

१

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருக்கயிலாய ஞானவலர்

விருத்தியிரை

335


மவுலிவாக்கம் ஏகபோக மிராசதாரரும்
 திருவேற்காடு தேவஸ்தான தர்மகர்த்தருமான
ஸ்ரீ மாண் பா. ல. முருகேச நாயகர்
 அவர்களால்

சென்னை

மாடல் அச்சுக்கூடத்தில்
 பதிப்பிக்கப்பெற்றது.



இந்நால் வெளிவர உபகரித்த மவுலிவாக்கம்
ஏகபோக மிராசதாரரும் திருவேற்காட்டு
தேவஸ்தான தர்மகர்த்தருமான
ஸ்ரீமான். பா. ல. முருகேச நாயகர் அவர்கள்



வ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சேரமான் பெருமாணையனர்

அருளிச்செய்த

திருக்கயிலாய ஞானவுலர்

மூலமும்

பிரசங்க பூஷணம்

பு. பா. இரத்தின சபாபதி நாயகர்
அவர்கள் இயற்றிய
விருத்தியுரையும்.

திருவேற்காடு தேவஸ்தான தருமகர்த்தர்
பா. வ. முருகேச நாயகர்
அவர்களால்

சென்னை
மாடல் அஶ்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பெற்றது.

வ

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

“ காவலர் மகோஸதயார் கொடுங்கோளூர்கோ ;

கழறியவை யறிந்தகோ ; சிலம்போசைக் கருத்தார்
நாவலர்கோன் நண்பர் ; அடிச்சேர ரென்றே

நவின்றுவரும் வண்ணினை நயந்த கோ ; நல்
பாவலர்கோ பாணபத் திரனுல் வாய்ந்த

பரமாந்திர முகம்வாங்கிப் பணிகோ ; வெற்பின்
மேவியகோ ; வானைக்குக் குதிரை வைத்த
வீரர்கோ ; எனையாளுஞ் சேராகோவே ”

முகவரை

திருக்கயிலாய் ஞானவுலா என்னும் இந்தால், திருக்கயிலாயத் தில் எழுங்கருளிய அமலன்மேல் சேரமான் பெருமாள் நாயனால் பாடப்பெற்றது. திருக்கயிலாயம் என்பது தேவாரம் பெற்ற வட நாட்டுத் தலங்களுள் ஒன்று.

உலா என்பது தமிழ்மொழியில் அமைந்துள்ள 96 பிரபந்தங்களுள் ஒன்று. பேதை முதலிய எழுவகைப் பருவ மாதரும் தன் ஜோக்கண்டு காதல் கொள்ளத் தலைவன் ஒருவன் உலாப்போந்தான் என்று அத்தலைவனுடைய அரிய செயல்களைப் பல்லாற்றுன் விளக்கிக் கலிவெண்பாவால் பாடுக என்பது இவ்வுலாப் பிரபந்த விதி.

வீதி யென்று உருத்திர கணிகையர் வீதியை என உரைப்பார். ஊன்றி நோக்கின் இதன் மறுதலையான உண்மை ஒன்று மேலெழுந்து திரள்ளாகின்றது.

பெருமான் பவனி வருகின்றன; காதல் என்ற அத்தன்மையே உருவம் பெற்று வருவதாக ஒவ்வொரு மாதரும் எண்ணி, பெண் மைப் பிறப்பால் எய்தவல்ல பயனை இன்று அடைவேம் எனக் கூறி, வானம் மழைபெய்யாது வரண்ட காலத்தில் உண்ணற்குரிய நீரைக்கண்டு ஓடுகின்ற மான் கூட்டமேபோல் அடர்ந்து வருகின்றார். மெய்ம்மறந்து உணர்வும் வேறுபட்டு இவர் செய்தசெயலும் செப் பியமொழியும் பற்பல. அழகுள் ஆண்மகன் ஒருவன் வீதியில் உலாச் சென்று வென்னின், அரிவையர் தம்தம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எனும் குணங்கள் நான்களையும் கற்பையும் சிந்திவிட்டு காம வேட்கையால் கலங்குவது பெண்மைப் பிறப்பிற்கு இயல்பாமோ? அவ்வாவ் அரிவையர்தம் நாயகரும் இதனை அறிந்திருந்தனரோ? சமயத்திற்கு ஏற்றவாறு கற்பினை மேற்கொள்ள நங்கையர்க் கொரு நல் வறங் கொல்லோ? ஒருக்கால் இப்பெண்களெல்லாம் இன்னும் திருமணம் புரிந்து கொளாக் கண்ணியர்தாமோ? பேதைமுதல் பேரிளம்

பெண்வரை இவ்லாவிற் குறிக்கப்பெறும் மாதரெலாம் கடிமணம் புரியாதிருந்த கன்னியரே என்று எண்ணும் இது ஒருக் கால் பொருந்துவ தாகலாமே! கன்னிய ரெனினும் என்? எந்த உலா வைப் படித்தாலும் அதனுள் அழகுடைய பெருமகன் ஒருவன் உலாக்கண்டு அவ்ஸுவகைப் பருவமாதரும் காமத்தால் உயங்குள் செய்தி யொன்றே அதனுள் அறியக் கிடத்தவின், கட்டமுகுக் காளையரைக் காணுந்தோறும் காணுந்தோறும் அன்னர் கைக்கிளை யெய்துதல் அறமன்றே என ஊசலாடிய மனத்தராய், தகாதிது மாதர்க்கு எனும் சூழ்ச்சியால் மயல் போம் வழி உழன்ற அச்செயல் களைப் பெண்மையின் எல்லைக்கு அப்பாற்பட்டு நடக்கும் கணிகையர்க்கு உரிமையாக்கினர்; தலைவன் பவனி சென்றது உருத்திர கணி கையர் வீதியாம் என்று முடிவு கட்டிச் சிலர் அமைதிகாண முயல வானார். இழிவுடைப் பரத்தையர் செய்தியிது எனக் கழிப்பதைக் காட்டி லும் அம்மாதராரை உயர்குலமும் நாற்குணமும் உற்றவ ராகவே கொண்டு, அவர்களை இவ்வண்ணம் செய்யத் தாண்டினவ னுப் வீதியிற் சென்ற தலைவனை தாயுதரம் தோய்ந்த ஒருமகன் எனும் அத்தன்மையின்றி, தாயுதரங் காணுத் தருமத் திருவுடம்புடைய தனிப்பரம்பொருள் என்பது சிந்தையிற் செறியுமாயின் பின் இவ் வலாவில் இழிவும் இடரும் இல்லாமை புலனும்.

மானுஷ்ய விதிகளைக் கடந்திருக்கும் அஃதே தெய்வம். மனித தருமமெலாம் எல்லையிலா உயிர்த்தொகுதிகளைக் குறிப்பிட்ட எல்லைக்கு உட்படுத்தி யுள்ளன. இவ் எல்லைக்கு மக்கள் உட்பட்டு உளர். ஒருவருடன் ஒருவர் கலக்கும் நிலைமையில் இவ்விதிகளைத் தையும் கடவாது கைப்பிடித்தே உய்யும் இவ் உலகம். கற்பு முதலியன மனித அறம் கடவுள் தன்மையுள்ளன எனினும் அவ்விதி மனித்தர்க்குள் மாத்திரம் செல்லும். இறைவனுக்கும் உயிர்க்கும் இடையில் அக்கற்பளைய விதிகளின் ஆட்சிக்குச் செல்வாக்கு இல்லை தின்னனம். சைவ முதலிய சமயங்களை உயிர்த் தொகுதிகள் உய்ய வகுத்த சிவபிரான் தான் அச்சமயங்களையெலாம் கடந்து நிற்றலேபோல், ஒழுக்க முறைகள் வகுத்

திருப்பினும், காரணம் கற்பனை பனைத்தையும் கடந்து நிற்கும் அமலன் திருமுன் மக்கள் தமட்குள் வகுத்த விதிகளைக் கடந்து நிற்பார் என்பது தேற்றம். “நீதியும் அந்தியும் ஆதியொடனதியும் நிர்விஷய விஷய வடிவும், அத்தனையும் நீ அவது என்னத்தனையும் ஓல்லையெனில் யாங்கள் உணையன்றி யுண்டோ” என்று உரிய மெய்ப்பொருளுடன் மக்கள் தொடர்புபெறும் அமயத்தில், மனிதர்க்குள் மட்டும் வகுத்துள ஒழுக்க முறைகளுக்கு அறுபடாது நிற்கும் வன்மை இல்லை.

பரமான்மாவைக் கண்ட உயிர்க் கூட்டங்கள் ஆவைக்கண்ட கண்றனக் குதித்துக் கூத்தாடி அதனுடன் இயைதர விரைவது இயற்கை. இவ்விரைவின் எதிரில் மக்களுக்கென வரையறுத்துள நாணமும் நிறையும் ஆன விதிகள் சிறிதும் நிலைபெறு; எனவே, மூவர்க்கும் முதலான முழுமுதற் பொருளைக் கண்டதும் நங்கையா தம்மை வலித்தவன்பால் செல்லும் உள்ளத்தைப் பிடித்துமென ஒடினரே யானார். அவன் ஸர்த்தால் சென்றனரே யல்லாமல் தமது இச்சையால் சென்றுரென எண்ணல் பிழை.

காலத்தாலும் தேயத்தாலும் வேறுபாடு அடைந்து காணப் பெறும் கற்போ ஓர் செயற்கைக் கற்பனை யென்பர். செயற்கையும் இயற்கையும் நேர் நேர் நிற்கும் அமயம் வென்றிபெறுவது இயற்கையே. இறைவன் இம்மாதரைத் தன்வயின் செயற்கை பின்படை ஸர்த்தவெளாம் இயற்கையின் இயக்கத்தாலேயாம். காந்தம் ஊசியையிர்ப்பதேபோல் உயிர்களைத் தன்பக்கல் ஸர்த்துக்கொள்வது இறைவனுக்கு இயற்கையான சத்தியே. எனவே, விதிகளெலாம் மனித சம்பந்தத்திற்கே அடங்கிய எல்லையில் உள்ளன என்றும், எல்லையிலாமலப் பரம்பொருளுடன் உள்ள இயற்கை நட்பில் இவைகளெலாம் பிணிப்பற்று விடுமெனவும் அறிகின்றும்.

திருவிளையாடற் புராண வளையல் விற்ற படவத்தில்
.....“தாருவன தெய்வ முனிவர் பன்னியர்தம்,

நிறையன் றளங்கு காட்டுகென செடியோன் மகனைப் பொடி
யாக்கும்,
மறவன் தானேர் காபாலி யாகிப் பலிக்கு வருகின்றான்”

எனப் பரஞ்சோதியார் கூறிய செய்யுளில், பரமன் ‘முனிவர் பன் னியர் நிறையை அளங்கு காட்டுகென்’ என்று கூறிக்கொண்டு வருகின்றான். இது பகைமையால் அறை கூவிய மொழியன்று. எல்லையுள்ள எதுவும் அளக்கும் வல்லமை யுடையதாம். நிறையை அளங்கு காட்டும் அதனால் அதற்கு எல்லையுள்ளது எனுமிதை அறி விட்டு, உயிர்த்தத்துவத்தை உலகுணர உணர்த்தவேண்டும் என்பது ஜிவபிரான் நோக்கம் என்பர். இந் நுண்மை யுணர்ந்தோர் உலாவின் உட்பொருளும் உணர்ந்தவரே யாவர்.

மேலும், உயிர்களொலாம் பெண்மையன, மூலப்பரம்பொருள் ஒருவனே ஆண்மையன். அப்பரமனைக் கண்ட உயிர்களொலாம் அவனிற் கலக்க அங்கலாய்க்கும் செய்தியே இவ் உலாவின் உட்கிடை யென்று ஊகிக்கப்பெறும்.

உயிரின் பெண்மையை உன்னுவமேல், இதனைப்பாடிய சேர மான் பெருமாள் நாயனாரே எழுவகைப் பருவ மாதராக மாறி மாறி நடிக்கும் மனக்காட்சி திரண்டெடுந்து இந்நுலாக உருக்கொண் கொண்டதெனத் தூய உணர்ச்சி மிக்கார் ஒதுவர்.

முழுட்சுக்களே யன்றி அகப்பொருளிலக்கணத் துணைமட்டும் கொண்டு இந்துலை ஆய்வது பிழையன்பதை அறிவேன்.

மொழிவளர்ச்சிப் பெயரெழுப்பி முடங்கி, சமயவளர்ச்சிக் குரவெடுத்து ஒடிந்து, உள்ளத்தில் செம்மையின்மையும் அம்மம்ம! தெய்வ நின்கையுமாக இருந்து, மேடைமேல் மட்டும் என்னே இவர் சமயப்பற்று என்னே இவர் மொழிப்பற்று எனப் பிறர் மதிக்குமாறு வெற்றுக்குப் பேசும் திறத்திற் சாய்ந்து முடியும் பொல்லா நெறி யில் போகாமல், சாந்திபெறச் சமயக்கண் சார்க என்பது பண்டைக் காலச் செய்தி.

மனத்தின் செம்மையே அச் சமயக்கண் பெறுதற்குத் தக்க நெறி யென்ன அறவோர் உறுதற ஒதுவ கேட்டு, பிறதுறையில் ஈடுபாடுது இத்தகைய நூற்களில் சிற்றில் வீளொடியும் சிறுதேரு குட்டியும் போது போக்கி வரும் எனியனும் என்னையும் ஒருபொருளாக்கி, தெய்வச் சேக்கிழாரின் திருவுவதாரத் தலமான குன்றத் தூரிலும், காஞ்சிபுரத்திலும் சேரமான் பெருமாள் நாயனார் திருநாள் உற்சவத்தைக் கொண்டாடும் திருவேற்காட்டுத் தருமகர்த்தரும், பெருந்தருமகன் சிலரும் ஏகபோக மிராசதாரருமான சம்புகுலவள் எல் பா. ல. முருகேச நாயகர் அவர்கள் ஊக்கியவாறு இவ்வலாவிற்கு என் சிற்றறிவிற்கு எட்டியவரை இவ்வரை யெழுத்த துணிக்கேன்.

எல்லா உலாக்கஞ்சும் முதல் தோன்றிய காரணத்தால் ஆதியுலா என்றும், நூனவாக்கினையுடைய நாயனரால் அருளிச்செய்யப் பெற்றமையின் நூனவுலாவென்றும், திருக்கியிலாயத்தில் அரங் கேற்றஞ் செய்தமையின் தெய்வீகவுலாவென்றும் பேர்பெற்ற இவ் அருமையான பிரபந்தத்திற்கு, நூனம் ஒரு சிறிதுமில்லா அடியேன் உரைகாணல் பொருத்தமன்ற எனினும், அன்புடைய நாயகர் தாண்டியவற்றை யெண்ணி என் சிற்றறிவிற் கெட்டியவாறு இவ் வுரையை ஒருவாறு எழுதினேன். இதனில் பல குறைகளிருக்கலாம். மும்மல் வசத்தால் முறைமறந்து சொல்லிய உரையென்பதையறிவர் அறிஞர்; பிழையுள் இடம் இதுவென் உணர்த்துவர்; அடுத்த பதிப்பில் விளக்கினார் சீர்த்தியைப் பாராட்டிப் பதிப்பிக்கலாம் என்று நம்பியுளேன்.

இந்நூல் வெளிவருதற்கு முதல் முதல் மூல்காரணமாய்த் தூண்டிய அன்பார் சோழங்க நல்லூர் மிராசதாரர் சைவத்திருவாளர் வேலு நாயகர் அவர்கள். பெருங்கருணையாளராம் அவர்களது பேருதவியால் சேரமான் பெருமாள் நாயனார் பாடிய பிரபந்தமனி பொன் வண்ணத்தந்தாதியும் மூம்மணிக்கோவையும் உரையுடன் மிக விரைவில் வெளிவரும். அந்த நூலில் அவர்களது அருங்குணத்தைக் கூறியுளேன்.

இந்நூல் வெளிவர உதவிய அன்பர் ஸ்ரீ. பா. ல. முருகேச நாயகர் அவர்கட்டும், குறிப்பிட்டகாலத்தில் இதை அழகுற அச்சிட்டு உதவிய மாடல் அச்சுக்கூடத்தார்க்கும் எனையாளுங் கந்தக்கடவுள் திருவருளால் எல்லா நலனும் நிறைவுதாகுக.

அன்பன்,
பு. பா. இராத்தின சபாபதி.

ஈ
சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சேரமான் பெருமாணையனர்

வரலாறு

சேரநாட்டின் தலைநகரான கொடிக்கோளுரில்* அழற்குல மன் னராம் சேரர் மரபில் நற்றமிழ் நாடு முற்றிய தவத்தால் அவ தரித்தவர் சேரமான் பெருமாள் நாயனர். இவர் இளம் பருவத்தி வேயே ६ சிவத்தைக் காதவித்து, திருவஞ்சைக்களம் அடைந்து

* சேரர்கள் அங்கிகுலோற்பவர் என்பதை “பரிதியும் மதியும் வன் னியும் முதலாம் பல்வகைக் குலத்தும் உற்பவித்த நரபதிகுழாம்”; “சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சடர்ப்பாவகப் பேரன் குலத்தோர்” எனவரும் வில்லிபாரதத்தானும்,

இவைக் கிந்தாமணி இயற்றப்பெற்ற காலத்தில் இயற்றப்பெற்ற சூராமணி எனும் காவியத்துச் சயம்வர சருக்கத்தில் உள்ள

“மழைக்கரும்புங் கொடிமுல்லை மருங்கேற
வரம்பணைந்து தடாவி நீண்ட
கழைக்கரும்பு கண்ணீலுங் காபுரத்தார்
கோமானிக் கதிர்வேற் காளை
யிழைக்கரும்பு மினமுளையா யேரிகதிரோன்
வழிமருக னிவனீ ரீராந்தண்
டழைக்கரும்பின் முருகுயிர்க்குங் தாரகலஞ்
சாங்கவர்க் டவஞ்செய் தாரே”

எனுஞ் செய்யுளாலும், அறிகின்றும். (இதனில் காபுரம் என்பது, சேரர்களின் இராஜதானியான கருவு; ஏரிகதிரோன் வழிமருகன் என்பது, அக்னிக் கடவுளின் வழித்தோன்றலான சேரன் எனும் பொருளாது.

६ சேரர்கள் மிகத்தொன்மை வாய்ந்த காலத்திலேயே சைவ சமயத்தாராய்த் திகம்ந்தனர் என்பது ஆராய்ச்சியாளர் கூற்று.

பரமனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் சேரநாட்டைப் புரங்துவந்த செங்கோற் பொறையன் எனுங் காவலன், சிவப் பேறுன்னித் தவஞ்செய்ய வனஞ்சென்றுன். காவலன் இன்றிக் கலங்கிய குடிகள் ஒன்றுகூடி, சேரமான் பெருமாளிடம் வந்து பணிந்து, * அரசை யேற்றுத் தம்மைக் காக்குமாறு குறையிரந்து சேரன் செங்குட்டுவன் சிவபிரானை வழிபட்ட செய்தியைச் சிலப் பதிகாரம் செப்புகின்றது. 26 ஆவது கால் கோட் காதையில் செங்குட்டுவன் இமயம் செல்லப் போதரும் அமயம் [அடி 54-57] “நிலவுக் கதிர்முடித்த நீளிருஞ் சென்னி, புலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து, இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சிவலங் கொண்டு” எனவும்; [அடி 62-67] “ஆடக மாடத் தறி துயி லமர்ந்தோன், சேடங் கொண்டு சிலாங்கின் ரேததத், தெண்ணீர் காந்த செஞ்சடைக் கடவுளை, வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத், தாங்கின னாகி” எனவும்; [செங்குட்டுவனை நோக்கி இமயத்தினின்றும் போந்த முனிவர்கள் உரைத்தாக [அடி 97-98] “செஞ்சடை வானவன் அருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்” எனவும்; வரந்தரு காதையில் மாடலன் உரைத்த தாக [அடி 141-142] “ஆனே றார்ந்தோ னருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவ னதலின்” எனவும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உரைப்பது ஈண்டு நினைக்கப்பெறும். சேரநாட்டு வஞ்சிகார் ஆண்ட நெடுஞ் சேரலாதன் மக்கள் இருவருள் மூத்தவன் சேரன் செங்குட்டுவன்; இளையவர் இளங்கோ. சேரன் செங்குட்டுவன் அரசியலை யேற்க, இளங்கோ துறவு ழுண்டார். துறவு ழுண்டார்க்கு அடிகள் எனப் பட்டம் புணர்ப்பது பண்டைக் கால மரபு. அடிகள் என்பது சைனத் துறவிகளையே உணர்த்தும் என்பது பிழை.

* சேரநாட்டு அரசியல் சகோதரியின் மைந்தர்க்கே உரிமையெனவும், அந்நெறிப்படி செங்கோற் பொறையனது உடன் பிறங்காள். புதல்வர் சேரமான் பெருமாளாகவின் அரசியலை யேற்குமாறு குடிகள் அவரை வேண்டினர் என்பார்.

வேண்டினார். சிவத்தின் திருவளச் சம்மதத்தை அறிந்த சேரா பிரானும் பரமன் திருவருளால் யாரும் யாவும் கழறியதை அறியும் ஆற்றல்பெற்று, நன்னுளொன்றில் முடிசூடி, அமலீன யிரைஞ்சி, அரசர் குலமரபின் வண்ணம் பரிவாரம் புடை சூழ்ந்துவர யானை மேல் நகர்வலம் வருவாராயினர்.

அதற்குமுன் பெய்த மழையால் சமந்த உவர்ப்பொதி கரைந்து உலர்ந்து உடலொம் வெளுத்துவரும் வண்ணுண் ஒருவளை நகர்வலம் வரும்+ பெருமாள் நோக்கினர். முழுநீரு பூசிய முனிவர் போலும் இவர் என எண்ணி யானையினின்றும் இழிந்து ஓடிவங்து அவளைப் பணிந்தனர். அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு அஞ்சிய அவன்; என்னை என்னென்று பெரும! எண்ணினீர்; அடியேன் அடிவண்ணுண் அடிவண்ணுண் என அவற்றுன். நிகழ்ச்சி யறிந்த பெருமாள், குற்றயில்லை, ஐய! திருநீற்று வேடத்தை நினைவுக்குக் கொணர்ந்தீர்! சென்மின் என அவனுக்கு விடையளித்து அனுப்பினர். யான் எனதென்னும் செருக்கற்ற மன்னர் மனநிலை யறிந்து மங்கிரிகன் மகிழ் வெய்தினர். நகர் வலத்திற்குப் பின்னர் அனை வரும் போற்ற அரசர்பிரான் அரியணையேறினர். உயிர்களின் கருத்தறியும் திறத்தை சிவத்தின் திருவருளால் உணர்ந்திருந்த மன்னர் ஆட்சியில் அறநெறி திகழ்ந்தது.

அரச குலத்தில் அவதரித்து வளர்ந்து வாழ்ந்து பேராசராய்த் திகழ்கின்ற சேரமான் பெருமாள், அரசபோகத்திற் சிந்தனை சிறிது மின்றி நாதாந்தம் கண்ட சிவயோக நெறி நிற்கும் அருந்தவத்தராய், வழிபாட்டின் இறுதியில் சிவபிரான் திருவடிச்+ சிலம் பொலியை நாடோறும் செவியிற் கேட்டு மகிழ்வாராயினர்.

+ அரச மக்களுக்குப் பெருமாள் பட்டமும் தொன்மை வழக்குப் போலும்.

+ பத்து வகை ஒலி சிவயோகிகட்குக் கேட்கும் என்பதை, “மணிகடல் யானை வளர்க்குழல் மேகம், மணிவண்டு தும்பி” வளைபே

மதுரையில் வறுமையுற்ற இசைவல்ல அடியரான பாணபத்திரர் என்பவர் ஒருவர், அப்பதியில் எழுந்தருளிய சோமசுந்தரர் எனும் திருநாமம் எய்திய சிவபிரான் சேரமான் பெருமாளிடம் கொடுக்கு மாறு எழுதிக் கொடுத்த திருமுகம் பெற்று சேர நாட்டை அடைந் தார். பாணபத்திரர் வருகையைச் சொர்ப்பனத்தில் சிவபிரானால் அறிந்த சேரமான் பெருமாள், உடனே விழித்து எழுந்து மகிழ் வெய்தி, பாணபத்திரரை எதிர்கொண்டு வந்து பணிந்து யானையேல் ஏற்றி கார்வலஞ் செய்வித்து, பின் தம் அரியனை யமர்த்தி உபசரித்து அவர் கொண்டந்த திருமுகத்தை வாங்கி, உச்சிமேற் கொண்டு போற்றினார்.

“ மதிமலி புரிசை மாடக் கூடல்
 பதிமிசை விலவும் பால்வில் வரிச்சிறகு
 அன்னம் பயில்பொழில் ஆல வாயில்
 மன்னிய சிவன்யாம் மொழிதரு மாற்றம் ;
 பருவக் கொண்டுப் படியெனப் பாவலர்க்கு
 உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
 குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்
 செருமா உகைக்குஞ் சேரலன் காண்க ;
 பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
 தன்போ வெண்பால் அன்பன் ; தன்பால்
 காண்பது கருதிப் போந்தனன் ;
 மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே !”

எனச் சிவபிரான் தம் திருக்கரத்தால் வரைந்திருந்த பாசுரத்தைப் படித்தனர். தன் வசங் கெட்டுப் பரவசப்பட்டு பாணபத்திரரைப் பணிந்து, தம் அரசையே ஏற்குமாறு வேண்டினர். எமக்கு அரசியலை ஏற்க பரமன் உத்தரவில்லை யென மறுத்த பாணபத்

ரிசையாழ், தணிந்தெழு நாதங்க டாயிலை பத்தும், பணிந்தவர்க் கல்லது பார்க்கவொண் ணதே ” எனவரும் திருமந்திரத்தாலும் அறிகின்றேம்.

திரார்தம் வறுமை நீங்கப் பொன்னையும் மணியையும் வாரி யானைமேல் ஏற்றி வழிக்கூட்டி அனுப்பினர் மன்னர் பிரான்.

பின் ஒருநாள் சேரமான் பெருமாள் சிவ வழிபாட்டில் இருக்கின்றார்; இறுதிவரை சிலம்பொலி கேட்கவில்லை; வழிபாட்டில் ஏதோ தவறு நேர்ந்துள்ளு என எண்ணினார். தவறுடையார் உயிர் வாழ்வது பிழையென உன்னி உயிர்மாய்க்க உடைவாளை உருவினர். உடனே அவ் ஒலிகேட்டது; சுந்தர் தமிழ்ப்பதிக இனிமையில் வயப்பட்டேம்; ஒலிகேட்பிக்க அதனுற்றுன் காலம் தாழ்த்தது எனச் சிலம்பொலியுடன் அசரீரியும் எழுந்தது. அதுகேட்ட பெருமாள், அடியர் மாட்டு அமலன் எனிமையன்தல் இவ்வாரே என இறும்புதெய்தினர். பதிகம்பாடி இறைவனை வயப்படுத்தும் சுந்தர மூர்த்திகளைக் காணும் ஆர்வம் நெஞ்சகத்து மிக, உடனே புறப்பட்டார்.

வழியில் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டே சிதம்பரம் அடைந்தார். பொன்னம்பலத்தில் பொன்னர் மேனியன் திருக்கூத்தைக் கண்டார்; மனமகிழ்வற்றார்; அம்மகிழ்வு போன் வண்ணத் தந்தாதியாக முகிழ்த்தது. பாலிற்படு நெய்யென விளங்கிய பரமன் சிலம்பொலி கேட்டது. பரவசப் பட்டாராய் பின் ஆங்கிருந்து புறப்பட்டார்.

திருவாரூர் அடைந்தார். இவர் வருகையை அறிந்த சுந்தர மூர்த்திகள் நாதிர்கொண்டு வந்தார். கண்டதும் கொண்ட களிப்பால் ஒருவரை யொருவர் வணக்கினர்; தழுவினர்: இன்ப வெள்ளத் துள் மூழ்கிக் கரையேற இயலாராய், என்புருக உயிரொன்றி உடலும் ஓன்றே என ஆனார். இதனால் சுந்தரர்க்குச் சேரமான் தோழர் எனும் திருப்பெய ரொன்று திகழ்ந்தது. சுந்தர் சேரமான் பெருமாளைத் தியாகேசர் திருக்கோயிற்கு அழைத்துச் சென்றார். இருவரும் இறைவனை இறைஞ்சினர். ஊற்றெடுத்த மன்னர் பிரான் மனத்தன்பு மும்மணிக் கோவையாக மலர்ந்தது. அதன் பிறகு சுந்தரர் சேரமான் பெருமாளை பரவையார் மாளிகைக்கு அழைத்துச்

சென்றார். அம்மையார் உபசரிப்புக்கு அளவில்லை. சிலநாள் அங்குத் தங்கினார். அதன்பின் இருவரும் பலதலங்களை யடைந்து பரமனைத் தரிசித்து, சோழ பாண்டியரால் உபசரிக்கப்பெற்றுத் திரும்பித் திருவாரூரை யடைந்து சிலநாள் தங்கினார்.

சேர நாட்டிற்கு எழுந்தருள வேண்டுமென மன்னர் பிரான் நாடோறும் செய்து வந்த வேண்டுதலுக்கு சுந்தரர் ஒருநாள் ஒருப்பட்டுப் புறப்பட, இருவரும் கொடுக்கோளூர் சேர்ந்து திருவஞ்சைக்களத் தப்பனை வணங்கிப் பின் மாளிகை யடைந்தனர். பலங்கள் சேரமான் பெருமான் நாயனார் திருமாளிகையில் விருந்தினராக இருந்த சுந்தரர், தியாகேசன் நினைவேழ மன்னரிடம் பிரியா விடை பெற்றுத் திரும்பிச்சென்றார். கருலுல நிதிகளை ஏராளமாக யானைகளின்மேல் ஏற்றி சுந்தரர்க்கு முன் போக்கினர் மன்னர். திருவாரூர் சென்று சிலநாள் தங்கிய சுந்தரர் மீட்டும் தம் தோழரான அரசர் நினைவேழுக் கொடுக்கோளூர் அடைந்து மன்னர் மாளிகையில் பல நாள் தங்கினர்.

ஒருநாள் சேரமான் பெருமான் நீராடிக் கொண்டே இருக்கிறார். அவ்வமயம் சுந்தரர் திருக்கோயிலுக்குச் சென்று அஞ்சைக்களத் தப்பரை உருகிய உள்ளத்தோடு போற்றினார். அவர் கண்ணொத்திரே சிவ கணங்கள் காட்சி யளித்தனர். கொண்டந்த வெள்ளை யானைமேல் சுந்தரரை யேற்றித் திருக்கயிலை நோக்கி அழைத்துச் சென்றனர். நம் தோழரான சேரமான் பெருமாளை விட்டு வந்தோமே என்று வழியில் சுந்தரர் எண்ணினார். அவர் தம்மை எண்ணுவதை சேரமான் பெருமாள் உணர்ந்து, உடனே விரைந்து போங்கு தம் சூதிரையின் செலவியில் ஜங்கெதமுத்தை ஓதி யதன்மீது ஏற்றனர். உணர்ச்சியுற்ற அப்பரி விண்ணில் விரைந்து சென்று சுந்தரரை யனுகி வலம்வந்து அவர்க்குமுன் சென்றது. இஃதுணர்ந்த மன்னரது மந்திரிகள் முதலினார், உடைவாளால் தம் தம்மை மாய்த்துக் கொண்டு வீரயாக்கை பெற்று மன்னரைச் சூழ்ந்து தொடர்ந்தனர். யாவரும் திருக்கயிலை யெய்தினார்.

திருக்கயிலாயத் தென்வாயிலை யடைந்ததும், சுந்தரரும், பன்னவரும் தத்தம் ஊர்தியினின்றும் இறங்கி வாயில் பல கடந்து திருவண்ணக்கண் திருவாயிலை யடைந்தனர். சுந்தரர்மட்டும் உள் நுழைந்து சிவபிரான் திருமுன் வந்து பணிந்து, பெரும! சேரமான் பெருமான் திருவன்னக்கண் திருவாயிலில் நின் தரிசனத்திற்குக் காத்துளர் என்றார். பெருமான் உத்தரவால் சேரமான் பெருமானும் உள் நுழைந்தார். திருமுன் வந்து வணக்கினார். சிவபிரான் புன்னகை பூத்து, யாம் அழையாமுன் நீ வந்ததென? என வினவினான். பரம! ஆநூர் பூங்கழல் போற்றி யானைக்கு முன்வந்தேன். இங்குப் போந்தபின் உமது கருணை வேள்ளம் அடியேண யீர்த்துத் தீருமுன் இருந்தியது என உரைத்து, திருவுலா ஒன்று பாடி யுளேன்! அதனைத் திருச்செவி சாய்த்தருள்க என வேண்டினார். இறைவன் உரைத்தியென அருளாலும், சேரமான் பெருமான் அமலன் திருமுன் உலாவை அரங்கேற்றினார். கேட்ட பெருமான் மகிழ்ந்து சேரமான் பெருமாளையும் சுந்தரரையும் கணாதார் தலைவராய்த் தங்க அருள் புரிந்தான். சேரமான் பெருமான் நாயனார் அரங்கேற்றிய திருக்கைலாய ஞானவாலை, திருக்கயிலையில் அன்று கேட்டிருந்த மாசாத்தா என்பவர், திருப்பிடலூரில் அதை வெளிப்படுத்தி நிலைபேற அருளினார்.

—
சிவமயம்

உரைச் சிறப்புப்பாயிரம்

வை சீத்தாந்த மகா சமாஜ போஷகரிலோருவரும்
சேம்பியம் கிராம மிராக்தாரரும்
ஆனரரி மாஜிஸ்ட்ரேட்மோகிய
பண்டிதரத்தினம் குகபூர்
இ பழலை திருநாவுக்கரச முதலியாரவர்கள்
இயற்றிய

ஆசிரிய விருத்தம்

1. முருக்கிதழ் சிறத்துச் சிரின் முகவடிக் கவுரி யோடு
பெருக்களி யொருங்கு பூத்துப் பிறங்கவீற் றிருக்கும் பெம்மான்
திருக்கயி லாய ஞானப் புறவுலாத் திகழ்விற் பாடி
யுருக்குளச் சேரமானி னுயர்புக முரைக்க வாமோ.
2. தகைமைசா வந்நாற் கிட்ட சகவழுன் னுரைக டம்மில்
யிகைபடக் கூறிப் போந்த வேறுபா டனைத்தும் போக்கி
வகைபடு மான்மா யாவும் மருவிய தலைவி யாக
நகைமுகத் தலைமைத் தெய்வங் திருவுலா நயந்த தென்ன
3. விளக்கமாப் பொருத்த மிக்க விரிவுரை விழைந்த வித்தான்
அளக்கருங் கலைக எான வாழ்க்கடற் கெல்லை கண்டான
உளக்கம லத்தி லோங்கு முருகனின் புகழை யோதித்
துளக்கமில்லியர் போற்றித் துவங்கிடு மேற்ற மிக்கான்
4. முன்னவர் முறையாய்க் கற்ற முதிர்ச்சவை பருகு மேன்மை
யின்னன பலவு மெய்தும் இரத்தின சபாப திப்பேர்
நன்னலம் வயங்கு நண்பன் நலங்களை வாய்மை பூண்ட
பொன்னமர் நற்பிரசங்க பூடனைப் பட்டம் பெற்றேன்.
5. அன்னவர்க் குவந்த தோழ் னழகிய திருவேற் காட்டுத்
தொன்னகர்த் தேவத் தானத் தொடர்புறுங் தரும கர்த்தன்
இன்னநங் நூலை யச்சிட்ட டெளிதினின் யார்க்குங் தந்தான்
மன்னரும் புகழ் வந்த மகிழ்முரு கேச னம்மா.

செந்திலாண்டவன் திருவடி துணை

மத்ப்புரை

வரகலி—திரு. அ. சுப்ரமண்ய பாரதி எழுதியது

என்னிடம் உழுவலன்புடைய எனது நண்பர் பிரசங்க பூஷணம் பு. பா. இரத்தின சபாபதி நாயகர் அவர்கள் அன்பு கூர்ந்ததனுப்பிய, திருக்கையிலாய ஞானவுலா என்னும் அரிய தோர் நாளின் மூலமும் அதற்கு அவர் இயற்றிய விருத்தி யுரையும் அடங்கிய புத்தகத்தை நான் பெருமகிழ்ச்சியுடன் படித்துப்பார்த்தேன்.

மூலம், சீர்ப்பிரித்து எழுத்துப்பிழை சிறிதும் ஏற்படாமல் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. உரை விருத்தியுரைக்கு உரிய அமைப்பினை மேற்கொண்டதாய்ப் பெரியார் கருத்தை யும் அகப்பொருளிலக்கணத்தின் நட்பமான பொருளையும் விளக்குவதாய், மயக்கத்திற் கிடமில்லாததாய் மாணவரும் எளிதில் உணரத்தக்கதாய் அமைந்திருக்கின்றது. இந்நால் தெய்வத்தன்மை வாய்ந்த சேரமான் பெருமான் நாயனார் அருளியதாதலை இதனைப் பக்கியுடன் கவனித்தல் கடமை யென்பதை உரையாசிரியர் தம் மனத்திற்கொண்டு உரை வரைந்திருப்பது ஆங்காங்குப் புலப்படுகின்றது. ஆசிரியர் இத்தகைய முறையில் இன்னும் பல நால்களுக்கு உரை யெழுதுவதற்கு ஏற்ற உடல் நலத்தையும் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையுமடைய, எல்லாம்வல்ல இறைவனுக்கிய முருகப்பெருமான் திருவருள் பெருகுமாறு அவனடி மலர் முடி சூடுகின்றேன்.

८

திருச்சிற்றம்பலம்

சேரமான் பெருமாணையரே

அருளிச்சேய்த

திருக்கைலாய ஞானவலர்

திருமாலு நான்முகனுங் தேர்ந்துணரா தன்றங்
 கருமா அறவழலாய் நின்ற—பெருமான்
 பிறவாதே தோன்றினுன் காணுதே காண்பான்
 துறவாதே யாக்கை துறந்தான்—முறைமையால்
 ஆழாதே யாழ்ந்தா னகலா தகசியான்
 ஊழா லுயராதே யோங்கினுன்—சூழோளிநூல்
 ஒதா துணர்ந்தா னுனுகாது நுண்ணியான்
 யாது மனுகா தனுகியா—ஞதி
 அரியாகிக் காப்பா னயனுய்ப் படைப்பான்
 அரனு யழிப்பவனுங் தானே—பரனுய
 தேவ ரறியாத தோற்றத்தான் ரேவரைத்தான்
 மேவிய வாறே விதித்தமைத்தா—ஞேவாதே
 எவ்வருவில் யாரோருவ ருள்குவா ருள்ளத்துள்
 அவ்வருவாய்த்தோன்றியருள்கொடுப்பா-னவ்வருவங்
 தானேயாய் நின்றனிப்பான் றன்னிற் பிறிதுருவம்
 ஏனோர்க்குங் காண்பரிய வெம்பெருமான்—ஆனத
 சீரார் சிவலோகங் தன்னுட் சிவபுரத்தில்
 ஏரார் திருக்கோயி ஹள்ளிருப்ப

(பதவரை). திருமாலும்-நாரணனும், நான்முகனும்-பிரமனும், தேர்ந்து உணராது-(தாம் யார் என்பதை) ஆராய்ந்து அறியாது, அன்று-முன்னாரு நாள், அரு மால் உற- (தாம் தாம் பிரமம் என நீங்குதற்கு) அரிய மயக்கத்தை யடைய, அடில் ஆய் நின்ற பெரு மான்-(அவர்கள் மயக்கம் நீங்கி மூலப்பரம்பொருள் பரமசிவமே என்று தெளியும் வண்ணம், அவர்கள் எதிரில்) அக்கினி சொருப மாய் நின்ற சிவபெருமான்;

பிறவாதே தோன்றினுன்-(கருவாய்ப்பட்டுப்) பிறவாதே (தன் இச்சா மாத்திரத்தால் நினைத்த நினைத்த வடிவுடன்) தோன்றிய வன், கானுதே காண்பான்-(கண்களின் துணைகொண்டு எவற்றை யும்) காண்பதின்றியே (எல்லாம் அறியும் பேரரிவால்) காண்பவன்; துறவாதே யாக்கை துறந்தான்-(தனது நினைப்பின்வழி நேர்ந்த) திருமேனியை (காலச்சக்கரச் சமூற்சியில் அகப்படுத்தி) நீக்காது (தானே) மறைத்துக் கொண்டவன்; முறைமையால் ஆழாதே ஆழந்தான்-கிரமக்கிரமமாக அழுந்தாமலேயே (எதனிலும்) அழுந்தி யவன்; அகலாது அகவியான்-(எப்பொருளினும்) அகன்றிருத்தல் இன்றியே அகன்றிருப்பவன்; ஊழால் உயராதே ஒங்கினுன்-முறை யாக உயர்தல் இன்றியே உயர்ந்திருப்பவன்; சூழ் ஒளிதூல் ஒதாது உணர்ந்தான்-பேரோனி சூழ்ந்த ஞான நூற்களை (எவரிடமும்) கற்றவின்றியே (தன் முற்றறிவால் அந்தாற்களின் பொருண்மையை) உணர்ந்திருப்பவன்; நூனுகாது நுண்ணியான்—நுண்ணியனுக இராமலேயே அனுவக்கு அனுவாக இருப்பவன்; யாதும் அனு காது அனுகியான்-எப்பொருளும் (தன்னை) அனுகப் பெருமலேயே அனுகப் பெற்றிருப்பவன்;

ஆகி அரி ஆகி காப்பான்-முதன்மை பொருந்திய திருமாலாக இருந்து காப்பவனும், அயன் ஆய் படைப்பான்-பிரமனுக இருந்து (உலகங்களைத்) தோற்றுவிப்பவனும், அரன் ஆய் அழிப்பவனும்

தானே-உருத்திரங்கி (தோற்றுவித்துக் காத்த உலகங்களை) ஒடுக்கிக் கொள்பவனும் தானே ஆகி இருப்பவன்;

பரன் ஆய தேவர் அறியாத தோற்றத்தான்-மேலான விண்ண வர்களும் காண்டற்கு இயலாத தோற்றத்தை யுடையவன்; தேவரை தான் மேவிய ஆறே விதித்து அமைத்தான்-(அந்த) தேவர் களைத் தான் விரும்பிய வண்ணமே படைத்து (அவரவர்களுக்கு உரிய சுவர்க்காதி பதவிகளைத் தந்து, உரிய உரிய தொழில்களையும் கற்பித்து, அத்தொழில்களை மேற்கொண்டு ஒழுகுமாறு) பணித்து வைத்தவன்;

யார் ஒருவர் எவ் உருவில் ஓவாது உள்குவார்-எவ்வெவர் எந்த எந்த வடிவில் (தன்னை) இடைவிடாது தியானித்தாலும், உள்ளத் துள் அவ் உரு ஆய் தோன்றி அருள் கொடுப்பான்-(தியானிக்கும் அவர்களது) மனத்துள் (நினைத்த நினைத்த வடிவாகவே) வெளிப் பட்டுத் திருவருள் பாலிப்பவன்; எவ் உருவும் தானே ஆய் நின்று அளிப்பான்-(அன்பர்கள் எண்ணும்) எல்லா வடிவங்களும் தானே ஆகி நின்று (புறத்திலும்) காட்சி தருபவன்; தன்னில் பிறி து உருவும் ஏனோர்க்கும் காண்பு அரிய எம்பெருமான்-தன்னைக் காட்டி லும் வேறு ஒரு வடிவம் எத்தகையோர்க்கும் காண்பதற்கு இல்லாதபடி விளங்கும் எமது இறைவன்;

ஆனது சீர் ஆர் சிவலோகம் தன்னில் சிவபுரத்தில்—நீங்காத சிறப்புப் பொருந்திய சிவலோகத்து உள்ள சிவபுரத்தில், ஏர் ஆர் திருக்கோயில் உள் இருப்ப—அழகு அமைந்த திருக்கோயிலின் உள்ளே எழுந்தருளி இருக்க, (என்றவாறு).

சொருபம் தடத்தம் என இறையிலக்கணத்தை இரு வகைப் படுத்திக் கித்தாந்த சாத்திரம் கூறும். குணம் குறி பேர் செயல் ஆதிய ஒன்றும் இன்றிச் சுவானுபூதியில் விளங்கும் ஒரு நிறைவைச் சொருபம் எனவும், நீரின் தண்மை

நீரைவிட்டு நீங்காமை போன்றும் அழலின் வெம்மை அழலை விட்டு அகலாமை போன்றும் தன் இச்சா மாத்திரையால் உயிர்கள் எண்ணிய எண்ணிய வண்ணம் தனது அருளையே திருமேனியாகத் தாங்கி அவ் ஒரு நிறைவு வெளிப்படும் நிலையைத் தடத்தம் எனவும் கூறுப. ஒரு நிறைவு என்பது ஏக பூரணம். முப்பத்தாறு தத்துவங்களாம் அரியணைமேல் அமர்ந்திருப்பவன் தடத்தலக்கணத்து அமலன்; அத் தத்துவக் கூட்டங்களையும் கடந்த பான்மையில் மிகமிக நுண் பொருள் ஞானுகாயப் பேரோளிப் பிழும்பாய் விளங்குவது ஒரு நிறைவு எனப்பெறும் அச் சொருபலக்கண சிவம். தடத்தத் திருமேனியின் உயிரும் உணர்வுமாக இருப்பது சொருபலக்கண சிவமென்க. எனவே, சொருபலக்கணம் வித்தாக அவ்வித்திலிருந்து முளைத்த விருட்சம் தடத்தத் திருமேனி யென்றபடி.

“சிவன் அரு உருவும் அல்லன் சித்தினேடு அசித்தும் அல்லன் பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடவானும் அல்லன் தவமுதல் யோகபோகம் தரிப்பவன் அல்லன் தானே இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினுனே” எனும் சிவஞான சித்தியாரால் சொருபலக்கணத்தை அறி கின்றேம். எவரும் எவையும் விகாரம் அடைதற்குக் காரணம் சுதந்தரம் இன்மை; ஏகதேசம் ஆதற்குக் காரணம் சிற்றுணர்வும் சிறு செயல்களும்; பந்தப்படுதற்குக் காரணம் மேற்கொண்ட விருப்பும் வெறுப்புமாம். தோற்றக் கேடு களில்லாத சொருப சிவத்திற்கு அத்துன்பங்கள் இன்மையின், உயிர்களைத் தொழிற்படுத்தி உய்யக்கொள்ள தான் கிளைந்ததொரு திருமேனியைத் தனதாகக் கொண்டருந்து அமயம் நேர்கின்றது. முற்குறித்த குற்றங்கள் இல்லாத

முதல்வன் உருவம் இன்றியே எத்தொழி ஒம் செயவல்லான் அன்றே! உருவம் கோடல் எற்றுக்கோ எனின், உடம்பை இயக்க உயிர் வேண்டுதல் போல் உயிரை இயக்க வேறு ஒரு உருவம் வேண்டாமைபோல, முதல்வனுக்குத் தன் உருவ மான உலகை இயக்க வேறு ஒரு உருவம் வேண்டப்படுவதன்று எனினும், இருமலமுடைய பிரளாயாகலர்க்கு நேர்னின்றும், மும்மலமுடைய சகலர்க்குப் படர்க்கையில் நின்றும் உணர்த்தினாலன்றி, அவைகள் தன்னையும் அறியா தலை வளையும் உணராவாகவின், உயிர்கள் பொருள் இயல்பை அறிந்து வீடு பெற வேதாகமங்களை அருளாற் பொருட்டும், அவ்வேதாக மங்களைக் குருபரம்பரையின்கண் நிறுத்தற் பொருட்டும் திருமேனி கொள்ள நேர்ந்தது என்பர் அற வோர்.

மூலசிவம் திருமேனி கொண்டதெனின், அம்மேனிக்கு உரிய தொழில் கரணம் புவனம் போகம் முதலீயனவும் உளவாகே; சுட்டி உணரப்பெறும் அதை வாக்கு மனம் கடந்த சொருபசிவம் என்றற்கும் பழுதாகே எனின், அமலன் அருளையே வடிவாகக் கொள்கின்றனகவின், உயிர் கட்கு உணர்வளிக்கும் அவன்து தொழில் குணம் கரண மாதிய எல்லாம் அருள்வடிவமே; கைகால் முதலீய உறுப் புக்களும் அருள்வடிவே; துணையுறுப்புக்களர்கிய புவன போகங்களும் அருள்வடிவே; இவ்வருள் வடிவெலாம் உயிர்கள் பொருட்டன்றித் தன் பொருட்டு அன்மையின் இவைபற்றி சிந்தனைக்கு எட்டுபவன் போலத் தோன்றினும் வாக்கு மனத்திற் கெட்டா வள்ளல் அவன் என வேண்டுவார் முழுட்சுக்கள்.

“ பகடப்பாதி தொழிலும்; பத்தர்க்கு அருளும்பாவனையும்; நூலும்; இடப்பாக மாதராளோடு இயைந்து உயிர்க்கு இன்பம் என்றும் அடைப்பாலும் அதுவும்; முத்தி அளித்திடு யோகும்; பாசம் தடைப்பாலும் தொழிலும் மேனி தோடக்கர்னேல் சோல்
[லோணுதே”

எனும் சிவஞான சித்தியாரைச் சிறிது ஊன்றி நோக்கினும் சொருப சிவம் தடத்த மேனி கொள்வதன் பயன் வெள் விடை மலையென விளங்கலுறும்.

சொருபலக்கணத்தில் எல்லாச் சம்யத்தவரும் இணங்குவர்; தடத்தலக்கணத்திற்றூன் ‘எந்தெய்வம் எந்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கு’ இட்டுப் பிணங்குகின்றனர்.

வேதத்தின் முடிவான உபநிஷத்துக்கள் சொருப சிவத் தைப்பெரிது போற்றும். சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் பாதங்கள் நான்கு வகுத்து, சொருபம் தடத்தம் எனும் அவ்விரண்டின் ஒத இயலா இலக்கணங்களை ஒரு வகைப்படுத்திச் சிவாகமங்கள் விளக்குகின்றனவாகவின், “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத்திறன்” “ராஜாங்கத்தில் அமர்ந்தது வைத்திக சமயம் அழகிது” என மேலோர் சைவசமயத்தைப் பாராட்டுகின்றனர். சொல்லீக் காட்ட இயலாத சொருப தடத்த நுண்மை புலனுதற்கு கல் ஊழும் வேண்டும் என்பது அநுபவிகளின் உட்கோள்.

“அறைந்திடு தூலம் சூக்குமம் பரம் என்று அன்னவன் தனக்கு மூன்று உருவம்; சிறந்திடு தூலம் நம்மையே முதலாம் தேவர் நன்கு உணர்வர்; சூக்குமந்தான், நிறைந்திடும் யோகம் வல்லவர் உணர்வர்; நிகழ்த்திடற்கு அரியதாம் பரம்தான், திறம்பவில் சைவ ஞானம் மன்னினரால் தீதற உணர்ந்திடப்படுமால்”

எனக் கூறும் வாயு சங்கிதை, ஸ்தூலம் எனப்பெறும் உருவத் திருமேனி நம்மனேர் முதலாகத் தேவர்கள் வரை நன்கு உணரப்பெறுவது எனவும், சூக்குமம் எனப்பெறும் அருவத்திருமேனி யோகிகள் உணரப் பெறுவது எனவும், பரம் எனப்பெறும் அருவுருவத் திருமேனி சிவஞானம் கைசுடினர் உணரப்பெறுவது எனவும் தடத்தலக்கணப் பெருமாற்கு உள்ள முத்திற மேனியைப் பாராட்டுகின்றது.

அருட்பெருக்கால் உலகை உய்விக்கும் பரம்பொருளின் அக்சொரூப தடத்தலக்கணங்களை மிக நயமுற ஒதுகின்றன முதல் எட்டுக் கண்ணிகரும்; ஒன்பதாக் கண்ணி அப்பர சிவம் வீற்றிருக்கும் தானத்தைப் பகர்கின்றது.

கருவாய்ப்பட்டுப் பிறத்தல் இல்லாதவன்; உருவத்திருமேனியை மட்டும் கொண்டுளன்: அத்திருமேனி, தனது அருள்திறத்தால் நினைந்த ஆங்கே கொள்வதாம் என்பார் ‘பிறவாதே தோன்றினுன்’ என்றார்; எனவே, அவன் சுயம்பு மூர்த்தி யென்றபடி: ‘பிறவாதும் இறவாதும் பெருகினுனே’ எனத்தேவாரமும், “தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி” எனத்திருவாசகமும், “தாயுதர பந்தனத்தைத் தள்ளும் தனிமுதல்” எனத் தேவையிலாவும், “தாயுதரங்காணைத் தருமத் திருவுடம்பு” எனத் திருப்புவண நாதரூலாவும், “ஒரு வயிற்றும் வாரா உடம்புடையான் வந்தான்” என வள்ளலாரும் அருளும் தெய்வமொழிகள் ஈண்டு நினைக்கப்பெறும்.

கண்ணிந்திரியம் முதலியவற்றின் துணையால் பொருள் களைக்காணும் உயிர்கள்போலின்றி எல்லாம் அறியும் தன் பேரறிவால் எவற்றையும் அறிவான் என்பார் “காணுதே

காண்பான்’ என்றார் ; “கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே” என்பது திருமந்திரம். “முப்பத்தாறு தத்து வங்கள் தோறும் நின்று அறிவிக்கையாலும், அளவிறந்த கண்களுக்குள்ள செய்தியெலாம் அங்கங்கே போய் அறியா மல் ஏகமாய் நின்று அறிகிற சூரியனைப்போல, முற்றும் உணர்வன்” என்பது வள்ளாலார் சாத்திரம்.

கன்மத்தால் அன்றி அருள்தொடர்பால் உயிர்களின் கருமேனி கழிக்கக் கருணையின் வடிவங் கொண்டு நிற்கும் இறைவன், நினைத்த அமயத்து அத்தடத்த நிலையிற் கரங்து சொருப சிவமாக நிற்பது கருதித் ‘துறவாதே யாக்கை துறந்தான்’ என்றார்.

யாண்டும் நிறைந்து நிற்கும் நிலையால் சிரமக்கிரமமாக எதனிலும் ஆழ்தலின்றியே என்றும் எவ்விடத்தும் ஆழங் துள்ளவன் என்பார் ‘ஆழாதே ஆழந்தான்’ என்றார் ; “பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கும் அப்பால்” என்பது திருவாசகம்.

சொருப நிலையில் உயிர்களை அகலாதும் தடத்த நிலையில் அகன்றும் உள்ளவன் என்பார் ‘அகலாதகலியான்’ என்றார். முறை முறையாக உயர்தல் இன்றியே உயர்ந்திருப்பவன் என்பார் ‘ஊழால் உயராதே ஒங்கினைன்’ என்றார். ஊழ-முறைமை ; “சோதி மணிமுடி சொல்லில் சொல்லிறந்து நின்ற தொன்மை” என்பது தமிழ்மறை. அறியாமை இருளை அகற்றுவதாகளின் வேதாகமங்களை ‘ஒளிசூழ் நால்’ என்றார். அவைகளை ஒதி உணர்வது உயிர்களுக்கு இயற்கை ; தன் முற்றறிவால் ஒதாது உணரும் திறம் இறைவனுக்கு உடைமை என்பார் ‘ஓதாதுணர்ந்தான்’ என்றார்.

எண்ணிறந்த அண்டப் பகுதிகள் தன் திருமுன் அலு மாத்திரையாய்ச் சிறியவாம்படிப் பெரியோனுயே அவன், அவ்வண்டங்களின் எதிரில் அனுமாத்திரையாய்ச் சிறியவ ஞகவும் நிற்பான் என்பார் ‘நனுகாது நுண்ணியான்’ என்றார். எனவே, தேச கால பரிச்சேதமின்றி ஒரே தன் மையாய் மிளிரும் ஏகழூரணப் பொருளாகவின், சென்று சென்று தேய்ந்து தேய்ந்து போம் பொருளாகாது பெரி தினும் பேரிதாய் பெருமான் அதி சூக்குமப் பொருளுமாக உளன் என்க : “அனுவள் அவனும் அவனுள் அனுவும் கனுவற நின்ற கலப்பு” என்பர் திருமூலர்.

உயிர்கள் எவ்வெவ் இடங்களில் எவ்வெக் காலத்தில் எவ்வெந்த யோனிவாய்ப்பட்டுப் பிறக்கின்றனவோ அவ்வவ் விடங்களில் அவ்வக்காலத்தில் அவ்வந்த யோனிகளில் தானும் பிரிதலின்றி, அவ்வவ் உயிர்களுள் மறைந்து பெத்த நிலையில் அவைகளுக்குப் பின் நின்றும், முத்தி நிலையில் அவ் வயிர்களைத் தம்முள் அடக்கி அவைகளுக்கு முன் நின்றும் அவைகளை நீங்காது காத்து நிற்கும் நிலைமையன் என்பார் ‘யாதும் அனுகாதனுகியான்’ என்றார்; “பிறப்பிலி பிஞ்ஞ கன் பேரருளான், இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும், துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால், மறப்பிலி மாயா விருத்தமுமாமே” என்பது பத்தாங் திருமுறை.

படைப்பானுங் காப்பானும் அழிப்பானும் இப்பெரு மானே என்பார் ‘ஆதி அரி ஆகிக் காப்பான் அயனைய்ப் படைப்பான் அரனுய் அழிப்பானும் தானே’ என்றார். சிவ பிரான் தனது அருள் நிலையால் பிரம விஷ்ணுக்களைத் தோற்றுவித்து, பிரமணிடத்திற் பொருந்தி உலகங்களைப்

படைத்தும், விஷ்ணுவிடத்திற்பொருந்தி படைத்த உலகங்களைக் காத்தும் உரிய வினைப்போகங்களை உயிர்களுக்கு உண்பித்து, பின் பிறப்பு இறப்புத் துன்பங்களில் உழலும் அவைகள் சிலகாலம் துன்பம் நீங்கிப் பேரின்ப நிலையத்தில் திளைத் திருக்கத் திருவளங்கொண்டு உருத்திரனுகி, உலகங்களுடன் படைத்தல் காத்தல் செய்வோரையும் அழித்து ஒடுக்கி, மீண்டும் படைத்தல் ஆகிய தொழில்புரி தலைவர்களைத் தோற்று வித்துத் தான் ஏகனுயிருந்து ஆடல் புரிகின்றுன் என்பது கந்தபுராணச் செய்தி. இதனால், பிரமன் படைப்பும் விஷ்ணுவின் காப்பும் உருத்திரன் அழிப்பும் சிவத்தின் ஆஜீண்யால் சிகிஞ்சின்றன எனும் கைவப்புராணங்களின் வரலாறு வசீயுறுத்தப்பெற்றது; “முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு முத்தவன், தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத தலைமகன்” என்பது திருமந்திரம். மேலும் படைத்தலாதிய தலைவரைத் தோற்றுவித்தானும் அவனே; தோன்றிய அவர்தம் உள்ளி ருந்து தொழிற்படுத்துவானும் அவனே ஆதலின் அம் மூவர்தம் உயிர்நாடியாய் விளங்குவோன் என்பதும் பெறப்பட்டது.

வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவன்; நோக்கிற்கும் அரியவன்; நுண்மையினும் நுண்மையன் ஆகலின் ‘தேவர் அறியாத தோற்றத்தான்’ என்றார்.

சேதனு சேதனப் பிரபஞ்சத்தை இயக்குதற்குத் தன்னையன்றி தலைவர் வேறு இல்லையாகலின், தன் ஆஜீண்யின்கீழ் இயங்குதற்கு உரிய தேவர்களைத் தானே தோற்று வித்தான் என்பார் ‘தேவரைத்தான் மேவியவாறே விதித்த மைத்தான்’ என்றார்.

வாக்குமனங்கடந்த தன்னை யார் யார் எவ்வெவ் வடிவில் வைத்து எண்ணுகின்றனரோ அவ்வெவ் வடிவாகவே அவ்வெவர் தம் மனத்துக்கண் தோன்றி அருள் செய்வான் என்பார் ‘எவ் உருவில் யார் ஒருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வருவாய்த்தோன்றி அருள் கொடுப்பான்’ என்றார் ; “ஆருருவம் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்” என்பது அப்பர் அருண்மொழி. அடியவர் எண்ணும் எவ்வடிவும் தானே ஆகப் புறத்தினும் நின்று அருள்வான் என்பார் ‘எவ்வருவம் தானே ஆய் நின்று அளிப்பான்’ என்றார் : “யாதொரு தெய்வம் கொண்டார் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்” என்பது சிவஞான சித்தியார்.

அவனையன்றி அருள்புரியும் தெய்வமும் இல்லை ; அவனையன்றி எப்பொருளும் எவ்வயிரும் எவ்வலகும் உய்வ தூலம் இல்லை என்பார், ‘தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான்’ என்று அமுதமன்ன அருள் வாக்கால் கேட்பவர்தம் கண்ணஞ்சமும் கரைந்துருக உண்மை நிலையை ஒத்தினார் ; “அவனை ஒழிய அமரரும் இல்லை, அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை, அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை, அவனன்றி ஊர் புகும் ஆறு அறியேனே” “முன்னை ஒப்பாயுள்ள மூவர்க்கு மூத்தவன், தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன், என்னால் தொழுப்படும் எம் இறை நந்தி, மற்று அவன் தன் னால் தொழுப்படுவார் இல்லைதானே” “தானே இருநிலம் தாங்கி விண்ணுய் நிற்கும், தானே சுடுமங்கி ஞாயிறும் திங்களும், தானே மழைப்பொழியத் தையலுமாய் நிற்கும்,

தானே தடவரை தடங்கலாகுமே’ எனும் தமிழ் மறைகள் சண்டு நினைவுக்கு வருகிறது.

சொருபத்தடத் தீவிக்கணம் கூறிய எட்டுக் கண்ணி களும் உலகினைக்கடந்த வடிவன் எனப் பொருள்படும் விச்சு வாதிகள் என்னும் திருநாமத்தையும், உலகம் தோன்றி ஒடுங்கும் வடிவுடையான் எனப் பொருள்படும் விச்சுவகாரணன் எனும் திருநாமத்தையும், உலகிற்கு உயிராயிருப்பவன் எனப்பொருள்படும் விச்சுவத்திற்கு அந்தர்யாமி எனும் திருநாமத்தையும், உலகமாக நின்றவன் எனப் பொருள் படும் விச்சுவரூபி எனும் திருநாமத்தையும் பெரிது போற்றும் வேதவசனங்களை எடுத்து நயமுறக் காட்டுகின்றன. உயிர்கட்குப் போகம் அருளறபொருட்டுப் போக வடிவமும், வினைகளை வீட்டுத்தற்பொருட்டுக் கோர வடிவமும், யோகமுத்தி யுதவுதற்பொருட்டு யோகவடிவமும் ஆக ஒன்றேடோன் ரேவ்வா முத்திற மேனிகளைத் தடத்தலக்கணத்தாற் கொள்வது அநுக்கிர நிமித்த மென்பதும் பெறப்பட்டது.

இதுகாறும் கூறப்பெற்ற பெருமான் இருக்கும் தலத்தை, ஒன்பதாங் கண்ணி ஒதுவார் உளத்திற்கு விருந்தாக ஒதுகின்றது. பிறிதொரு பதிக்கு இல்லாத நிறைவுடைமை சிவலோகத்திற்கு இயல்பில் உளதாகளின் ‘சீர் ஆர் சிவலோகம்’ எனப்பெற்றது. சிவபிரானை நீங்காது சேர்ந்திருக்கும் அன்புடைத்தாகளின் அப்பதி சிவலோகம் எனப் பேர் பெற்றதுபோலும். தோற்றக் கேடுகளுடையார் சிறப்பொடு வாழ்ந்து பின் சீரழிவரா: அத்தோற்றக் கேடுகள் இல்லாத சிவபிரான் ஒருவனே சிறப்பும் நிறைவுடைமையும்

உடையானுகளின் ‘சீரார் சிவம்’ என்றும், அப்பரளைச் சேர்ந்திருக்கும் பதி அவ்வமலன் திருநாமத்தினும் தான் பிரிதற்கு. இயலாத் பேரன்பால் சிவலோகம் எனும் பேர் தாங்கியது எனினுமாம். சிவலோகம் நாடாகச் சிவபுரம் நகரமாகச் சிவநகர் நாப்பண் அருள் கொழிக்கும் எழுச்சியற்ற அரண்மனையொன்று உள்ளது; அழகுடைமை நிறைவுடைமை அருஞுடைமை மூன்றும் அவ்வரண்மனையின் அலங்காரம்: அதனுள் அமலன் அமர்ந்துளான் என்பார் “சீரார் சிவலோகம் தன்னுட் சிவபுரத்துள் ஏர் ஆர் திருக்கோயில் உள் இருப்பு”-என்றார். ஏர்-அழகு, ஆர்-நிறைவு, திரு-அருள்.

பசுவிற்குப் பாலானது கால் கொம்பு ஆதிய உடலெங்கும் உளதெனினும், அப்பால், ஆவின் தன்னியத்தினின்றே-வெளிப்படுமாறுபோல, ஏக்பூரணன் எனும் வசனத்தால்-யாண்டும் நிறைந்த சிவபிரான், கயிலை யாதிய தானங்களிலும், ஞானியர் சித்தங்களிலும் இருந்து வெளிப்படுவன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமால்-நாரணன்; இப்பெயர், இலக்குமியால் விரும்பப்பெற்றவன் எனும் பொருளாது. (திரு இலக்குமி; மால் விருப்பம்.) நான் முகன்—நான்குதிசைகளையும் நோக்கிய நான்கு முகங்களையுடைமையால் வந்த பெயர். உணராதன்றங்கு எனும் இடத்து, அங்கு-அசை; அவ்விடத்து எனினுமாம். பெருமான்—பெருமையுடைய சிவபிரான்; இதில், பெருமையென்ற பண்புப் பகுதி சுற்று ஜகாரம் மாத்திரம் கெட்டுப் பெரும் என நின்றது; ஆன்-ஆன்பால் விகுதி. அரி-கெறிதிறம்பினாரை) அழிப்பவர் எனும் பொருளில் திருமாலைக்குறித்தது. அயன்-திருமாலின் புதல்வன்; அஜன் எனும் வடசொல் திரிந்த பெயர்; (அ-விஷ்ணு; ஜன்-தோன்றியவன்.) அரண்-(அடியவர்களின் பாவத்தை) அழிப்பவன் எனும் பொருளில் சிவபிரானைக்

குறித்தது. பரன் - மேன்மை. வானவர்க்குத் தேவர் எனும் பெயர் (சிவத்தின் கிருபையால்) தெய்வத் தன்மை பெற்றமையின் வந்த தென்க. ஓவாமை-நீங்காமை; எதிர்மறை: ஓவுதல் உடன்பாடு. ஓவாது உள்குதல்-இடைவிடாது தியானித்தல்.

—ஆராய்ந்து

செங்க ணமரர் புறங்கடைகட்ட சென்றீண்டி

* எங்கட்குக் காட்சியரு ளள்றிரப்ப—வங்கொருநாள் பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை
நாமங்கை யென்றிவர்க் ணன்கமைத்த—சேமங்கொள்
ஞானக் கொழுந்து நகராகன் றன்மடங்கை
தேன்மொய்த்த குஞ்சியின்மேற் சித்திரிப்ப—லூனமில்சீர்
நந்தா வனமலரு மந்தா இனித்தடஞ்சேர்

செந்தா மரைமலர்நா ரூயிரத்தால்—நொந்தா
வயங்தன் ரெடுத்தமைத்த + வாசிகை சூட்டி
நயந்திகழு நல்லுறுப்புக் கூட்டிப்—பயன்கொள்
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தங் கொண்டு

நலமலிய வாகங் தழீஇக்—கலைமலிந்த
கற்பக மீன்ற கமழுபட் டினையுடுத்துப்
பொற்கழல்கள் கான்மேற் பொலிவித்து—விற்பகருஞ்
சூளா மணிசேர் முடிகவித்துச் சட்டிசேர்
வாளார் நுதற்பட்ட மன்னுவித்துத்—தோளா
மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை பொன்னுண்—பணிபெரிய
ஆர மலைபூண் டணிதிக முஞ்சன்ன +
வீரங் திருமார்பில் வில்லிலக—வேருடைய

* யெம்பெருமா னெங்கட்கருளன்ன

+ வாசிகையுஞ்சுட்டி

‡ பொற்சன்ன

* எண்டோட்குக் கேழுரம் பெய்துதர + பந்தனமுங்
‡ கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக்—கொண்டு
கடிகுத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்—கடினிலைமேல்

(ப-ரை). செங்கண் அமரர்—செவ்விய கண்களையுடைய
தேவர்கள், ஆராய்ந்து—(சிவபுரத் திருக்கோயிலின்கண் எழுந்தருளி
மிருக்கும் சிவபிரானைத் தரிசிக்கும் சமயம்) தெரிந்து, புறம் கடைக்
கண் சென்று ஈண்டி—தலைவாயிலை அடைந்து (நெருக்கமாகக்) கூடி,
எங்கட்கு காட்சி அருள் என்று இரப்ப— (பெருமானே!) அடியேங்
கட்குத் தரிசனம் தருவீராக என்று (பலகாலமாகக்) குறையிரங்து
பிரார்த்திக்க, அங்கு ஒருநாள்—(பிரார்த்திக்கும்) அவ்விடத்தில் ஒரு
நாள், பூமங்கை—தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியும், பொய்தீர்
தரணி—பொய்ம்மை யில்லாத பூமிதேவியும், புகழ்மங்கை—கீர்த்திமக
ஞும், நாமங்கை என்று இவர்கள்—(நான்முகன்) நாவில் வதியும் கலை
மகஞும் என்று சொல்லப்பெற்ற இம்மாதர்கள், நன்கு அமைத்த
சேமம் கொள்—நலத்தகு முறையில் செய்த காவலைக் கொண்ட,
ஞானக்கொழுங்து—அறிவிப்பிழம்பாம், நகராசன் தன் மடந்தை—
மலையரையன்து மகள் என உபசரிக்கப்பெற்ற பார்வதிதேவியார்,
தென் மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப—தென் அடர்ந்த வேணி
மேல் அலங்காரங்கு செய்தற் பொருட்டு, ஊனம் இல் சீர் நந்தாவன
மலரும்—பழுதிலாச் சிறப்பினையுடைய நந்தன வனத்து மலர்களா
லும், மந்தாகினி தடம் சேர் செந்தாமரை மலர் நூறு ஆயிரத்தால்—
தேவகங்கையில் பொருந்திய எண்ணிறந்த செவ்விய தாமரை மலர்
களாலும், நொந்தா வயந்தன் தொடுத்து அமைத்த வாசிகை சூட்டி—
(சிவபிரான் நெற்றிக்கண்ணால் நீரூதற்கு முன்னிருந்த) வருங்து

* எண்டோட்குங்

+ பந்தனங்

‡ கண்டார்

தவில்லாத மன்மதன் தொடுத்துச் செய்த தொழுமாலையை அணிந்து, பயன்கொள் குலமகளிர்-(பிறவியெடுத்ததாலாகிய) பயனைக்கொண்ட சிறந்த மாதர்கள், நயம் திகழும் கல் உறுப்புக் கூட்டிச் செய்த- மென்மை விளங்கும் சிறந்த கூட்டுச் சரக்குகளைச் சேர்த்து அமைத்த, கொழும் சாந்தம் கொண்டு-கொழுமையான சாந்தை- எடுத்து, நலம்மலிய ஆகம் தழீஇ-நன்மை நிரம்பத் திருமேனியிற் பூசி, கலைமலிந்த கற்பகம் ஈன்ற கமழ் பட்டினை உடுத்து-நூற்களில் (ஒதும் பெருமை) நிறைந்த கற்பகமரம் தந்த மணம் வீசம் பட்டு வத்திரத்தை உடுத்தி, பொன்கழல்கள் கால்மேல் பொலிவித்து- பொன்னுலாகிய வீரக்கழல்களைத் திருவடிகளின் மீது சிறப்புற அணிந்து, வில் பகரும் சூளாமஸி சேர் முடிகவித்து-ஒளிவீசம்- சூளாமணி (யெனும் ஒருவகைத் தெய்விகமணி) பதித்த மகுடத்தைச் சூட்டி, சூட்டி சேர் வாள் ஆர் நுதல் பட்டம் மன்னுவித்து-சூட்டி யொடு சேர்ந்த ஒளிநிறைந்த நெற்றிப் பட்டங் கட்டி, தோளா மணி- மகா குண்டலங்கள் காதுக்கு அணிந்து-துளைப்பாத இரத்தினக் கற்களைப் பதித்த மகரமீன் வடிவாகச் செய்யப் பெற்ற குண்டலங்களைத் திருச்செவிக்கு அலங்காரமாக இட்டு, ஆங்கு-அதனுடன், அணிவயிர கண்டிகை-அழிகிய வயிர கண்டிகையும், பொன்நாண்- பொன் நானும், பெரிய பணி ஆரம் அவை பூண்டு-சிறந்த வேலைப் பாடு அமைந்த பெரிய முத்துமாலை (முதலாகச் சொல்லப்படும்) அப்பணிகளை அணிந்து, அணிதிகழும் சன்னவீரம் திருமார்பில் வில் இலக-அலங்காரமாக விளங்கும் வெற்றிமாலை சிறந்த மார்பகத்தங்ல் ஒளிசெய்ய, ஏர் உடைய எண் தோட்கு கேழூரம் பெய்து-எழுச்சியை யுடைய எட்டுத்திருத்தோள்களுக்கும் வளையென்னும் ஆபரணத்தை அணிந்து, கண்டோர் மனம் மகிழ உதரபந்தனமும் கட்டுறீஇ- பார்த்தவரது உள்ளங்களிக்க அரைப்பட்டிகையையும் கட்டி, கடி சூத்திரம் கொண்டு புனைந்து- (அதன்மேல்) அரை ஞாணை எடுத்து அழகாகப்பூட்டி, சங்கணம் கைபெய்து-கரத்தில் கங்கணம் அணிந்து, வடிவு உடைய கோலம் புனைந்து ஆங்கு-உருவத்திருமேனிக்கு (உரிமையாக) உடைய அலங்காரங்களைச் செய்ததும், (எ-று).

செம்மையான கண்கள் பெற்ற வானவர்கள் சிவலோகம் வந்து சேர்கின்றார் ; வந்து கூடிய அவர்கள் கூட்டம் தலை வாயிலில் மிக்க நெருக்கமாயுள்ளது. சிவபிரானைத் தரிசிக்கும் அமயத்தை ஆய்வந்து ஆய்வந்து, எந்தாய்! எந்தாய்!! எங்கட்டுக் காட்சியருள் ! என்று குறை யிரந்து பலகாலம் பிரார்த்தனை செய்கின்றார்.

திருமகள் பூமகள் கீர்த்திமகள் நாமகளாதியோர் நன்கு சூழ்ந்து காப்புச்செய்து வழிபட, அதனை யேற்கும் இறைவி, அமரர் அமலை விளித்து அரற்றும் அவ்வொலியைக் கேட்கின்றார்கள் ; கூப்பிடுகுரற்குச் சௌகிசாய்க்கும் பெருமான் அவ்வானவர்க்கு விரைந்து அருள் வெளிப்படுவான் என்பதை உன்னி, இயற்கை யழகுள் தன் பெருமானுக்குச் செயற்கைக் கோலமும் செய்கின்றார்கள். இத்திருக்கோலப் புனைவு பதினே ராம் கண்ணிமுதல் இருபத்தேராம் கண்ணிவரை பேசப் பெறுகின்றது.

இது ஞான உலா ; இவ் உலாவிற் போதர இருக்கும் பெருமானை ஞானக் கொழுந்தாம் இறைவி அலங்கரிக்கும் காட்சியை நினைப்பார் நெஞ்சம் நெகிழ்தலுறும்.

சிவபிரான் நெற்றிக்கண்ணலை நீரூதற்கு முன்னிருந்த மன்மதன், பூங்காவனம். மந்தாகினி எனும் யிரண்டிலும் மலர்ந்த மலர்களைக் கொண்டு தொடுத்து வைத்த தொடு மாலை, முதன் முதல் பெருமான் திரு முடிக்கு அலங்கார மாக அமைகின்றது. பின் திருமேனியில் சாந்தணியும் அலங்காரம் செய்யப் பெறுகின்றது ; கற்பின் பயன் அறிவின் பயன் பிறந்ததா லாகிய பெரும் பயன் ஆதிய வற்றைப் பெற்ற குலமகளிர் செய்தளித்த கொழுஞ் சாந்து

அவை. கற்பகமரம் அளித்த மணங்கமழும் பட்டு வத்திரம் உடுத்தப் பெறுகிறது. வீரக்கழல் பூட்டி, மசுடம்சுட்டி, சட்டியோடு சேர்ந்த நெற்றிப் பட்டம் கட்டி, மகர சூண் டலம் வயிர கண்டிகை முத்தாரம் வெற்றி மாலை கேழுரம் எனும் வளை முதலியன அணிந்தபின், தாயுதர பந்தனத்தைத் தள்ளும் தனி முதலுக்கு அம்மை அரைப்பட்டிகை என்னும் உதர பந்தனம் அணிவாளேல், கண்டவர் உள்ளாம் களி யாதோ என்பார் ‘உதர பந்தனமும் கண்டோர் மனமகிழக் கட்டுறீஇ’ என்றார். அதன்பின் சிவப்ராற்கு அரைஞானும் கங்கணமும் அணிந்தனள் எம் அன்னை.

வடிவு உடைய கோலம் என்பதற்கு, அழகுடைய அலங்காரம் எனப் பொருள் கொள்வது நேரிதன்று; வளிந்து கொண்டக்கால் துரோகமாம். கண்களுக்குக் காணப் பெறுவன எல்லாம் அருட்சத்தியின் வடிவங்கள்; கண்ணிந்திரியத் திற்குத் தோன்றுதன எல்லாம் சிவ சொருபம். யாவரும் காணச் சிவம் வெளிப்பட வேண்டுமெனின் அருளையே மேனியாக்கொண்டு வெளிப்படும் ஆதஸ்தின், வடிவு உடைய கோலம் என்பதற்கு உருவத்திருமேனிக்கு உரிமை உடைய அலங்காரம் எனப் பொருள் கொள்ளப் பெற்றது. அவ்வடிவைப் பெருமான் கொள்ளானுயின் சொருப சிவத்திற்கு அலங்காரம் செய்வது யாங்கனம் என்க.

இமைத்த வில்லாத கண்களைப் பெற்றிருத்தவின் அச்சிறப்புக் கருதி வானவரை ‘செம்கண்’ அமரர் என்றார்; பொன்னின் நிறத்தாகவின் சிவந்தகண் அமரர் எனினும் ஆம்.

அமரர்-அமுதம் உண்ட காரணத்தால் பல காலம் வரை மரணம் இல்லாதவர் எனும் பொருளில் தேவரைக் குறித்தது. புறம் கணட-

கடைப்புறம் என மாறுக ; இது, இலக்கணப்போலி. பொய்தீர் தரணி புகழ் மங்கை யென்பதை ஒரு பெயராக்கி, குற்றம் ஸ்கிய உலகம் துதிக்கும் தூர்க்கை எனப் பொருள் கொள்ளினும் ஆம். நகம்-நடவாதது; (கம்-நடத்தல்; ந-அஃதின்மை.) எனவே, இது, மலை யெனும் பொருள் பயந்தது. நகராஜன்-பார்வதராஜன். அம் மன்னன் செய்த தவத்தால் மகளென எதிர்தோன்றி வளர்ந்திருந்து பின் பரசிவத்தை மணந்தா ராகவின் தேவியை ‘நகராசன்றன்மடந்தை’ என்றார். வயந்தன்-வசந்த காலத்திற்கு உரிய மன்மதன். கற்பகம்-கல்பகம் எனும் வடசொல்லின் திரிபு ; இதற்கு (விரும்பிக் கேட்ட பொருளை) உண்டாக்கித் தருவது என்று காரணப்பொருள் ; இது, தேவதருக்கள் ஐந்தனுள் ஒன்றற்குச் சிறப்புப் பெயராதலன்றி அவ்வைந்தனுக்கும் பொதுப்பெயருமாம். கழல்-வீரத்திற்கு அறிகுறி யாகத் திருவடியில் அணிவதோர் அபரண விசேடம். சூளாமணி-குற்றமில்லா இரத்தினம் ; இதனை, சூடாமணியின் திரிபெனக் கொண்டு, தலையில் அணியும் பணியெனப் பொருள் காண்பார் வடமாழி வாணர் (சூடா-தலைமயிர்முடி ; மணி-இரத்தினம்). வில், வாள் முதலியன-ஒளியெனும் பொருளான. கேழுரம்-வாகு வலயம் ; தோள்வளை.

—அடி நிலைமேல்

நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசக்க ஸிருக்குரைப்ப—வந்தமில்சீர்
எண்ணருங் கீர்த்தி யெழுவ ரிருதிகளும்
அண்ணன்மே லாசிக டாமுணர்த்த—வொண்ணிறத்த
பன்னிருவ ராதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னு மகத்தியன்யாழ் வாசிப்பப்—பொன்னியலும்
அங்கி கமழுதாப மேந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழுத்துரைப்பச்—செங்கண்

நிருதி † முதலோர் விழுற்கலன்க ஜேந்த
 வருணன் மணிக்கலசங் தாங்கத்—தெருவெல்லாம்
 ‡ வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
 தூயசிர்ச் சோமன் குடையெடுப்ப—மேவிய
 சகானன் வந்தடைப்பை கைக்கொள்ள ண் வச்சுனிகள்
 வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத்—தூய
 உருத்திரர்க் டேர்த்திரங்கள் சொல்லக் குபேரன்
 திருத்தகு மாநிதியனு சிந்தக்—கருத்தமைந்த
 கங்கா நதியமுனை யுள்ளுறுத்த தீர்த்தங்கள்
 பொங்கு கவரி புடைப்பிரட்டத்—தங்கிய
 பைங்காக மெட்டுஞ் சுடரெடுப்பார் பைங்தறுகட்
 கைங்காக மெட்டுஞ் கழல்வணங்க—மெய்க்காக
 மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
 * மேகத் துருமு முரசறையப்—போகஞ்சேர்
 தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்குங்
 கொம்புருவ நுண்ணிடையார் சூத்தாட—வெம்பெருமான்
 விண்ணேர் பணிய வயர்ந்த விளங்கொளிகேர்
 † எண்ணூர் மழுவிடையின் மேல்கொண்டாங்—கெண்ணூர்
 கருத்துடைய பாரிடங்கள் ‡ காப்பொத்துச் செய்யத்
 திருக்கடைக ஜேழ்கழிந்த போதில்

† மே லோர்களுழை

‡ வாயுப் புறன்விளக்க

§ வச்சுவினி

* மேகத் துருமே

† எண்ணூர் ரிளவிடையின்

‡ காப்பொத்து

(ய-ரை). (இறைவியால் அலங்கரிக்கப்பெற்ற அமலன்); அடி-
நிலைமேல்-தலைவாயிலின் கண் உள்ள, நந்திமாகாளர் கடை-திருந்தி
தேவர் காவல் செய்யும் திருவணுக்கண் திருவாயிலை, கழிந்த
போதில்-கடந்து சென்ற அமயம், வசக்கள் வந்து இருக்கு உரைப்ப-
(அட்ட) வசக்கள் (இறைவன் எதிரில்) தோன்றி இருக்கு வேத
பாராயணங்கு செய்ய, அந்தம் இல் சீர்-முடிவு இல்லாத சிறப்பினை
யுடைய, எண்ண அரும் சீர்த்தி எழுவர் இருடிகளும்-நினைத்தற்கும்
அரிய புகழமைந்த சப்த முனிவர்களும் (வந்து), தாம் அண்ணல்
மேல் ஆசிகள் உணர்த்த-பெருமையிற் சிறந்த தலைவராம் சிவபிரான்
மீது வாழ்த்துக்கூற, ஒள் நிறத்த பன்னிருவர் ஆதித்தர்-ஒளி வீசம்
நிறத்தினை யுடையவர்களான பன்னிரு சூரியர்களும், பல்லாண்டு
எடுத்து இசைப்ப-பல்லாண்டைப் பெரிது பாட, மன்னும் அகத்தி
யன் யாழ் வாசிப்ப-நிலைபெற்ற அகத்திய முனிவர் வீணை வாசிக்க,
பொன் இயலும் அங்கி கமழ் தூபம் ஏந்த-பொன்னிறத்தொடு விளங்
கும் அக்கினி பகவான் மணம் வீசம் தூபகலசம் ஏந்திவர, யமன் வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்து உரைப்ப-நடுவன் வந்து மங்கல மொழி
யால் வாழ்த்துக்கூற, செங்கண் நிருதி முதலோர்-செவ்விய கண்களை
யுடைய நிருதிமுதலா யுள்ளவர்கள், நிழல் கலன்கள் ஏந்த-ஒளி செய்
யும் (மாணிகள் பதித்த) திருவாபரணங்களை ஏந்திக் கொண்டுவர,
வருணன் மணிக்கலரம் தாங்க-வருணாபகவான் அழியை (நீர்க்)
கலசத்தைச் சமந்துவர, தெரு எல்லாம்-வீதிகள் முழுதும், வாயு
நனி விளக்க-வாய்ப்பகவான் பெரிது சுத்திகரிக்க, மா மழை நீர்
தெளிப்ப, சிறந்த மேகங்கள் (வீதிவெப்பவாம்) நீர் தெளிக்க, தூய
சீர் சோமன் குடை எடுப்ப-தூயமையான சிறப்புயடைய திங்கள்-
(நிழல் செய்யக்) குடையெடுத்துப் பிடித்து வர, மேவிய சீர்
சுசானன் வந்து-விரும்பத் தக்க சீர்த்தி யமைந்த சுசானன் (நெருங்கி)
வந்து, அடைப்பை கைக்கொள்ள-வெற்றிலைப் பைபை கையில்
எடுத்துக் கொண்டு வர, ஆச்சனிகள்-அஸ்வனி தேவர்கள், வாய்
ஆர்ந்த மந்திரத்தால் வாழ்த்து உரைப்ப-வாய் நிறைந்த மந்திரங்களால்

வாழ்த்துச் சொல்ல, துய உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்ல-பரிசுத்தமான உருத்திர கணங்கள் துதி வார்த்தைகளைக் கூற, குபேரன் திரு தகு மா நிதியம் சிந்த-குபேரன் மேன்மையும்தகுதியு முடைய சிறந்த ஜஸ்வர்யங்களை (வரும்வழியில் வாரி) இறைக்க, கருத்து அமைந்த - அமைதிபெற்ற மனத்தினையுடைய, கங்காநதி யமுனை உள் உறுத்த தீர்த்தங்கள் - கங்கை யமுனையை யுள்ளிட்ட நதிகளின் அதி தெய்வங்களான பெண்கள், பொங்கு கவரி புடை இரட்ட-அதிகரித்த வெண்சாமரங்களை இருபாலும் வீச, தங்கிய பைங்காகம் எட்டும் சுடர் எடுப்ப-(நிலவுலகத்தின் கீழ்) தங்கியிருந்த படங்களையுடைய (தலைமையான) எட்டுப் பாம்புகளும் விளக்குகளை ஏந்திவர, பை தறுகண் கை நாகம் எட்டும்-பசுமையும் அஞ்சாமை யும் உடைய துதிக்கை வாய்ந்த எட்டுத்திக்கு யானைகளும், கழல் வணங்க-திருவடிகளை வணங்கவும், மெய் நாக மேகம் விதானமாய்-மெய்ம்மையான ஆகாயத்தில் உள்ள மேகங்களே மேற்கட்டியாய், மின் எல்லாம் சூழ் கொடியாய்-மின்னல்கள் அனைத்தும் சூழ்ந்திருக்கும் கொடிகளாய் (அமைய), மேகத்து உருமு முரச அறைய-மேகத் தின் இடியே முரச வாத்தியமாக ஒலிக்க, போகம் சேர்-இன்பம் நிறைந்த, தும்புரு நாரதர்கள் பாட-தும்புரு நாரதர் (எனும் இரு முனிவர்கள் தத்தம் யாழில் அமலன் புகழைச் சேர்த்துப்) பாட, கொம்பு உருவ நண் இடையார்-பூஷ்கொடிபோலும் வடிவமும் நண்ணியை இடையையும் உடைய (பல) மாதர்கள், எக்கும் தொடர்ந்து கூத்து ஆட-எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக (இப்பறவி) நடனஞ்செய்ய, எம்பெருமான்-எமதி சிவபெருமான், விண்ணேந்த பணிய- (தரிசனத்திற்குக் காத்திருந்த) தேவர்கள் எல்லாம் வூணவுக், உயர்ந்த விளங்கு ஒளிசேர்-உயர்ச்சிபொருந்தியதும் (என்றும்) விளங்குகின்ற பேரோளி யுடையதுமான, வெண் ஆர் மழவிடையை மேல் கொண்டு-வெண்மை நிறைந்த இளமையையுடைய இடபத்தின் மேல் அமர்ந்து, எண் ஆர் கருத்துடைய-பாரிடங்கள் - (எப்போதும் தன்னின்யே) நினைத்தல் பொருந்திய மனத்தையுடைய பூதகணங்கள்,

ஒத்து காப்பு செய்ய - ஒன்று பட்டுக் காவல் செய்துவர, திருக்கடைகள் ஏழ் கழிந்த போதில் - சிறந்த ஏழு வாயிற்படியை கடந்து சென்ற அமயத்து, (எ-று).

அமலன் திருக்கோலம் புனைந்ததும் வெளிப்படுகின்றன. முதன்முதல் திருங்கிதேவர் திருகாப்புச் செய்யும் திருவனுக்கன் திருவாயிலைக் கடந்ததும், பெருமான் உலாப் போதரப் புறப்பட்டதை அறிந்த வசக்கள் மகிழ்வொடுவந்து இருக்குவேத பாராயணஞ்சு செய்ய, சப்த இருடிகள் அமலன் எதிர் போந்து ஆசிக்கிறினர். பன்னிரு சூரியர் நேர் வந்து பல்லாண்டு ஒத்தினர்; அகத்தியர் நேர்ந்து மகதியாழ் வாசிக்க, வன்னிக்கடவுள் மணம் கம்மும் தூபமேந்த, நடுவன் வாழ்த்துக்கூற, நிருதி முதலினேர் திருவாபரணம் ஏந்த, வருணன் கலசம் ஏந்து வர, வாடு வீதியெலாம் விளக்கமேகம் நீர் தெளிக்க, சந்திரன் குடை ஏந்த, ஈசானன் அடைப்பை தாங்க, அஷ்சவினிகள் மங்கிரத்தால் வாழ்த்துக் கூற, உருத்திரர்கள் தோத்திரங்கள் செப்ய, குபேரன் பொன் மழை பொழிய, கங்கை யமுனை முதலீய நதி தெய்வங்கள் சாமரையிரட்ட, எட்டு சர்ப்பங்கள் மாணிக்கத் தீபமேந்த, அட்டதிசைக் கரிகள் வந்து வணங்க, மேகமே மேற் கட்டி யாய், மின்னலெலாம் சூழ்கொடியாய், மேகத் தொலிகள் முரசமென ஒலிக்க, தும்புரு நாரதர் பாட அப்ஸரமாதர்கள் ஆடல் செய்ய பூதகணங்கள் காப்புச்செய்ய பெருமான் விடைமேல் அமர்ந்தபடியே எழுநிலை வாயிலைக் கடந்து வெளிவந்தான்.

கடை - வாயில், வசக்கள்-அங்கள், அங்கிலன், ஆபச்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூசன், பிரபாசன் ஆதிய எண்மர். இவர்கள் ஓளிர்சீம் மேனியராகவின் வசக்கள் எனும் பேர் பெற்ற

னார் (வச - ஒளி). எழுவர் இருடிகள்-அத்திரி, ஆங்கீரசர், கவுதமர், சமதக்கினி, பரத்துவாசன், வசிட்டன், கோசிகன் ஆதியோர்; அத்திரி, சமதக்கினி, பரத்துவாசர், கோசிகர் என்பவரை நீக்கி, அகத்தியர், காசிபர், புத்தியர், மார்க்கண்டர் என்பாரைச் சேர்த்துக் கூறுவாரும் உளர். ஆதித்தர்-அதிதியிடம் பிறந்ததால் வந்தபெயர்; அவர்களாவார், அமிசமந்தன், அரியமன், இந்திரன், சவிதா, தாதா, துவட்டா, பகவன், பூடன், மித்திரன், வருணன், விசுவந்தன், விட்டினு வாதிய பன்னிருவர். வைகத்தன், விவச்சதன், வாசன், மார்த்தாண்டன், பார்க்கவன், இரவி, உலோகப் பிரகாசன், உலோக சாட்சி, திரிவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி எனவும், தாத்ரு, சக்ரன், அரியமான், மித்திரன், வருணன், அஞ்சமான், இரணியன், பகவான், விவச்சவான், பூடன், கவித்ரு, துவட்டன் எனவும் வேறுபடுத்திக் கூறுவாரும் உளர். குபேரன்-அளகாபுரிக்கு அதிபன்; சிவபிரான் தோழன் எனும் சிறப் புப் பெயரினன் இவன். மானச தீர்த்தத்தி லிருந்து வந்தமையின், ‘கருத்தமைந்த கங்கை’ என்றார்; கங்கா எனும் வடசொற்கு வேகம் என்று பொருள்கண்டு, விரைங்து செல்லும் நதியென்று கூறுவர். யமுனை-யமனுக்கு முன்னே தோண்றியவள் ஆதலால் நேர்ந்த பெயர். நாகம் என்பது பலபொருள் ஒரு சொல். கை, கை, மெய் எனும் அடையால் பாம்பையும், யானையையும் ஆகாயத்தையும் உணர்த்திற்று. மெய்நாகம்-ஆகாயம்; யாவற்றிற்கும் இடம்தரும் உடம்புபோ லிருத்தவின் மெய் என அடைகொடுத்தார். தும்புரு-விபலன் குமாரர்; தும்புரீயம் எனும் நூல் செய்தவர்: இசையில் வல்லவர். போகம்-இசை அநுபவமுமாம். நாரதர்-பிரமன் புதல்வர்; மகதியெனும் யாழ்வல்லவர். அச்வினிகள்-விவச்சவான் எனும் குரியனுக்கும் சமிக்ஞை யென்பாட்கும் பிறந்த தேவ வயித்தியர். எண்ணார் கருத்து-கியான் விசேடம். காப்போத்துச் செய்ய என்னும் பாடத்திற்கு, காப்பு மந்திரம் ஒத என்று பொருள் கொள்க.

—செருச்சுடைய

சேனு பதிமயின்மேன் முன்செல்ல யானைமேல்
 ஆனுப்போ ரிந்திரன் பின்படர—வானுத
 வண்ணத்தே ரேறி யயன்வலப்பால் கைபோதக்
 கண்ணவிலுங் திண்டோட்ட கருடன்மேல்—மன்னிய
 மாசிடப்பாற் செல்ல மலரார் கீண்வைந்தும்
 மேசிடப்பான் மென்கருப்பு வில்சிடப்பா—லேல்வுடைய
 சங்கணையு முன்கைத் தட்டமூலையார் மேலெல்வான்
 கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த—வைங்கணையான்
 காமன் கொடிப்படைமுன் ६ போதக் கதக்காரி
 வாமன் புரவிமேல் வந்தணைய—நாமஞ்சேர்
 வேழ முகத்து விநாயகனை யுள்ளுறுத்திச் [—டாழ்க்கந்தல்
 சூழ்வளைக்கைத்தொண்டைவாய்க்கெண்ணையொண்கட்
 மங்கை யெழுவருஞ் சூழ மடநீசி
 சிங்க வடலேற்றின் மேற்செல்லத்—தங்கிய
 விச்சா தரரியக்கர் கிண்ணரர் கிம்புருடர்
 அச்சா ரணரரக்க ரோட்சர—* ரெச்சாருஞ்
 சல்லரி தாளாங் தசுணிதங் தத்தளகங்
 கல்லலகு கல்லவட மொங்தை—நல்லீலயத்
 தட்டழி சங்கஞ் சலஞ்சலங் தண்ணுமை
 கட்டழியாப் பேரி கரதாளங்—கொட்டுங்
 குடமுழுவங் கொக்கரை வீணை சூழல்யாழ்
 இடமாங் தடாரி படக—மிடவிய.
 மத்தளாங் துந்துமி வாய்ந்த முருடிவற்றூல்
 எத்திசை தோறு மெழுந்தியம்ப—வொத்துடனே

६ முன்னோடக்

* ரெச்சார்வங்

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லருங்
கிங்கரரு மெங்குங் கிலுகிலுப்ப

(ப-ஸர.) செருக்கு உடைய சேநைதி மயில்மேல் முன்-
செல்ல-களிப்புடைய முருசப் பெருமான் மயில்மேல் (அமர்ந்து)-
முன்னே செல்ல, போர் ஆன இந்திரன் யானைமேல் பின்படர-
போரில் பின்வாங்காத (ஆற்றலுடைய) தேவேந்திரன் (வெள்ளை-
யானையாகிய) ஜாவதத்தின் மேல் (அமர்ந்து) பின்தொடர்ந்து வர,
அயன் ஆனத அன்னத்தேர் ஏறி வலப்பால் கைபோத-பிரமன்-
(தண்ணைவிட்டு) நீங்காத அன்ன வாகனத்தின்மேல் அமர்ந்து வலது.
பக்கத்தில் வர, கல் நவிலும் திண்ண தோள் கருடன்மேல் மண்ணிய
மால் இடப்பால் செல்ல-மலையெனச் சொல்லப்பெறும் வன்மை-
வாய்ந்த தோள்களை யுடைய கருடன்மேல் அமர்ந்துள்ள நாரணன்-
இடது பக்கத்தில் வர;

மலர் ஆர் கணை ஜங்கும் மேல் இடப்பால்-(தாமரை மாம்பு.
அசோகு மூல்லை குவளைபெனப்) பொருந்திய மலர்க்கணை ஜங்கினை
(உடலின்) மேற்புறத்திலும், மெல் கருப்பு வில் இடப்பால் எல்வ-
உடைய-மென்மைச் சுவையுள்ள கரும்பு வில்லை (த் தமது) இடது
பாகத்திலுமாகப் பெற்றுள்ள, சங்கு அணையும் முன்கை தடழுலை-
யார்மேல்-வளையல் நெருங்கிய முன்னங் கைகளையும் பருத்த தனக்
களையும் உடைய மாதர்கள்மேல், கொங்கு அணையும் பூவாளி எய்வான்
கோத்து அமைத்த ஜங்கணையான்-மகரந்தம் விறைந்த மலர்க்கணை
களை அடிப்பதன் பொருட்டு (வரிசையாகக்) கோர்த்துப் பிடித்த:
ஜங்கு கணைகளையுடையவலும், கொடி படை காமன் முன்போத-
(முரசு குடை தென்றல் வசந்தம் விருது முதலிய) வெற்றிக் கொடி
யுடைய சேனைகள் சூழ்ந்துள்ளவனு மாகிய மன்மதன் முன்னே
செல்ல, கதம் காரி வாமன் புரவிமேல் வந்து அணைய-சினமிக்க-
சாத்தா அழகிய குதிரைமேல் ஏறி அண்மையில் தொடர்ந்து வர,
வேழ முகத்து நாமம் சேர் விளாயகளை உள் உறுத்து-யானை முகத்த:

வர் எனும் பெயர் பொருந்திய கணபதியை நடுவில் விட்டு, வளைகுழ் கை-வளையல்கள் சூழ்ந்துள கைகளையும், தொண்டை வாய்கொவல்வைக் கனியோத்த வாயினையும், கெண்டை ஒன் கண்சேல் கண்ணைபோன்ற (பிறமும்) ஒளியுடைய கண்களையும், தாழ்கூந்தல்-நீண்டு தொங்கும் கூந்தலையுமிடைய, மங்கை எழுவரும் சூழ-அபிராயி மயேச்சவரி கெளமாரி நாராயணி வராகி இந்திராணி காளி எனப்பெறும்) சத்த மாதாக்களும் சூழ்ந்துவர, மட நீலி சிங்க அடல் ஏற்றின் மேல் செல்ல-மடப்பத்தையுடைய தூர்க்கை வலிமை வாய்ந்த ஆண் சிங்கத்தின்மேல் (அமர்ந்து) வர, எச்சாரும் தங்கியெல்லா இடங்களிலும் தங்கிய, விச்சாதர்-, இயக்கர்-, கின்னர்-, கிம்புருடர், அ-அந்த, சாரணர்-, அரக்கரோடு-, அசர்-, (முதலாயினர் சூழ்ந்துவர)-,

சல்லரி-, தாளம்-பிரமதாளம், தகுணிதம்-, தத்தளகம்-, சல்லவகு-, கல்லவடம்-, மொங்கை-, நல் இலயம்-சிறந்த இனிமை வாய்ந்த, தட்டழி-, சங்கம்-, சலஞ்சலம்-, தண்ணுமை-, கட்டு அழியா- (வார்க்) கட்டு தளராத, பேரி-, கரதாளம்-, கொட்டும்-அடிக்கப்படும், குடமுழவும்-, கொக்கரை-, வீணை-, குழல்-புல்லாங்குழல், யாழ்-, இடம் ஆம் தடாரி-இடம் பரந்த பம்பை, படகம்-, மிடவிய-வியுடைய, மத்தளம்-, துங்குபி-, வாய்ந்த- (இசை) அமைந்த, முருடு, இவற்று ஆல்- (ஆதிய) இவ் வாத்தியங்களின் ஒசை, எத்திசை தோறும் எழுந்து இயம்ப-எல்லாத் திசைகளிலும் மிக்கு ஒலிக்கவும், ஒத்து உடனே- (வாத்தியங்களுடன்) சேர்ந்து அதே காலத்தில், மங்கலம் பாடுவார் வந்து இறைஞுச-மங்கலப் பாடகர் வந்து வணங்க, மல்லரும்-, சிங்கரும்-, எங்கும் கிலு கிலுப்பு-எல்லிடத்தும் நிறைந்து ஒசை செய்ய, (எ-று).

இன்ப வடிவன், தனக்கு முன்னுவார் இல்லாத் தகுதி யன், தேவசேனைக்குத் தலைவன், அருட் செல்வன் எனப் பெறும் எமது கந்தவேள் ஆவரண சத்தியெனப் பெறும்

மயில்மேல் அமர்ந்து, உலாப்பொருட்டு வெளிப்பட்ட சிவ பிராற்கு முற்செல்ல, சிவத்தைத் தொடர்ந்து யானைமேல் பின்வரும் அப்பேறு பொருட் செல்வனும் இந்திரர்கு வாய்த்தது. ஐம்முகச் சிவத்தின் வலத்திலும் இடத்திலும் தோன்றினேம் என்பதைக் காட்டு முகத்தால் அன்னத் தேறிய பிரமன் வலத்திலும் கருடனிலேறிய நாரணன் இடத்திலுமாகத் தொடர்ந்தனர்.

கமலத்தை முகமாக கொண்டு, மாம்பு அசோகு எனும் இரண்டையும் தம்மேனியின் நிறமாகப்பெற்று, மூல்லை யரும்பைப் பற்களாக ஏற்று, குவளையைக் கண்களாகக் கொண்டு நிலைத்த நங்கையர், தமது இடது பக்கத்தில் கரும்பு வில் உருவத்தைத் தீட்டியிருப்பது பண்டைக் கால வழக்கு. அதை நோக்கிய காமன், தன் கைக் கணைகளாம் மலர்களை உடலின் மேற்பால் அவயவங்க எாகவும், வில் உருவை அவ்வுடலில் தீட்டிய சித்திரமாகவும் கொண்ட முறையால், என் வில்லையும் அம்புகளையும் கொள்ளொகொண்ட இவர்களை விடமாட்டேன்; போரில் வெல்வேன்; வில்லையும் கணைகளையும் கைப்பற்றுவேன் என்பான்போல் அம் மாதர்மேல் விடுதற் பொருட்டு கரும்பு வில்லீல் கோர்த்த கணைகளுடன் வெற்றிக்கொடி பறக்கும் படைப்பெருக்கம் தொடர முன்னேறிச் செல்கின்றன.

சாத்தாவும் குதிரைமேல் வருகிறார்; விளாயகரை நடுவிலிருத்திய சப்த மாதர்களும் வருகின்றார். தூர்க்கை சிங்கத் தின்மேல் ஏறி வருகின்றன. விச்சாதர ராதியோர் எங்கும் கிறைந்தவராய்த் தொடர்ந்தனர். மங்கலம் பாடுவார் வந்து வணங்கினர்; மற்போரில் வல்ல மல்லரும், ஏவற் பணி

செய்யும் கிங்கரரும் கிக்குலு கிலுகிலு எனும் ஓசை தோன்றத் திருப்பணியில் ஈடுபட்டனர்.

தத்காரி-கோபத்தையும் கரு நிறத்தையும் உடையவர் எனும் பொருளில் சாத்தாவைக் குறித்தது. விநாயகன்-தனக்கு மேலொரு தலைவரில்லாதவன் எனும் பொருட்டு. நீலி-நீல நிறமுடைய காளி. விச்சாதர்-வித்தையில் வல்லவர். கின்னரார்-மனிதர்போ விருப்பவர்; இவர் பாடும் பண், கின்னரம். கிம் புருடர்-குதிரை முகமுடையவர். சாரணர்-சரித்துக்கொண்டே யிருப்பவர்; சரித்தல்-உலவுதல். அரக்கர்-அரக்குப் போன்ற சென் நிறமுடையவர். அசரர்-தேவர்க்கு எதிரானவர். தகுணிதம்-பறை. தத்தளகம்-தத்தள தளதள எனும் ஒலியுடைய ஒருவகை வாத்தியம். சங்கம் எனும் பொதுப்பெயர், வலம்புரியைக் குறித்தது; சலஞ்சலம்-வலம்புரியின் இனம். தண்ணுமை-மிருதங்கம். கரதாளம்-கைத்தாளம். குடமுழவும்-குமுகமு குமு என ஒலிக்கும் ஒருவகை வாத்தியம். குழல்-புல்லாங் குழல். வீணை வேறு, யாழ் வேறு; இவ் விரண்டும் நரம்புக் கருவிகள். தடாரி-உடுக்கைப் பறை. துந்துபி-துந்து எனும் ஒலியமைந்த ஒரு வகைத் தேவ வாச்சியம். குழல்-துளைக்கருவி; எனவே, தோற் கருவி துளைக்கருவி நரம்புக் கருவி கஞ்சக் கருவி மிடற்றுக் கருவி யெனப்பெறும் வாத்தியங்கள் எல்லாம் ஒலித்தன என்க. விச்சாதர் முதலான பதினெண் கணத் தலைவர் எத்திசையிலும் விறைந்து இவ்வாத்திய ஓசைகளை ஏழூப்பினர் எனினுமாம். பதினெண்கண மாவன:—அமரர், சித்தர், அசரர், தைத்தியர், கருடர், கின்னரார், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர் எனப் படுவார். மல்லர்-மல் யுத்தத்தில் தேர்ந்தவர். கிங்கரர்-கைங்கர்யம் செய்யும் சிறு தொழிலாளிகள். கிலுகிலுத்தல்-கிக்குலு கிலுகிலு எனும் ஓசைக் குறிப்பு.

—தங்கிய

ஆரூ மிருதுவும் யோகு மருந்தவழும்
 மாறுத முத்திரையு மந்திரமு—மீராந்த
 காலங்கண் மூன்றுங் கணமுங் குணங்களும்
 † வால கிளியரும் வந்தீண்டி—மேலை
 இமையோர் பெருமானே போற்றி யெழில்சேர்
 உமையாண் மணவாளா போற்றி—யெமையாளுங்
 தீயாடி போற்றி சிவனே யடிபோற்றி
 ஈசனே யெந்தா யிறைபோற்றி—தூயசிரச்
 சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
 பொங்கரவா பொன்னங் கழல்போற்றி—யங்கொருநாள்
 ஆய விழுப்போ ராகுச்சனன் தாற்றற்குப்
 பாச பதமீந்த பதம்போற்றி—தூய
 மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானேர்
 தலைமேலாய் போற்றி தாள்போற்றி—நிலைபோற்றி
 ‡ போற்றியெனப் பூமழையும் பெய்து புலன்கலங்க
 நாற்றிசையு மெங்கு நலம்பெருக—வேற்றுக்
 கொடியும் பதாகையுங் கொற்றக் குடையும்
 வடிவுடைய தொங்கலுஞ் சூழக—கடிகமழும்
 பூமாண் கருங்குழலா ருள்ளம் புதிதுண்பான்
 வாமான ஈசன் ६ வருப்போழ்தில்—சேமேலே

(ப-ரை.) தங்கிய ஆரூம் இருதுவும்-பொருந்திய ஆறு பருவங்
 களுக்கு உரிய அதிதேவதைகளும், யோகும்-யோகங்களுக்கு உரிய
 அதிதெய்வங்களும், அரும் தவழும்-அருமையான தவங்களுக்கு

† பாலகிரியரும்

‡ போற்றுவார்

§ வரும்பவனி—நாமமுறும்

· உரிய அதிதெய்வங்களும், மாருத முத்திரையும்-(சிவபூஜையில் கையாளப் பெறுதலால் பயன் அளித்தலில்) மாறுதல் இல்லாத (தேனு, அங்குசம், பதாகையாதிய) முத்திரைகட்டு உரிய அதி-தெய்வங்களும், மந்திரமும்-மந்திரங்கட்டு உரிய அதிதெய்வங்களும், சுறு ஆர்ந்த காலங்கள் மூன்றும்-முடிவாக நிறைந்த (இறந்தகால நிகழ்கால எதிர்காலத்திற்கு உரிய) கால தேவதைகளும், கணமும்-கணப்பொழுதிற்கு உரிய அதிதேவதைகளும், குணங்களும்-(சாத-விக இராஜை தாமச) குணங்களுக்குரிய அதிதேவதைகளும், வால கிலியரும்-, வந்து சண்டி- (சிவ சண்னிதானத்தில்) வந்து கூடி ;

மேலை இமையோர் பெருமானே போற்றி-விண்ணுவுலகத்துள்ள தேவர்களன்று தலைவரே ! போற்றி ; எழில் சேர் உழையாள் மணவாளா போற்றி-அழகு பொருந்திய உமாதேவியாரின் மணவாளரே ! போற்றி, எமை ஆளும் தீ ஆடி போற்றி-எம்மை ஆடி-கொண்ட அழலாடும் பெருமானே ! போற்றி, சிவனே அடி போற்றி-சிவபெருமானே ! உமது திருவடிகட்டு வணக்கம், சசனே எந்தாய் இறை போற்றி-அருட்செல்வனே ! (எங்கள்) அப்பனே ! இறைவனே ! போற்றி, தூய சீர் சங்கரனே போற்றி-தூயமையான சிறப்பை நுடைய இன்பவடிவினனே ! போற்றி, சடாமகுடத்தாய் போற்றி-சடைமுடியுடையவரே ! போற்றி, பொங்கு அரவா-மிகுதியான பாம்புப் பணிகளை அணிந்தவரே ! பொன் அம் கழல் போற்றி-(உமது) பொன்னுலாகிய அழகிய (வீரக்) கழல் அணிந்த திருவடிகளுக்கு வணக்கம், அங்கு ஒருநாள்-முன் ஒரு காலத்தில், ஆய விழுப்போர் அருச்சனன்று ஆற்றற்கு-மேன்மையான போர்செய்த பார்த்த நுடைய உறுதிக்கு (வியந்து, அவனுக்கு), பாசுபதம் சந்த பதம் போற்றி-பாசுபதாத்திரம் அளித்த திருவடிகட்டு வணக்கம், தூய மலைமேலாய் போற்றி-தூயமை பொருந்திய திருக்கயிலாய் மலை மேல் வீற்றிருப்பவரே ! போற்றி, மயானத்தாய்-ஷஷ்மிக்காலத்துச் சர்வசம்மாரச) சுடு காட்டில் ஆடுபவரே !, வானேர் தலைமேலாய்

போற்றி-தேவர்கள் முடிமேல் இருப்பவரே! போற்றி, தாள் போற்றி-
 உமது திருவடிகளுக்கு வணக்கம், நிலை போற்றி போற்றி என-
 (தேவரை என்று முன்ன சிறந்த) நிலை பேறுடைமைக்குப் போற்றி
 போற்றி என்று, பூமாரி பெய்து-மலர் மழை சொரிந்து, புலன்
 கலங்க-இவ்விசேடக் காட்சியால்) ஜம்புலச் சேட்டை கலக்கம்
 கொள்ள, நால் திசையும்-கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
 எனும் நான்கு திக்குகளும், எங்கும்-(மற்ற) எல்லாப்பக்களிலும், நலம்
 பெருக-நன்மை அதிகரிக்க, ஏற்றுக் கொடியும்-விடைக்கொடியும்,
 பதாகையும்-(பிற) பெரிய கொடிகளும், கொற்றக் குடையும்-வெற்
 றிக் குடையும், வடிவ உடைய தொங்கலும் சூழ-அழகுடைய (மயில்
 பீவியாலான) குஞ்சங்களும் சூழந்திருக்க, கடி கமமும்-மணம் வீசும்,
 பூ-மலர் சூடிய, மாண்சிறந்த, கரும் குழலார்-கருமையான கூந்த
 லுடைய மாதர்களின், உள்ளம் புதிது உண்பான்-மனம் புதிய
 இன்பத்தை அநுபவித்தற் பொருட்டு, வாமான ஈசன்-அழகிய சிவ
 பெருமான், சே மேலே வரும் போழ்தில்-விடைமேல் இருந்தபடியே
 உலாவரும் அமயம், (எ-று).

இரு திங்கள் கொண்டது ஒருபருவம்; ஆவணியிலிருந்து
 துவக்கிய கார் கூதிர் முன்பணி பின்பணி இளவேணில் முது
 வேணில் எனப்பெறும் ஆறுபருவங்களுடன் ஒவ்வொரு
 ஆண்டும் அமைதிபெறும். அவ் ஆறு பருவங்கட்கும் உரிய
 அதிதேவதைகளும்; பல்வகை யோகங்கள் தவங்களாதி
 யவற்றிற்கு உரிய அதிதேவதைகளும்; நாக்கை வளைத்து
 உள் நாளத்து ஏற்றிப் புருவ நடுவினை நோக்கிய வண்ணம்
 இருக்கும் கேசரி முத்திரையும், நாசி முனையை விடாது
 ஊன்றி நோக்கியபடி உள்ள அமயத்து, நாவின் நுனியைத்
 தாண்டி உள்ள உள்நாவின் மூலத்தில் காட்டிருள் கண்டு
 மனேலையம் பெற்று அசத்திலும் புறத்திலும் இமைத்தல்

இல்லாத நோக்கம் அமைந்திருக்கும் சாம்பவி முத்திரை யும், தேனு, அங்குசம், பதாகை முதலிய பல முத்திரை கருக்கும் உரிய அதி தேவதைகளும்; வேதாகமங்களிற் பேசப்பெறும் மந்திரங்கள், காலங்கள், கணப்பொழுதுகள், முக்குணங்கள் ஆதியவற்றின் அதி தெய்வங்களும் உலா வந்த பெருமான் திருமுன் வந்து குழுமி அப் பரமன் புகழீன்த்தும் கூறிப் பரவ, மலர் மழை பெய்தது; இக் காட்சியில் ஓம்புலச் சேட்டை இருக்க இடமின்றிக் கலக்கம் பெற்றது. நான்கு திசைமுழுதும் பிற எவ்விடத்தும் உள்ள உயிர்த்தொகுதியின் மாட்டு இன்பமே மிக்கது. விடைக் கொடியும் பிற பெருங்கொடியும் அசைந்தாட வெண் கொற்றக்குடை நிழல் செய்ய, மலரணிந்த கருங்கூந்தல் மாதரார் உள்ளம் புதிது இன்பம் நுகரற் பொருட்டு விடை மேற் பரமன் வெளியானுன்.

மணவாளன்-கலியாணப் பிள்ளை; இது, மணம் ஆளன் எனப் பிரியும்; இறைவன் என்றும் திருமணக்கோவத்துடன் இருத்தலின் ‘உமையாள் மணவாளா’ என்றார். சிவன்-மங்கலத்தைச் செய்பவன்; சிவம்-மங்கலம்: வடசொல்; செம்மை என்னும் பண்படி யெனினு மாம். சுசன்-சர்வ ஜஸ்வர்ய சம்பண்ணன் எனும் பொருள் தரும் வடமொழிப் பெயர். எந்தை-எம் தந்தை என்பதன் மருத். சங்கரன் எனும் பெயர்-உயிர்த் தொகுதிகட்கு இன்பத்தை அளிப்பவன் எனும் பொருளது, அரவாபரணன்-ஆகவின் ‘பொங்கரவா’ என்றார். அருச்சனன்-அர்ஜூனன் எனும் வடசொல்லின் திரிபு; இதற்கு-வெண்ணிறமுடையவன் என்று பொருள்; இது, முதலில் இங்கிற முடையி கார்த்த வீரிய மன்னனுக்குப் பெயராயிருந்து, பின்பு அவ ஜெப்போன்ற வீரதீர பராக்ரமங்களை யுடைய பார்த்தனுக்கு இட்டு வழங்கப்பெற்றது. இதனை, உவமவாகு பெயரின்பாற் படுத்துவர்;

அர்ஜுனன் கருநிறம் உடையவனுகளின், அவனுக்கு இப் பெயர் கிறம்பற்றி வந்ததென்பது பொருந்தது. இனி, “குருச்சுடர் மணி செய் பச்சைச் செய்க கொழுங்குடற் பொலிவு நோக்கி, அருச்சுனன் என்பார் சது என் அரும்பெயர் வந்த பான்மை” எனும் நல்லாப் பிள்ளை பாரதத்தால், பசுமை நிறம்பற்றி நேர்ந்த பெயர் என்பதும் ஒன்று; அதன்றியும், முதலிற் பிறந்தபோது வெண்ணிறம் உடைய வனகை இருந்து பின்பு கருநிறம் அடைந்தமைபற்றி வந்த பெயர் என்பாரும் உளர். பாண்டவர் நடுப்பிறந்த பார்த்தன் பாசுபதாத்திரம் பெற்ற வரலாறு வெளிப்படை. பாசுபதம்-பசுபதியின் கணை; இதனை வெல்லும் ஆயுதம் இல்லை யென்பார். சுத்த மாயா வடிவமாகவின் திருக்கயிலாய்த்தை ‘தூயமலை’ என்றார். மயானம்-யுகாந்த காலத்தில் உலகங்கள் அனைத்தையும் உருத்திரப்பிரான் எரித்தலால் விளையும் மாப்பெருஞ் சூடலை.

இறைவனது உலாக் கட்சியைக் காணப்பெற்ற விசேடத்தால் ஐம்புலச் சேட்டை கலங்கியது, யாண்டும் நலம் பெருகியது என்பது குறிப்பிடத் தகுவது. அழகு எனும் பொருளில் பயிலும் வாமம் என்பது ‘வாம்’ எனக் கடைகுறைந்து நின்றது. தொங்கல்-மயிலிறகால் அமைத்த சிற்றுல வட்டம். மணம் வீசும் மலரணிந்த சிறந்த கரிய கூந்தல் மாதரார்தம் மனம், இதுகாறும் தமக்கு வாய்ப்பிலாத அமலனது சிறந்த உலாக் காட்சியில் புதிது போகம் அநுபவிக்கப் போகின்றது எனக்கூறும் பெற்றியில், இதனைச் செவிகொடுத்துக் கேட்பார் உள்தையும் அக்காட்சியில் ஸடுபடுத்துகின்றார் நாயனார்.

வாலகிலியர் வரலாறு :—பிரமனது மானச புதல்வர் பலருள் ஒருவர் கிருது என்பவர்; அவர் மனைவியின் பெயர் சிரியை; இவ் விருவர்க்கும் சங்கல்ப மாத்திரத்தால் பிறந்த அறுபதினுயிரம் மக்களுக்கும் வாலகிலியர் எனப்பெயர்: வாலகிலியர் கட்டை விரல் அளவான உடம்புகளை யுடையவர்; பெருந்தவத்தர்; நாடொறும் அருக்கன் தேரைச் சூழ்ந்து திரிபவர். கருடனால் அவமானிம் அடையும் வண்ணம் இந்திரனைச் சபித்த ஆற்றலுடையவர். இவர்களைப் பிரமன் உரோமங்களில் இருந்து பிறந்தவர் எனக் கூறுநரும் உளர்.

குழாங்கள்

வாமான வீசன் மறுவில்சீர் வானவர்தங்

ந கோமான் படைமுழக்கங் கேட்டலுமே—தூமாணபின்
வானார் தாங்கி மறையேயாம்பி வான்பிறையோ

ரூனமில் சூல முடையவா—* யீனமிலா

வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய—வொள்ளிய
மாட நடுவின் மலரா ரமளியே

கூடிய போர்க்கள் மாக்குறித்துக்—கேடில்

சிலம்பு பறையாகச் சேயரிக்க ணம்பா

+ விலங்கு கொடும்புருவம் வில்லா—நலங்திகழுங்
கூழையின் றழ வளையார்ப்பக் கைபோங்து

கேழ்கிளரு மல்குலாங் தேருந்திச்—சூழைளிய

கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர

அங்கம் பொருத்தைந்த வாயிழையார்—செங்கேழற்

பொற்கலசத் துள்ளான் மணிநீர் முகஞ்சேர்த்தி

நற்பெருங் கோல மிகப்புனைந்து—பொற்புடைய

பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீருக

நி மாத ரவர்சேர மகிழ்ந்தீண்டிச்—சோதிசேர்

சூளிகையுஞ் சூட்டுஞ் * சளிகையுஞ் சட்டிகையும்

வாளிகையும் பொற்றேடு + மின்விலக—மாளிகையின்

* யீனமில்

+ விலங்கேய்

நி மாதிவருஞ் சொல்லார்

* சழிகையுஞ்

+ மின்வீச

மேலேறி நின்று தொழுவார் துயர்கொண்டு
 மாலேறி நின்று மயங்குவார்—நாலேறு
 † தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
 யுமமே லெம்மை யடுமென்பார்—காமவே
 னாமென்பா ரன்றென்பா ரையுறுவார் கையெறிவார்
 § தாழுண்ணை நானேஞ்டு சங்கிழப்பார்—பூமனானும்
 பொன்னரி மாலையைப் பூண்பாரப் பூண்கொண்டு
 துண்ணரி மாலையாச் * சூட்டுவார்—முன்ன
 மொருகண் ஜெழுதிவிட் டொன்றெழுத்தா தோடித்
 தெருவம் புகுவார் திகைப்பா—ரருகிருந்த
 கண்ணுடி மேற்பஞ்ச பெய்வார் கிளியென்று
 பண்ணுடிச் சொற்பந்துக் குற்றுரைப்பா—ரண்ணன்மேற்
 கண்ணென்னு † மாசாலம் கோலிக் கருங்குழலார்
 ‡ திண்ண நிறைத்தா டிறந்திட்டார்

(ப-ரை). தூமாண்பில் வான் நீர் தாங்கி - தூய்மையான மாண்
 பினையுடைய ஆகாய கங்கையைச் சுமந்து, மறை ஓம்பி - (இதும்
 முறையால்) வேதங்களைக் காத்து, வான் பிறையோடு ஊனம் இல்
 குலம் உடையவாய்-விண்ணில் உள்ள இளம்பிறைத் திங்களுடன்
 பழுது இல்லாத (நட்சத்திரங்கள் எனப்பெறும்) மீன்களையும்
 (உயர்ந்து நெருங்கி) தன்னதாகக் கொண்டதாய், சனம் இலா
 வெள்ளை அணிதலால் வேழுத்து உரி போர்த்த வள்ளலே போலும்
 வடிவு உடைய ஒள்ளிய மாடம் நடுவில்-குறைவுபாடு இல்லாத

‡ தாமமேல் வீழ்வார் சடாதார னல்கானேல்

§ தாழுண்ண

* சூடுவார்

† மாங்கிலங்

‡ நிறைத்தார் திகைத்திட்டார்

சுண்ணும்பு பூசப் பெற்றிருத்தலால் யானைத் தோலை (உரித்துப்) போர்த்துள்ள (திருநீறு அணிந்த) வள்ளல் தன்மை யுடைய சிவ பிரானே போலும் வடிவத்தை உடைய ஒளி அமைந்த மாளிகையின் காடுவில் ;

மலர் ஆர் அமளியே கூடிய போர்க்களமா குறித்து-மலர்களை நிறையப் பரப்பிய படுக்கையையே (கலவிப்) போர் புரியும் இட மாகக்கொண்டு, கேடு இல் சிலம்பு பறை ஆக-குற்றம் இல்லாத (இலக்கணப்படி யமைந்த கால்) சிலம்புகளே போர்ப் பறையாகவும், சேய் அரி கண் அம்பா-செவ்வரி படர்ந்த கண்களே அம்புக ஓாகவும், விலக்கு கொடும் புருவம் வில்லா-அகண்று வளைந்த புருவமே வில்லாகவும், நலம் திகழும் கூழை பின் தாழு-வளப்பம் விளங்கும் (பின்னணிப் படையாம்) கூந்தல் பின்னே தொங்கவும், வளை ஆர்ப்ப-வெற்றிச் சங்கு எனப்பெறும்) வளையல்கள் ஒலிக்கவும், கை போந்து-இடம் பெயர்ந்து, கேழ் கிளரும் அல்குல் ஆம் தேர் உந்தி-நிறம் மிக்கு விளங்கும் நிதம்பமாகிய தேரினைச் செலுத்தி, சூழ் ஒளிய கொங்கை மா பொங்க-குழுந்த ஒளியினையுடைய தனங்களாகிய யானைகள் விம்ம, கொழுநர் மனம் கவர அங்கம் பொருது அசைந்த ஆய் இழையார்-(தத்தம்) கணவர்களுடைய உள்ளத்தைத் தம்மகப்படுத்த (அவர்தம்) உடம்பொடு (காமப்) போர் விளைத்தலால் அசைந்த ஆபரணங்களை அணிந்த மாதர்கள் ;

சேமேலே-விடைமேல் (உள்ள), வாமான ஈசன்-அழகுடை அருட்செல்வனுகிய, மறு இல் சீர் வானவர் தம் கோமான்-குற்றம் இல்லாத சீறப்பமைந்த தேவர்களுடைய பெருமானது, படை முழுக்கம் கேட்டதும்-படைப்பெருக்கத்தின் பேரோலி செவிப்பட்டதும் ;

சேம் கேழல் பொன் கலசத்து உள்ளால் மணிநீர் முகம் சேர்த்தி-சிவந்த நிறத்தையுடைய பொன் பாத்திரத்து உள்ள அழகிய நீரால் முகம் துவக்கி, கல் பெரும் கோலம் மிக புளைந்து-சிறந்த

பெருமை தோன்றும்படி (தங்களை) மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு, பேதை முதலாக பேரிளம் பெண் ஈருக மாதர் அவர் சேர மகிழ்ந்து ஈண்டி-பேதைப் பருவம் முதலாக பேரிளம் பெண் பருவம் இறுதியாக உள்ள மாதர்கள் (எங்கு பார்த்தாலும்) மகிழ்ச்சி யுடன் (கூட்டங் கூட்டமாகக்) கூடி நிறைந்து;

சோதி சேர்-பேரோளியமைந்த, சூளிகையும்-, சூட்டும்-, சளி கையும்-, சுட்டிகையும்-, வாளிகையும்-, பொன் தோடும் மின் விலக-பொன்னூலான தோடு எனும் ஆபரணமும் மின்னல்போல் ஒளிர, மாளிகையின் மேல் ஏறி நின்று-, தொழுவார்- (உலாவரும் இறைவனை நோக்கி) வணங்குவார்கள், துயர் கொண்டு மால் ஏறி நின்று மயங்கு வார்- (அவனை அணைய முடியாமை கருதித்) துன்பங் கொண்டு மையல் மிகுந்து அறிவு தடுமாறுவார்கள்; சடாதாரி-சுடைமுடியுடைய இப் பெருமான், நூல் ஏறு தாமமே தந்து கல்கானேல், (தான் அணிந் துள்ள) நூலில் கோத்த (கொண்றை) மாலையையாயினும் கொடாது போவானே யாமானால், மேல் யாமம் எம்மை அடும் என்பார்-இனி மேல் வரும் இரவுப்பொழுது எம்மைக் கொண்றுவிடுமே என்பார்கள், காமவேள் ஆம் என்பார்- (இவன்) மன்மதன் தான் என்பார்கள், அன்று என்பார்- (அதற்கு மாருக, அளவிடற்கு அரிய பேரழுகனும் விளங்கவின் இவன் அம்மன்மதன்) அல்ல என்று மறுத்துக் கூறு வார்கள், ஜியறுவார்- (பின் யார் இவன் என்று தெளியாராய்) ஜியத்தை அடைவார்கள், கை எறிவார்- (பின் பெண்மையின் இயல்பு தோன்றுக்கைக் கெரிப்பார்கள், தாம் முன்னை நானேடு சங்கு இழப்பார்- (உரிமையென எண்ணி யிருந்த) தங்கள் பழைய நாணத் துடன் கை வளையல்களையும் (நெகிழ்ந்தமையின்) இழப்பார்கள், பூமன்னும் பொன்னரி மாலையை பூண்பார்- அழகு பொருந்திய பொன் னரி மாலையை (சூட்டிக் கொள்வதை மறந்து ஆபரணம் எண மயங்கி) அணிவார்கள், அப்பூண் கொண்டு தன் அரி மாலையா சூட்டுவார்- அந்த ஆபரணங்களை எடுத்து (மயங்கிய அறிவால்) பொன்னரி மாலையாகச்

சூட்டுவார்கள், முன்னம் ஒரு கண் எழுதிவிட்டு ஒன்று எழுதாது ஓடி தெருவும் புகுவார்-முதலில் ஒரு கண்ணில் மை எழுதியதும் (அவ் சரத்தில்,) மற்றொரு கண்ணிற்கு மை தீட்டாமலேயே (லாக்காட்சி காண) தெருவிற்கு ஓடி வருவார்கள்; திகைப்பார்—(வீதியில் வந்து, எவ்வழிச்செல்வது என அறியாது திகைப்படைவார்கள், அருடு இருந்த கண்ணூடி மேல் பஞ்ச பெய்வார்—(செம்பஞ்சுக் குழம்பை ஒத்திக்கொள்ள எண்ணிக் கண்ணூடியின் எதிர் வந்து நின்று அக் கண்ணூடியில் தெரியும் தமது வடிவங்களையே தாமென மயங்கி,) அண் மையில் இருந்த கண்ணூடியின்மேல் (குங்குமக் குழம்பைத் தோய்த்த) செம்பஞ்சை ஒத்துவார்கள், கிளி என்று உற்று பந்துக்கு பண் நாடி சொல் உரைப்பார்-கிளி என்று (மயக்கம்) அடைந்து (கையில் உள்ள) பூப்பந்துக்கு இசையொடு ஆராய்ந்த சொற்களைப் பயிற்றுவார்கள், கரும் குழலார் அண்ணல்மேல் கண் என்னும் மாசாலம் கோலி-கரிய கூந்தலையுடைய அம் மாதர்கள் பெருமையிற் சிறந்த பெருமான் மேல் கண்கள் என்னும் பெரிய வலைகளை வீசி, (அது பயன்படாது போக இறுதியில்), திண்ணம் நிறை தாள் திறந்திட்டார்-உறுதி யுடைத்தான் கற்பு என்னும் கதவைத் திறந்து விட்டவராயினார், (எ-று).

இறைவன் உலாப்போந்த வழியில் உள்ள மாளிகைகள் ஒவ்வொன்றும் வானம் அளாவ வளர்ந்திருக்கின்றன; எனவே, ஆகாய கங்கை பிறைச்சங்கந்திரன் முதலியன தங்குமிடம் அம்மாளிகைகளின் மதில்களே. ஓயாது வேதம் ஓதி அவ் வேத நெறியைக் காத்தல் அம்மாளிகைகளுள் நடைபெறு கின்ற நற்செயல்; புத்தப் புதிய சண்ணும்பு பூசிய அம் மதில்களின்மேல் முகில்களும் தங்கியுள காட்சி, கங்கை தாங்கிப் படகென அதனில் உலவும் பிறைத்திங்களைச் சூடி வேதங்களை ஓம்பித் திருநீறணிந்து யானைத்தோலை உரித்துப்

போர்த்தவள்ளான சிவபிரானை நினைப்பூட்டுகின்றது. சிவத் தின் வடிவமென ஒளிர்கின்ற அம்மாளிகைகளின் நடுவண் உள்ள மலரஜையே மாதர்தம் கலங்கிப் போர்க்களம்; அவர்கள் தம் கால்சிலம்பே பேரர்ப்பற்ற; செவ்வரி படர்ந்த கண்களே சிவந்த குருதி தோய்ந்த கண்கள்; வளைந்த புருவங்களே விற்கள்; கூந்தலே பின்னணிப் படைகள்; வளையல்களே சங்க நாதம்; அல்குலே ஷிரைந்து செலுத்தும் தேர்ப் படைகள்; கொங்கைகளே யானைப் படைகள்; இவைகள் துணை யாகத் தத்தம் ஆடவர்களுடன் கலத்தலே போர்; இக் கலவிப் போரை என்றும் நிகழ்த்தும் காரிகையர் சிவபிரானது சேகீன களின் ஆரவாரங்கேட்டதும் அப் பரமனது உலாக் காட்சியிற் கலந்துகொள்ளக் கருதி, தத்தம் முகம் துலக்கி அலங்காரஞ்சு செய்துகொண்டு ஆங்காங்கே மகிழ்வொடு வெளிப்பட்டுக் குழுமுகின்றனர்; அவ் எழுபருவ மங்கையரும் கூடும் கூட்டம் குழாம் எனப்பெற்றது.

பல அணிகள் ஒளிசெய்ய ஆங்காங்கே நிரனிறையாய் வெளியான மாதர்களில் ஒரு சாரார், பலர் கூடிய கூட்டத் தில் உலாக் காட்சியை உள்ளபடி காண்டற்கு இயலாதென எண்ணி, மாளிகைமேல் ஏறினர்; விடைமேல் விளங்கும் பெருமாளைக் கண்டனர்; கண்டதும் கை குவித்துத் தொழு தனர்; பின் ஒருசார் பெதும்பையர்கள் அமலைக் கண்டதும் காதல் கொண்டனராய் உள்ளக் காதலை வெளியிடற்கும் இயலாது துன்பங்கொண்டு பித்தேறி மயங்கினர்; வேகிறூரு சார் மங்கையர் விமலன் அழகுடைமையில் ஈடுபட்டுக் செய்வது அறியாது மதிமயங்கி, இத் தலைவன் சூடிபுள்ள நாலிற் கோத்த கொன்றையையேனும் தருவானுயின்

அதனைக் கண்ணில் ஒற்றி மார்பின் அனைத்துக் கூந்தலிற் சூடுவேம்; இல்லையேல் அங்தோ! வருகின்ற எதிர்காலத்து இரவுதான் எம்மைக் கொன்றிடுமே என வாய்விட்டுக் கவல லானார்; மற்றொரு சார் மடங்கையர்தாம் உலா வருவோன் பொலிவு நோக்கி இவன் காமவேளே என்பார்; பேரழகு படைத்த இவனையேயோ அக் கருவேளெனக் கழுறு வது; பின் கரும்பு வில்லும் மலர்க்கணையும் கரு நிற மும் பெற்றிரா உளத்தைக் கவரும் இம் மூர்த்திதான் யாவனையோ என்றெல்லாம் தம்மைத் தாமே வினவினராய், பழழய நாணமும் நெகிழு ஒருதலைக் காதலால் உடன்மெலிந்து கைவளையும் கழலப்பெற்றுக் கவல்கின்றார்; பரமன் உலாக் காட்சியைக் காணும் ஆர்வமுடன் புறப்பட விரைந்த அமயத்தில் தம்மை அலங்கரித்த அரிவையரிற் சில்லோர், சிகையில் அணியும் நினைவுடன் பொன்னரி மாலையைக் கழுத்தில் பூண்டனர்; கழுத்தில் அணியும் நினைவுடன் பணி களைச் சிகையிற் சுற்றினார்; காற்சிலம்பைக் கரத்திலும் மாட்டுவர்; ஒரு கண்ணிற்கு மையெழுதி மற்றொரு கண்ணிற் குத் தீட்ட மறந்து தெருவில் வருவர்; விடைமேல் உள்ள பரமனைக் காணவந்த அன்னார், அவ் அமலைன் அனைய எப் பக்கம் செல்வதென அறியாமல் திகைப்பெய்துவர்; மற்றும் சில தெரிவையர் தம் மாளிகையில் தம்மை அலங்கரிப்பான் பொருட்டுக் கண்ணுடி யெதிர் நின்று முகத்திற்கும் குயங் கட்கும் உள்ளங்கை உள்ளங்கால்கட்கும் செம்பஞ்சுக் குழம் பூட்ட முன்னினராய், அவ் ஆடியில் தோன்றுவது தம் உருவ நிழலென அறியாமல், அவசரத்தில் அங் நிழலுக்கே செம்பஞ்சை ஒத்துவர்; அம் மயக்கமே காரணமாக கரத்து உள்ள செண்டைக் கிளியெனவே கருதி இசை தேர்ந்த சொற்களை அச் செண்டிற்குக் கற்பிக்கவும் முயல்கின்றார்.

இங்கிலையில் கருங்கூந்தற் பெருமகளிர் கண்ணுதல்மேல் கண்வலையை வீசியதாற் பெற்றபயன் உறுதியுடைத்தான் தத்தம் சிறை யிழுந்து நின்றமையே ஆன.

அமலைன மனனஞ் செய்யும் அன்பு மிக்காராகவின் ‘மறவில் சீர் வான்வர்’ என்றார். கோமான், மான்-ஆண்பாற் பெயர்விகுதி. முழங்குவது, முழக்கம்; ஆரவாரம் என்க. மறை-வேதம்; (மனிலைக் குத் தக்கவண்ணம்) மறைந்து தோன்றும் பொருண்ணமை யுடையை பற்றி வந்த பெயர். மறை ஓம்பி-இரகசியங்களை வெளிப்படா வண்ணம் காத்து எனினுமாம். பிறை-பிறத்தலை யுடையது எனும் பொருளில், ஐ-வீனைமுதற்பொருண்ணமை விகுதி. சூலம்-இரேவதி நட்சத்திரத்தை உணர்த்திற்று; இது, பிற விண் மீன்களுக்கும் உபலக்கணம்: அன்றி, இடி வீழ்வால் சிதையாவண்ணம் மாளிகை மேல் நாட்டும் இடி தாங்கி எனும் சூலத்தைக் குறித்ததுமாம். சிலம்புவது, சிலம்பு எனக் காரணக்குறி; டிலம்புதல் ஒவித்தல். வேழும்-ஆண் யானை; “வேழுக்குரித்தே விதந்து களிரெனல்” என்பது காண்க. மால் ஏறி நின்று மயங்குவார்-ஆசை மிகுந்து (செய்வதறியாது) மயங்குவார்கள் எனினுமாம்.

கயாசரன் செய்யும் தன்பம் பொருது அடைக்கலம் புகுந்த அமரரைக் காப்பான் அந்தணச்சிறுவன் கோலந்தாங்கிய சிவபெரு மானை, அவ் அசரன் எடுத்து விழுங்க, உடனே நீண்டு, விழுங்கிய யானையின் தோலையே போர்வையாக்கொண்டு அவ் இறைவன் அருள் புரிந்த வரலாறு வேழத் துரிபோர்த்த வள்ளல் என்றவற்றில் அடங்கும். மறங்கொண்டவனெனினும் வேதங்களும் தீண்டற்கு அரிய அமலன் திருமேனியை விழுங்குதற்கேள்ளும் தீண்டியவன் ஆகவின், மீட்டும் அவன் பிறவி யளற்றில் வீழுவன்னாம் உய்யக்கொண்ட பேரறம், தோலை உடையாக் கொண்டமையிற் பெறப்படும்; அறக் கருணையாலும் மறக்கருணையாலும் ஆட்கொள்வதையே குணமாக கொண்ட பெருமானை ‘வள்ளல்’ என்றார் போலும்; வள்ளல்-வண்மை யுடையவன்; வள்-பண்படி : அல்-பெயர் விகுதி.

பேதை

—இண்ணிறத்த

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
நாதைச் சிறுசோ நடுதொழிலாள்—தீதில்
இடையாலு மெக்குத்த மாட்டா ணலஞ்சேர்
உடையாலு முள்ளுருக்க கில்லா—ணடையாலுங்
கெளவேநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
எவ்வேநோய் செய்யுங் தொழில்பூஜைள்—செவ்வனேர்
நோக்கிலு நோய்நோக்க நோக்காடன் செவ்வாயின்
வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள்—பூக்குழுமும்
பாடவங் தோன்ற முடியா ஸிளவேய்த்தோள்
ஆடவர் தம்மை யயர்வுசெய்யாள்—நாடோறும்
ஏ ஒன்றுரைத் தொன்றுன்னி யொன்றுசெய் தொன்றின்கட்
கென்ற * மனத்தனளாஞ் சோவிழையாள்—நன்றாகத்
தாலி கழுத்தணிந்து சந்தனத்தான் மெய்பூசி
நீல வறுவை விரித்துடுத்துக்—கோலஞ்சேர்
பந்தரிற் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத்
தந்தையா ரென்றெருருத்தி தான்வினவா—வந்தமில்சீர்
சச ஸ்ரீயாடி யென்பா ஸவைனயோர்
காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத்—தாய்சொன்ன
இக்கணக்கு நோக்கா ஸிவள்போல்வாள் காமநூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள்

(ப-ரை). ஓள் சிறத்த பேதை பருவம் பிழையாதாள்-தாய ஓளி
யும் அறியாமைக்கு ஏதுவான (எழு) வயதும் கடவாதவள் ; நாதை
வெள் மணலால் சிறுசோறு அடு தொழிலாள்-சிறிய மண் பாத்திரத்

ஏ ஒன்றுரைத் தொன்றுங்க கொன்றுசெய் தொன்றின்கட்

* மனத்தளாஞ்

தில் வெண்மையான மணலால் சிறுசோறு சமைக்கும் (விளையாட்டுத் தொழிலை யடையவள்; தீது இல் இடையாலும் எக்கழுத்த மாட்டாள்-குற்றம் இல்லாத இடுப்பினாலும் இறுமாந்திருத்தலைச் செய்யாள்; நலம் சேர் உடையாலும் உள் உருக்ககில்லாள்-பொலிவு மிக்க ஆடையாலும் (கண்டவர்) உள்ளத்தை உருகும்படிச் செய்யா தவள்; காளையரை நடையாலும் கெளவை நோய் செய்யாள்-ஆண் மக்களை நடக்கும் அழினாலும் வருந்தும்படி (காம) நோயைச் செய் யமாட்டாள்; கதிர்முலைகள் எவ்வும் நோய் செய்யும் தொழில் பூண்ண்-அரும்பிய முலைகளால் (ஆடவர்க்குத்) துன்பநோய் செய் கின்ற தொழிலையும் மேற்கொள்ளாள்; செவ்வ நேர் நோக்கிலேயும் நோய் நோக்க நோக்காள்-செவ்விதின் நேர் நின்று நோக்கினாலும் (காம) நோய் (நேரும் வண்ணம்) பார்க்கும் பார்வையை அறியாள்; செவ்வாயின் வாக்கும் பிறர் மனத்தை வஞ்சியாள்-பவளம் போலச்) சிவந்த வாயில் (இருந்து வரும்) மொழியாலும் அயலாரது உள் னத்தை வஞ்சிக்க அறியாள்; பூ குழலும் பாடவும் தோன்ற முடியாள்-மலர் சூடிய கூந்தலையும் திறமை விளங்க முடிக்க அறியாள்; ஆடவர் தம்மை இள வேப் தோள் அயர்வு செய்யாள்-ஆண்மக்களை இளமையான மூங்கில் ஒத்த தோள்களால் (மயங்கி) அயர்ச்சி யடை யும்படிச் செய்யமாட்டாள்; நாள் தோறும் ஒன்று உரைத்து ஒன்று உன்னி ஒன்று செய்து ஒன்றின்கண் சென்ற மனத்தனள் ஆம் சே இழையாள்-ஒவ்வொரு நாளிலும் ஒன்று சொல்லி, (சொல்லியதற்கு மாருக அப்போதே வேறு) ஒன்றை பெண்ணி, (உரைத்ததற்கும் நினைத்ததற்கும் மாருகவேறு) ஒன்றைச்செய்து, (உரைத்த நினைத்த செய்த மூன்றிற்கும் மாருன வேறு) ஒன்றி னிடத்துச் சென்ற உள்ளத்தை (ஒரே காலத்தில்) உடையளாம் செவ்விய ஆபரணங்களை அணிந்த இளம் பெண் ஒருத்தி; நன்றாக தாவி கழுத்து அணிந்து - (தனக்கு) நலன் உண்டாக (ஐம்படைத்) தாவியை (ஆன்றேர் இட்டபடி) கழுத்தில் அணிந்து,

மெய் சந்தனத்தால் பூசி-உடல் (எல்லாம்) சந்தனம் பூசி, நீல அறை விரித்து உடுத்து-நீலச் சிற்றுடையை விரித்துக் கட்டிக் கொண்டு, சோலம் சேர் பந்தவில்-(இயற்கை) அழகு அமைந்த (பூப்) பந்தல் கீழ்; பாவை கொண்டு ஆடும் இப் பாவைக்கு-பதுமை போன்ற இச் சிறிய பெண் (வைத்துக்) கொண்டு விளையாடும் இந்த பொம்மைக்கு, தந்தை யார் என்று ஒருத்தி தான் வினவ-தந்தை யாவர் என்று ஒருவள் கேட்க; சசன் எரி ஆடி யென்ன-அக் கேள்விக்குத் தாயானவள்) அருட்செல்வன் எனப் பெறும் அழவாடும் பெருமான்தான் (இப் பொம்மைக்குப் பிதா) என்று கூற; அவளை- (அதே நேரத்தில் உலாவங்த) அப்பெருமானை, ஓர் காய்சின மால் விடைமேல் கண்ணுற்று-ஒப்பற்ற சினமிக்கு மதர்த்த விடைமேல் (அப்பேதைச் சிறுமி) கண்டு; தாய் சொன்ன இக் கணக்கு நோக் காள்-தாய் (விளையாட்டாகக்) கூறிய (சொற்களின் சிறந்த) பொருண் மையை அறியாளாய்; இவள் காமன் நூல் நல் கணக்கின் மேல் சிறிதே நாள் செய்தாள் போல்வாள்-இப்பேதை காமனது நாவின் (உரைத்த) கணக்கின்மேல் சிறிது நாள் தான் பழகினவள் போன்ற உணர்வு உற்றனள், (எ-று).

உலாப் போந்த இறைவனைக் கண்டதும் காதல்கொண்டு தடுமாறிய மாதர் தம் செய்தி யெலாம், குழாங்கள் எனும் பகுதியில் பொதுமையிற் கூறிய நாயனூர், இனி, பேதை முதல் பேரிளாம் பெண் ஈரூக உள்ள அந்த அரிவையர்தஞ் செய்திகளைத் தனித் தனிக் கூறுவான் தொடங்கி, முதலில் பேதைப் பருவப் பெண்ணென்றுத்தியின் நிலைமையைப் பேசும் முகத்தால் அப் பருவ அணங்களூர் யாவரையும் அதனுள் அடக்கி அருள்கின்றார்.

பேதைப் பருவம் என்பது ஐந்திலிருந்து ஏழு வயது வரை என்று அதுதியிட்டுக் குறிப்பது. மனற் சிறு சோறு

சமைத்து விளையாடும் அத் துணைச் சிறிய வயதில் பெண் களுக்கு உரிய இயற்கை வணப்பின் வளர்ச்சி இன்னை வெளிப் படை. ஆகவீன், இடையாலும் உடையாலும் நடையாலும் முலையாலும் நோக்காலும் வாக்காலும் குழலாலும் தோளாலும் ஆடவர்க்குக் காம நோயை விளைவிக்காத இளம் பெண் ஒருவள், இக் கண்ணிகளில் காட்சி தருகின்றார்கள்; ஒன்றைச் சொல்லிக்கொண்டே இடையில் வேறு ஒன்றை நினைப்பதும் நினைத்ததையும் மறந்து இடையில் வேறு ஒன்றைச் செய்வதும் அதனைச் செய்துகொண்டே வேறு ஒன்றிற் கருத்தைப் புகுத்துவதும் இக் காரிகையின் பால் நாம் கானும் செய்தி கள்: தன்னைத் தன்தாய் அலங்கரித்துவிட பூப் பந்தல் ஒன்றின் கீழ் சென்று மணற் சிறு சோறு சமைக்கின்றார்கள்; ஒரு பொம்மை தான் பெற்ற குழந்தை யென்பது அவள் பாவனை; அப் பொம்மையுடன் விளையாடுகின்றார்கள்; அவ் வமயம் அவள் தாயும் தோழியும் வந்து நோக்கினார்; பொம் மையைச் சுட்டிக் காட்டி, இக் குழந்தைக்குத் தாய் இவளானால் தந்தை யார் என்று தோழி விளையாட்டாக வினவினார்கள்; உடனே அவ் இளஞ் சிறுமியின் அன்னை, ‘சகன் தான் அழலாடும் பெருமான்தான்’ என்று நாவின் நய முற நவின்றனார்கள்; இக் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்த அப் பேதைப் பெண்ணின் எதிரே விடை தோன்றியது; அவ் விடைமேல் விமலனும் தோன்றினார்கள்: அப் பதுமைக்குத் தாய் இவள்; சிவப்ரீரான் தந்தை என்ற தாயின் மொழியில் அப்பரமனுக்கு உரிய தேவி தான் எனும் பொருள் அமைந்திருத்தலை அறிய இயலா அவ் இளம் பருவ நல்லாள், உலாப் பொருட்டு வந்த பரமனைக் கண்டதும், காம நூற்களிற் சிறிது நாள் தான்

பழகினவள் போல் நிமலீன வியங்கு நோக்கியவாறே நின் றிட்டாள் என்க.

“ மழிலை தான்வரச் சொல்தெரி கிண்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மயினே
அழக னேகழிப் பாலையெம் அண்ணலே
இகழ்வ தோளீனை ஏன்றுகொள் என்னுமே ”

என அப்ப மூர்த்திகளும்,

“ பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொல் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சலைக் கொண்டலம் கண்டன்மெய்க்
[கொண்டணிந்த
கழக்கொன்றை நாறுகின் ரூளறி யேன்பிறர் கட்டுரையே ”
எனும் இந் நாயனூர் வாக்கும் ஈண்டு நினைக்கப் பெறும்.

“ பொங்கலம்-பூத்தறியாப் பூங்கொம்பு போகமறியாப்
[பைங்கூழி ”;

“ விரித்தறியாத் தோகைமயில் வெண்பாலும் நீரும்
பிரித்தறியா அன்னப் பிள்ளை ”;
கொங்கையைச்செப் பென்றுவைத்துக் கொண்டு விளையாட
மங்கையரைக் கேட்டு வருந்துவாள்—தங்குமலைச்
செய்யசவர்ஸ் சித்திரத்தில் தீட்டுகத விக்கனியை
கையிற் கிளியருந்தக் காட்டுவாள்—ஜயமற
பூசைவரக் கண்டோடிப் போய்சூ வியப்புறவை
ஆசையுடன் கூட்டில் அழைத்தயர்வாள்—வீசமுன்றில்
வெள்ளைக் கதிர்நிலவை வெண்பா வெனப்பளிக்கு
வள்ளத் தினில்முகங்கு வாய்வைப்பாள் ”

என வரும் திருப்புவண நாதர் உலா, பேதைப் பருவப் பெண்கள் உலகம் அறியா எத்துணை இளம் பருவத்தர் என்பதைக் காட்டித் தரும்.

பெதும்பை

பொற்புடைய

பேரோளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
 காரோளிசேர் மஞ்ஞாக் கவினியலாள்—சீரோளிய
 தாமரை யொன்றி னிரண்டு குழையிரண்டு
 காமருவு கெண்டையோர் செங்தொண்டை—தூமருவு
 முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளாம்
 வைத்தது போலு மதிமுகத்தா—ளொத்தமைந்த
 கங்கணாஞ் சேர்ந்திலரு கையாள் கதிர்மணியின்
 கிங்கிணி சேர்ந்த திருந்தடியா—ளொண்கேழல்
 அந்துகில் சூழ்ந்தசைந்த வல்குலா ளாய்பொதியிற்
 சந்தனங் தோய்ந்த தடங்தோளாள்—வந்து
 திடரிட்ட † திண்வரைக்கண் செய்த முலையாள்
 கடல்பட்ட விண்ணமுத மன்னாள்—மடல்பட்ட
 மாலை வளாய சூழலாண் மணாநாறு
 சோலை யிளங்கினிபோற் றுமொழியாள்—சாலவும்
 வஞ்சலை செய்து மனங்கவரும் வாட்கண் னுக்
 கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி—யெஞ்சா
 மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
 யணியார் வளைதோண்மேன் மின்ன—மணியார்ந்த
 தூவெண் மணற்கொண்டு தோழியருங் தானுமாய்க்
 காம னுருவம் வரவெழுதிக்—காமன்
 கருப்புச் சிலையு மலரம்புங் தேரும்
 ஒருப்பட் டுடனெழுதும் போழ்தில்—விருப்பூருங்
 தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலேகன்
 வானமா லேற்றின்மேல் வந்தணையத்—தானமர

† தண்வரைக்கண்

நன்றறிவார் சொன்ன நலங்தோற்று நாண்டோற்று
நின்றறிவு தோற்று நிறைதோற்று—நன்றாகக
கைவண்டுங் கண்வண்டு மோட்க் கலையோட
நெய்விண்ட பூங்குழலா ணின்றெழுழிந்தாள்

(ப-ரை). பொற்பு உடைய பேர் ஒளிசேர் காட்சி பெதும்பை
பிராயத்தாள்-அழகுடைய பேரொளி யமைந்த தோற்றம் உள்ள
பெதும்பைப் பருவ வயதினள் (ஒருவள்); கார் ஒளி சேர் மஞ்ஞை
கலின் இயலாள்-நீல நிறம் பொருந்திய மயில் போன்ற அழகிய
சாயலை யுடையவள்; சீர் ஒளிய தாமரை ஒன்றில்-சிறந்த ஒளியினை
யுடைய ஒரு தாமரையில், (தாமரை போன்ற திருமுகத்தில்
என்றபடி) இரண்டு குழை-(காதணியாகிய) இரு குழைகளும், காமரு
இரண்டு கெண்டை-(கண்களாகிய) இன்பம் பொருந்திய இரண்டு
சேற் கண்டை மீன்களும், ஓர் செம் தொண்டை-(அதரமாகிய)
சிவந்த ஒரு கொவ்வைக்கணியும், தூ மருவு முத்தம்-தூய்மை பொருந்திய
முத்துக்களும், முரி வெம் சிலை-(புருவமாகிய)
வளைந்த கொடிய வில்லும், சுட்டி-சுட்டிகை யென்ற ஆபரணமும்;
செம்பவளம்-சிவந்த பவளவிறத் திலகமும்; வைத்தது போதும்
மதிமுகத்தாள்-வைத்து இருக்கும் திங்கள் போன்ற திருமுகம்
உடையவள்; ஒத்து அமைந்த கங்கணம் சேர்ந்து இலங்கும்
கையாள்-ஒன்றுபோல் அமைந்து உள்ள கங்கணம் (எனும் சிறுவளை)
சேர்ந்து ஒளிரும் கரங்களை யுடையவள்; கதிர் மணியின் கிங்கிணி
சேர்ந்த திருந்து அடியாள்-ஒளியமைந்த மணிகள் பதித்த கிங்கிணி
(எனும் ஆபரணம்) அணிந்த திருத்தமான கால்களை யுடையவள்;
ஒன் கேழல் அம் துகில் குழிந்து அசைந்த அல்குலாள்-ஒளிரும்
நிறமுடைய அழகிய ஆடைமொய்த்து அசைகின்ற நிதம்பம் உடையவள்; ஆய் பொதியில் சந்தனம் தோய்ந்த தடம் தோளாள்-(தமிழ்):
ஆயும் பொதிகை மலையின் (வளைந்த) சந்தனம் படிந்த விசாலித்து
தோள்களை யுடையவள்; வந்து திடர் இட்ட திண்ண வரைக்கண்-
செய்த முலையாள்-(பேதைப்பருவத்து இல்லாமல் இப்பெதும்பைப்,
பருவத்தின் வருங்காலத்தில்) பெரிய மலையாவதற்கு (இப்போதுதான்-

சிறிய) மேடாகத் தோன்றியதோ எனும்படியான (குதாடு கருவி போன்ற) தனங்களை யுடையவள்; கடல்பட்ட இன் அழுதம் அண்ணள்; கடலில் தோன்றிய இனிய அழுதம் போன்றவள்; மடல் பட்ட மாலை வளாய குழலாள் - இதழ் விரிந்த மலர் மாலை சூடிய கூந்தலை யுடையவள்; மணம் நாறும் சோலை இளம் கிளிபோல் - தூமொழியாள் - மணம் வீசும் பூஞ்சோலையின் உள்ள கிளிபோன்ற தூய (மழிலை) மொழியினள்; சாலவும் வஞ்சகளை செய்து மனம் கவரும் வாள் கண்ணுக்கு - பெரிதும் வஞ்சகத்தைப் புரிந்து (ஆடவர்) மனத்தைக் கவர்ந்து கொள்ளும் வாள்படைபோலும் கண்களுக்கு; அஞ்சனத்தை இட்டு அங்கு அழுகு ஆக்கி - மையெழுதி அவ்விடத்திய அழுகைத் தோற்றுவித்து; எஞ்சா மணி ஆரம் பூண்டு குறையாத மணிகள் கோத்த மாலையை (க்கழுத்தில்) அணிந்து; மெல் விரலில் ஆழி சேர்த்தி - மென்மையுள் விரல்களில் மோதிரம் அணிந்து; அணி ஆர் வளை தோன்மேல் யின்ன - அலங்காரமான வளையெனும் கடகம் தோன்மீது ஒனிர-தோழியரும் தானுமாய்-, தூ வெள் மணல் கொண்டு-தூய வெள்ளை மணல்மேல் இருந்து; காமன் உருவும் வர எழுதி - காமன் வடிவும் தோன்ற (அம்மணல் மேல்) எழுதி; காமன் கருப்பு சிலையும் மலர் அம்பும் தேரும் ஒருப்பட்டு உடன் எழுதும் போதில் - காமனுடைய கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் தேரும் (தோன்ற) மனம் ஒன்றுபட்டு எழுதிக் கொண்டே இருக்கும்போது; விருப்பு ஊரும் தேன் அமரும் அம் கொன்றை தார் தீர்த்தன் சிவலோகன் - (எவர்க்கும்) விருப்பம் ஊற்ற ரெடுக்கும் தேன் நிறைந்த அழியை கொன்றை மாலை சூடிய தூயோனுகிய சிவபெருமாள்; வான மால் ஏற்றின் மேல் வந்து அணைய - சிறந்த மதர்த்த விடையின் மேல் (அமர்ந்து தான் இருக்கும் அவ்வழியே) உலாவர (நோக்கி); தான் அமர நன்று அறிவார் சொன்ன நலம் தோற்று-தான் வாழ்வதன் பொருட்டு (கல்வி : கேள்விகளால்) நலத்தை அறிந்த மேலோர் அருளிய நலம் இழுந்து; நான் தோற்று-நானும் இழுந்து; நின்ற அறிவு தோற்று - (எஞ்சி)

இருந்த அறிவையும் இழந்து; நிறை தோற்று - நிறைவுடைமையை யும் இழந்து; நன்றாக-மிகுதியாக; கை வண்டும் ஓட-கையில் உள்ள வளையல்களும் கீழ் விழ; கண் வண்டும் ஓட - கண்களாகிய வண்டும் (அதாவது கருவிழியும் காதளவு) ஓட; கலை ஓட + ஆடையும் (சூரு தலைக் காமத்தால்) அவிழந்து விழ; நெய் விண்ட பூங் சூழலான் வின்று ஒழிந்தாள்-நெய்ப்பு மிக்க மலரணிந்த கூந்தலையுடைய அப் பெதும்பை (விடைமேல் உள்ள பரமனைக் கண்டு) நின்றபடியே தன்னை மறந்தவள் ஆயினாள், (எ-று).

ஐங்கு வயதிலிருந்து ஏழு வயது வரை பேதைப் பருவ மெனின், எட்டு வயதிலிருந்து பதினேரு வயது வரை விளங்குவது பெதும்பைப் பருவம். அப் பருவம் மேனியில் புதியதொரு பேரொளியைத் தோற்றுவிப்ப தாகவின், ‘பேரொளிசேர் காட்சி பெதும்பைப் பிராயத்தாள்’ என்றார். சாயலும் நீல நிறத்தை நிறைவுறுத்துகிறது. சூழையணிந்த செவி பிரண்டும், சேல் என்னப் பிறழுங் கண் இரண்டும், கொவ்வைக் கனியென்னப் பிறங்கும் திருவாயும், முத்தம் அன்ன பற்களும், வில்லென்ன வளைந்திருக்கும் புருவமும், சுட்டியும், பவளாநிறத் திலதமும் கமலம் அன்ன அவள் முகத் தில் காட்சித்தாய் இருத்தவின், ‘தாமரை ஒன்றின், இரண்டு சூழை இரண்டு கெண்டை ஓர் செங்கொண்டை முத்தம் சிலை சுட்டி பவளம் வைத்தது போலும் முகத்தாள்’ என்றார். அம் மதிமுகத்தாளின் கரத்திற் கங்கணமும் காலிற் கிண்கணியும் ஒளிக்கின்றது; அழகிய சேலை ஒசிகின்றது; உடலெலாம் சந்தனக் குழம்பு; பேதைப் பருவத்தில் இல்லாத இருதனங்கள் இவ்வமயம் பின் மலையென வளர்தற்கு அறிகுறியாக மேடு இட்டு உளது; கூந்தலீல் மணம் வீச மாலையும் சூடி யுள்ள; சோலைக் கிளியென்னக் கொஞ்சிக் கொஞ்சிப் பேச

கிறார்கள் ; கூரிய வாள் ஒத்த அவள் இரண்டு கண்களும் நோக்கினாரெப் பெரிது மனங்கவரும் திண்ணைம்; மேலும் அவ் இரு கண்களுக்கு மையும் தீட்டிடியுள்ள எனின், அவ் வழகிற்குஇனி உய்பவர் எவர்? மோதிரமும் அணிந்து தோளிற் கடகம் ஒளிர தோழியர் தொடரப் புறப்பட்டாள்; யாண்டும் முத்துக்கள் பரவிய மணற்பாங்கான இடத்தை அடைகின்றார்கள் ; பேதை போலின்றி காம சாத்திரத்திற் சிறிது நாள் பழகியுள்ள ஆசலீன், அம்மணலில் அமர்ந்து காமன் உருவும் தோன்றச் சித்திரம் ஓன்று எழுதினாள் ; பின், அவ்வருவிற்கு உரிய வில் அம்புருத்தாணி தேர் முதலியவற்றை எழுதும் அமயம் அவள்மனம் அச்செயலிலேயே படிந்து உள்ளது. முன் உலாவந்த பெருமான் நெரேலென அவளுக்கு அண்மையில் செல்கின்றார்கள் ; சிறிது தலை நிமிர்ந்து நோக்கினாள் ; நோக்கிய நோக்கிற்கு விருப்பம் ஊறும் தேன் நிறை கொன்றையணி பரமன் புல்னுயினுணன்றி, தேவசேனை பூதகணம் வாச்சிய முழக்கம் புலனுகவில்லை; உடனே ஒருதலைக் காதல் யிக, நலனும் நாணமும் அறிவும் நிறைவுடைமையும் வழிவிலக, வளையல்கள் கழன்றதும் ஆடைதான் அவிழந்திட்டதும் அறியாள் ; தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்றம்மா என்னும் மரபிற்கே இலக்கியமாகி நின்றிட்டாள்.

கிங்கிணி - ஒருவகைக் காலணி ; இது கிண் கிண் எனும் ஒரை யுடைமை பற்றி வந்த பெயர். தமிழ் ஆயும் பொதியமலைச் சந்தன மென விதந்தார், அதன் அருமைகருதி. கட்டல்பட்ட இன் அமுதம் என்பதற்கு - கடவில் பிறவா இனிய அமுதம் எனினுமாம். நன்றாறி வார் - (இன்னது தீது இன்னது) நலன் என்பதை அறிந்தவர் ; “நன்றாறி வாரிற் கயவர் திருவுடையர், நெஞ்சத் தவல மிலர்” எனுங் குறட்கு, ‘நன்றாறிவார் - தமக்கு உறுதியாவன அறிவார்;

உறுதிகளாவன - இம்மை மறுமை வீடுகட்டு உரியவாய் புகழ் அற ஞானங்கள் : இவற்றையறிவார் இவை செய்யா நின்றே மிகச் செய்யப் பெறுகின்றிலே மென்றும், செய்கின்ற இவைதமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலை யாய் பழி பாவம் அறியாமை என்பவற்றுள் யாது விளையுமோ என்றும், இவற்றால் கவலை யெய்துவார்' என்று பரிமேலழகர் கொண்ட உரை இங்கு பொன்னே போல் போற்றுத் தகுவது. நன்றிவார் மாதர்தம் இயற்கைச் செவ்வியையும் நாணத்தையும் அறிவுடைமையையும் பெரிது போற்றுவார் ; அஃதைனத்தையும் இப்பெதும்பை தற்பரன். எதிரே துறந்தனள் என்க. நாணம் - அச்சம் மடம் பயிர்ப்பு மூன்றிற்கும் உபலக்கணம். அறிவு - இது தகுதி இது தகாமை யென் பதை அறிவுறுத்துவது நிறைதோற்று எனுமிடத்து, “காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும், நானுத்தாழ் வீழ்த்த கதவு” என்ற குறள் நினைவுக்கு வருகிறது. மதிமுகம் - முகத்திற்குத் திங்கள் குளிர்ச்சியிலும் அழிக்கிலும் ஒளியிலும் உவமம் ; மதி - யாவரும் நன்கு மதிப்பது எனும் பொருளுது. காமன் - காமத்தை விளைவிப் பவன் ; காமம் - ஆசை. தீர்த்தன் - துயோன் ; வேதாகமங்கட்கு ‘தீர்த்தம்’ என ஒரு பொதுப்பெயர் உள்வாகவின், அவ்வேதாகம உணர்வும் மெய்யறிவும் உடைய இறைவன் தீர்த்தன் எனப்படுவான் எனினுமாம்.

மங்கை

— நெராய்ந்தாண்ட

மங்கை பிடங்கடவா மாண்பினால் வானிழிந்த
கங்கைச் சுழியனைய வுந்தியாள் — தங்கிய
அங்கைக் கமல மதிக்கமல மாஞ்ஞுக்க
கொங்கைக் கமல முகங்கமலம் — பொங்கெழிலார்
இட்டிடையும் வஞ்சி யிரும்பனைத்தோள் வேயெழிலார்
பட்டுடைய வல்குலுங் தேர்த்தட்டு— மட்டுவிரி

கூந்த லற்பவளாஞ் * செய்யவா யவ்வாயில்
 ஏய்ந்த மணிமுறுவ † ஸீன்முத்தம்—வாய்ந்தசீர்
 வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக ‡
 கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக—குண்டலங்கள்
 காதுக் கணிந்து கணமே கலைதிருத்தித்
 தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து—மாதராள்
 பொற்கூட்டிற் பூவையை வாங்கி யதனேநேஞ்
 சொற்கோட்டிக் கொண்டிருந்த வேல்வைக்க—ணற்கோட்டு
 வெள்ளி விலங்கன்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
 ஒள்ளிய மால்விடையை டி மேஸ்காண்டு—தெள்ளியாகிஸ்
 தாழுஞ் சடையான் சடாமகுடங் தோன்றுதலும்
 * வாழுமே மம்மர் மனத்தளர்யச—குழிமாளியான்
 தார்னோக்குஞ் தன்றுரு நேர்க்கு மவனுடைய
 வர்நோக்குஞ் தன்ன தெழினேக்கும்—பேரருளான்
 தோனேக்குஞ் தன்றேஞ் நோக்கு மவன்மார்யில்
 நீனேக்கம் வைத்து நெஷ்துயிர்த்து—நானேக்கா
 துள்ள முருக வொழியாத வேட்கையாம்
 வெள்ளத் திடையழுந்தி வெப்துயிர்த்தாள்

(ப-ரை.) மொய்கொண்ட மங்கை இடம் கடவா மாண்பினள் -
 நிறைந்த மங்கைப் பருவம் அகலாத மாண்புடைய ஒருத்தி, வான்
 இழிந்த கங்கை சுழி அனையஉந்தியாள் - விண்ணில் இருந்து இறங்கிய
 கங்கையின் நீர்ச்சுழியை ஒத்த கொப்புழை யுடையவள் ; தங்கிய

* செவ்வாயல் வாயின்கண்

† வின்னயிர்தம்

‡ குடிக்

₹ விடையின்

* வாழவன்மேன்

அம்கை கமலம் - (சாமுத்ரிகப்படி) அமைந்த அழகிய கைகளும் தாமரை; அடி கமலம் - கால்களும் தாமரை; மாண் நோக்கி கொங்கை கமலம் - மான்போலும் (மருண்ட) பார்வையையுடைய அவளின் தனங்கள் இரண்டும் தாமரை; முகம் கமலம் - திருமுகமும் தாமரை;

பொங்கு எழில் ஆர் இட்டு இடையும் வஞ்சி - மிக்க பேரழுது அமைந்த நெருங்கிய சிறிய இடையும் வஞ்சிக் கொடி; இரும் பணை தோள் வேப் - பெருமையிக்க தோள்களும் மூங்கில்; எழில் ஆர் பட்டு உடைய அல்குலும் தேர்-தட்டு - எழுச்சி அமைந்த பட்டாடை உடுத்திய நிதம்பழும் தேரினது தட்டு; மட்டுவிரி கூந்தல் அறல் - மணம் விரியும் கூந்தலும் கருமணல்; செய்ய வாய் பவளம் - செவ் விய வாயும் பவளம்; அவ்வாயில் ஏய்ந்த மணி முறுவல் இன் முத்தம் - அந்தவாயில் பொருந்திய அழகிய பற்களும் சிறந்த முத்துக்கள் (ஆக விளங்கினாய்); சீர் வாய்ந்த வண்டு வளாய வளர் வாசிகை சூட்டி - சிறப்புப் பொருந்தியதும் வண்டுகள் மொய்த்ததும் ஆகிய (மலர்) வளர்ச்சி பெற்ற தொடுமாலையைச் சூட்டிக்கொண்டு; கண்டி கழுத் தில் கவின் சேர்த்தி - கண்டி (யெனும் ஆபரணத்தை) கழுத்தில் அழகுபெறச் சேர்த்து; குண்டலங்கள் காதுக்கு அணிந்து - குண்ட வங்களைச் செலியில் அணிந்து; கன மேகலை திருத்தி தீது இல் செழும் கோலம் சித்திரித்து - பெரிய மேகலையைத் திருத்தமுற உடுத்தி சூற்றம் இல்லாத செழுமையான (இயற்கை அழகுடன்) சிறந்த செயற்கை யழுகையும் செய்து; மாதராள் - (பின்) அம்மங்கை நல்லாள்; பொன் கூட்டில் பூவையை வாங்கி - பொன்னால் ஆகிய கூட்டில் இருந்த நாகணவாய்ப் பறவையை (கையில்) எடுத்து; சொல் கோட்டிக்கொண்டு இருந்த எல்லைக் கண் - (அதற்கு) சொற் களை (ப்பேசப்) பழக்கிக்கொண்டிருந்த சமயத்தில்;

நல் கோட்டு வெள்ளி விலங்கல் மேல் வீற்றிருந்த ஞாயிறு போல் ஒள்ளிய மால் விடையைமேல் கொண்டு - சிறந்த சிகரங்களை யுடைய வெள்ளிமலையின் மேல் எழுந்தருளி யிருந்த பரிதிபோன்று

ஆய்மையுள மதர்த்த விடைமேல் அமர்ந்து (உள்ள) ; தெள்ளிய சீர் தாழும் சடையான் சடா மகுடம் தோன்றுதலும் - தெளிவான கங்கை தங்கிய சடையுடைய (உலாவந்த) சிவபிரானது சடைமுடி (அம்மங்கையின் எதிரே) தோன்றுதலும் ; வாழுமே - (உணர்வொடு) வாழ்வாளோ ? (எனவே, உணர்வை இழப்பன் என்றபடி). மம்மர் மனத்தளாய்-மயக்கம் கொண்ட மனத்தை உடையவளாகி ; சூழ் ஒளியான் தார் நோக்கும்-பேரொளி சூழ்ந்த வடிவினாகுதிய பெருமான் (சூடிய) மாலையை நோக்குவாள் ; தன் தாரும் நோக்கும்-தனது மாலையையும் நோக்குவாள் (அதன்பின்) ; அவன் ஏர் நோக்கும் தன்னது எழில் நோக்கும் - அப்பரமனுடைய எழிலை நோக்குவாள் தன்னுடைய எழிலையும் நோக்குவாள் ; பேர் அருளான் தோன் நோக்கும் தன் தோறும் நோக்கும் - பெருங்கருணைப் பெருமானது தோள்களை நோக்குவாள் தனது தோள்களையும் நோக்குவாள் (இங்கனம் பலமுறை ஒப்பு நோக்கியபின்) ; அவன் மார்பில் நீள் நோக்கம் வைத்து - அப்பரமன் திரு மார்பில் நீண்ட (நேரம்) பார் வையைச் செலுத்தி ; நெடிது உயிர்த்தாள் - (அவன் கலப்பு எனிதில் சிடைக்குமோ என எண்ணிய ஏக்கத்தால்) பெரு மூச்ச விட்டாள் ; நாண் நோக்காது-(பெண்களுக்கு உரிய) நாணத்தையும் கவனியாது ; உள்ளம் உருக - மனம் உருக ; ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடை அழுங்கி வெய்து உயிர்த்தாள் - நீங்காத ஆசை வெள்ளத்தில் அழுங்கி வெம்மை தோன்ற (மீட்டுமொருமுறை) பெருமூச்ச விட்டு நின்றனள், (எ - று).

மங்கைப் பருவம் பண்ணிரண்டி விருந்து பதின்மூன்று வயது வரை குறிக்கப் பெறுவது. கமலக் காடு பூத்திதன முகமும் கைகளும் கால்களும் மூலைகளும் தாமரை மயம்மாக விளங்குகின்ற தையலாள் ; வஞ்சிக் கொடியே ஆகித் துவ ஞம் இடையுடைய வனிதை ; மூங்கில்களே இவை எனத் தக்க தோளினள் ; கூந்தற்கும் கருமணற்கும் வேறுபாடு

தோன்றுதாள்; பவளத்தால் செய்ததோ எனத்தக்க வாயாள்; முத்தமே எனத்தக்க பல்லாள் ஆகிய இம்மங்கை, மாலை சூடிடிக் கொள்கிறோள்; கழுத்திற்கு அழகு செய்யக் கண்டி கையையும் செவிகளுக்கு அணிசெய்யக் குழைகளையும் அணிந்து கொள்கிறோள்: உடுத்தி யுள்ள மேகலை சிதையா வண்ணம் திருத்தமுறச் செய்கின்றோள்; இயற்கைக் கோலத் துடன் இத்தகைய செயற்கைக் கோலமும் செய்துகொண்ட பின்னர், கூண்டில் உறையும் மைனுவைக் கையில் எடுத்து சிவ சிவ; சங்கர !! மாதேவா !! என்னும் சிவாமச் கொற்களைக் கீல; சங்கர !! மாதேவா !! என்னும் சிவாமச் கொற்களைக் கீல; கற்றுக் கொடுத்தபடியே இருக்கின்றோள்; நேரேலெனத் தேவகங்கை படிந்திருக்கும் சடைமுடி அவள் கண்களுக்குத் தரிசனமாயது; கங்கை பாவத்தைக் கழுவுவதற்கு அறிகுறி. அக்கங்கை தங்கிய சடைமுடியைத் தரிசித்ததன் பய னெண்ண வெள்ளிமலை யென விளங்குகின்றது விடை; அதன்மேல் வீற்றிருக்கும் பரிதி யென விளங்குகின்றோள் பரமன்; அமலையே என்னும் அறிவினளாய இத்தலைவி அவளை நேரே கண்டபின் எங்ஙனம் தரிப்பாள்; மயங்கியது மனம்; அவ்வண்ணலுக்கும் தனக்கும் பொருத்தம் உள்தோ என்று ஆராய்வாள் போல அவன் அணிந்துள்ள மாலையை நோக்கிப் பின் தான் அணிந்துள்ள மாலையையும் நோக்கு கிறோள்; அவன் அழகு நோக்குவாள் பின் தன் அழகும் நோக்குவாள்; அருள் தன்மையை ஆளும் அவன் திருத் தோளை நோக்கிப் பின் தன் தோளும் நோக்குவாள்; அப் பெருந்தகையின் மார்பகத்தில் தன் பார்வையை நெடிது நேரம் நிறுத்தினாள்; பெருமூச்சு விடுகிறோள்; உள்ளம் உருகு கின்றது; உருகிய உள்ளத்திலிருந்து நீங்குதல் இல்லாக் காதல் எனும் வெள்ளம் பெருகுகிறது; அவ்வெள்ளத்தில்

அழுங்கிவிட்டாள் ; அவன் தொடர்பின்றி இனி உய்ய வகையில்லை யென்பதை மீட்டும் அவள் விடும் வெப்பமான பெருமுச்சு காட்டுகின்றது.

‘வெள்ளி விவக்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு’ என்னும் அடிகள் பக்குவிகளின் உளங்கரைத்து இன்பக் கண்ணீரைப் பெருக்குவிக்கும் திண்ணும்.

“பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி

“பொலிந்தில்தங்கும்

மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்ச்சை—
வெள்ளிக்குன்றம்

தண்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை—
தண்ணைக்கண்ட

என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய
ஈசனுக்கே.”

எனவரும் இவர் பாடிய பொன்வண்ணத்தந்தாதி ஈண்டு நினைவுக்கு வருகிறது.

மடந்தை

—ஒள்ளிய

தீந்தமிழின் தெய்வ வடிவா டிருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தா—ஓளய்ந்தசீர்
ஈசன் சிலையு மெழில்வான் பவளமுஞ்
சேய்வலங்கை வேலுங் திரண்முத்தும்—பாசிலைய
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோன் மண்டலமு—மெஞ்சாப்
புருவமுஞ் செவ்வாயுங் கண் ஞு மீயிறும்
உருவ நசப்பு மென்றேஞு—திருவினிய
கொங்கையும் வாண்முகமு மாகடொண்டாள் கோலஞ்சேர்

பங்கயப் போதனைய சேவடியா—ளொண்கேழல்
 வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
 ஆழித்தேர்த் தட்டனைய வல்குலா—ஞழித்
 திருமதிய மற்றென்று மென்று முகத்தை
 உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போற்—பெருகொளிய
 முத்தாரங் கண்டத் தனிந்தா ளணிகலன்கள்
 மொய்த்தார வார மிகப்பெருகி—வித்தகத்தால்
 கள்ளநங் கடாமுங் கலவையுங் கைபோந்திட்
 ④ள்ளும் புறமுஞ் செறிவுமைத்துத்—தெள்ளொளிய
 காளிங்கஞ் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
 தாளிம்பத் தாம நுதல்சேர்த்துத்—தோளெங்குஞ்
 † தண்ணறஞ் சந்தனங்கொண் டப்பிச் சதிர்சாங்தை
 வண்ணம் ‡ பெறமிசையே மட்டித்தாங்—கொண் ஞுதலாள்
 தண்ணமர் தோழியர்கள் சூழத் தவிசேறி
 பின்னுமோர் காமரம் யாழுமைத்து—மன்னும்
 விடவண்ணக் கண்டத்து வேதியன்மே லிட்ட
 மடல்வண்ணம் பாடும் பொழுதின்—டடல்வல்ல
 வேல்வல்லான் வில்வல்லான் மெல்வியலார்க் கெஞ்ஞான்று
 மால்வல்லா ஞார்கின்ற மால்விடையின்—கோல
 மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
 அணியேறு தோளாளினக் கண்டாங்—கணியார்ந்த
 கோட்டி யொழிய வெழுங்கு குழைமுகத்தைக்
 காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி—நாட்டார்க

† தண்ணறஞ்

‡ பெறவிரையே

பொல்லாருங் கண்டா * ரெனக்கடவு விங்காய
 நல்லாய் படுமேற் படுமென்று—மெல்லவே
 செல்லலுறுஞ் சரணங் கம்பிக்குங் தன்னுறுநோய்
 சொல்லலுறுஞ் சொல்லி முட்டசெறிக்கும்—நல்லாகங்
 காணலுறுங் கண்க ணீர்மல்குங் † காண்பார்முன்
 நாணலுறு நெஞ்ச மொட்டாது—பூணுகம்
 புல்லலுறு மண்ணல்கை வாரானென் றிவ்வகையே
 அல்லலுறு மழுங்கு மாழுதுயரான்—மெல்லியலாள்
 தன்னுருவம்பூங்கொன்றைத்தார்கொள்ளத்தான்கொன்றைப்
 பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள்

(ப-ரை.) ஒன்னிய தீம் தமிழின் தெப்வ வடிவாள் - தூய்க்கை
 யுள (பொருள்துறை நிரம்பிய) இனிய தெய்வத் தமிழின் வடிவினை
 ஊன ; திருந்திய சீர் வாய்ந்த மடந்தை பிராயத்தாள் - திருத்தமான
 சிறப்பு அமைந்த மடந்தைப் பருவம் உடையவள் ஒருத்தி ; சசன்
 சிலையும் - சிவபிரான் வில்லையும் ; எழில் வான் பவளமும் - எழில்
 மிக்க பவளத்தையும் ; சேய் வலம் கை வேலும் - முருகப்பிரான்
 வலக் கரத்து உள்ள வேற்படுத்தையையும் ; திரள் முத்தும் - திரட்சி
 யான முத்துக்களையும் ; பாசு இலை வஞ்சியும் - பசிய இலைகள்
 உள்ள வஞ்சிக கொடியையும் ; வேயும் - மூங்கிலையும் ; வளர் தாமரை
 மொட்டும் - வளர்ந்த தாமரை யரும்பையும் ; மஞ்சில் வரும் மா மதி
 மண்டலம் போலும் - மேகத்தின் (மேல்) வரும் சிறந்த சங்கிர
 மண்டலத்தையும் (முறையே) ஒத்து உள்ள ; எஞ்சா - தோலாத ;
 புருவமும், செவ்வாயும் - சிவந்த வாயும் ; கண்ணும்-, எயிறும் - பற்
 களும்; உருவ நுச்பும்-சிறுத்த இடையும் ; மெல் தோனும்-, மருவு

* ரெனக்கடவு

† கண்காண்பார்

இனிய கொங்கையும் - சேர்ந்திருக்கும் இனிய தனங்களும் ; வான் முகமுமா கொண்டாள் - ஒளியிடைய முகமுமாகக்கொண்டு இருப் பவள் ; பங்கயப்போது அனைய சேவடியாள் - தாமரை மலரை ஒத்த சிவந்த பாதங்களை யுடையவள்; ஒள் கேழல் வாழைத் தண்டு அன்ன குறங்கினாள் - ஒள்ளிய நிறம் உள்ள வாழைத் தண்டை ஒத்த தொடையை யுடையவள் ; சீர் வாய்ந்த ஆழி தேர் தட்டு அனைய அல்குலாள்-சிறப்பு அமைந்த சக்கரங்களையிடைய தேர்த்தட்டைப் போன்ற நிதம்பத்தை யுடைய அம்மங்கை ;

ஊழி மற்று ஒன்று திருமதியம் ஆம் என்று உரு உடைய நாள் மீன் முகத்தை சூழ்ந்தாற்போல் - முறையாக வளர்ந்த வேறு ஒரு முழுத்திங்கள் போலும் என்று (மயங்கி) நிறமுடைய விண்மீன்கள் (அவள்) முகத்தைச் சூழ்ந்திருப்பதுபோல ; பெருகு ஒளிய முத்து ஆரம் கண்டத்து அணிந்தாள் - மிக்க ஒளிசெய் கின்ற முத்துமாலைகளைக் கழுத்தில் அணிந்தாள் ; அணிகலன்கள் மொய்த்து ஆரவாரம் மிக பெருகி - (மற்ற) ஆபரணங்களையும் நிரம்ப அணிந்து (அவ் ஆபரணங்களால் ஆகிய) பேரொலியை மிகுதி யாகத் !தோற்றுவித்து ; வித்தகத்தால் கள்ளும் கடாரும் கலவை யும் கைபோந்திட்டு - அறிவின் திறமையால் தேனையும் மாண் மத்தையும் கலவைச் சாங்கதையும் (யாவர்க்கும் தோன்றுத படி) பூசி ; உள்ளும் புறமும் செறிவு அமைத்து - உள்ளத்தும் புறத் தும் நிறைவு கொண்டு ; தெள் ஒளிய காளிங்கம் சோதி சிடப்ப தொடுத்து - தெளிந்த ஒளியினையிடைய கலிங்கதேயப் பட்டுச்சேலை குளிர்ந்த மணம் வீசும் சந்தனத்தை எடுத்துப் நிரம்பப் பூசி ; ஒள் நுதலாள் சதிர் சாங்கதை வண்ணம் பெற மிகையே மட்டித்து ஆங்கு - ஒளியிடைப் புறவும் உள்ள (அம்) மடங்கை நல்லாள் அழகிய கூட்டுச் சாங்கதைப் பொலிவுபெற மேலெல்லாம் அப்பிய வண்ணம் ;

தன் அமர் தோழியர்கள் சூழ தவிச ஏறி - தன்னை விரும்பிய தோழிகள் சூழ்ந்திருக்க (ஒரு) பீடத்தில் அமர்க்கு; பின்னும் ஓர் காமரம் யாழ் அமைத்து - (உணர்வை) ஒருமுகப் படுத்துகின்ற ஒப் பற்ற சீகாமரம் (என்னும் பண்ணை) வீணையில் சேர்த்து; மன்னும் விட வண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல் வண்ணம் பாடும்பொழுது - பொருந்திய அழகுடைத்தான் நிரு நீலகண்டப் பெருமான்மேல் பாடியுள் மடல் வண்ணம் (எனும் பிரபந்தத் தைப்) பாடிக்கொண்டே இருந்த அமயம்;

சன்னு அடல் வல்ல வேல் வல்லான் - நெருங்கி வெல்லும் வன்மை வாய்ந்த வேற்படை (யேந்திய) வல்லாளன்; வில் வல்லான் - வில்படை (யேந்திய) வல்லாளன்; மெல்லியலார்க்கு எஞ் ஞான்தும் மால் வல்லான் ஊர்கின்ற மால் விடையின் கோல மணி யேறு கேட்டு - மென்மை இயல்புள் மாதரார்க்கு எக்காலத்தும் (காம) மயக்கம் செய்யும் வல்லாளன் ஏறிச் செலுத்துகின்ற மதாத்த விடையின் (கழுத்திற் கட்டிய) அழகிய மணியின் பேரோசையைக் கேட்டதும்; ஆங்கு சால நோக்குவாள் - (ஒசை உண்டான) அவ் விடத்தை உற்றுப் பார்த்தவள்; அணி ஏறு தோளானை கண்டாங்கு - அழகு மிக்க தோள்களோடுடைய (உலாவந்த) பரமனை (கண்டாள்) கண்டதுமே;

அணி ஆர்ந்த கோட்டி ஒழிய எழுந்து - பொலிவு நிறைந்த கூட்டத்தை விட்டு எழுந்து; குழம் முகத்தை கோட்டி - குழமை உடைய முகத்தை(ப் பொலிவு குண்டாச்) சளித்து; நுதல் சிவப்பு - நெற்றி சிவப்பேற்; வாய் துலக்கி - வாய் திறந்து; (தோழியை நோக்கி,) நல்லாய் - சிறந்த தோழியே!; என் அக்கடவள் இங்கு ஆய - அந்த எனது பெருமான் இவ்விடத்தில் வந்ததை; நாட்டார் கள் எல்லாரும் கண்டார் - ஊரார் அனைவரும் நோக்கினர்; படும் மேல் படும் (இனி, நம்மைப் பிரிந்து எய்க்கமாட்டான்;) நம் பக்கவே வேயே இருப்பான், எதிர் காலத்தும் இருப்பான்; என்று மெல்லவே செல்லல் உறும் - என்று (இவ்வண்ணம் தோழியிடம் சொல்லிக்

கொண்டே) மெதுவாக (ப்பரமைன நோக்கிச்) செல்ல அடியெடுத்து வைப்பாள், சரணம் கம்பிக்கும் - (நடக்கும் போதே இரண்டு) கால்களும் நடுக்கம் அடைவாள்; தன் உறு நோய் சொல்லவ் உறும் - தனக்கு நேர்ந்த (காதல்) நோயை (த் தோழியிடம்) சொல்லத் தொடங்குவாள்; சொல்லி முடை செறிக்கும் - சொல்லி (அச் சொல்லுக்கும்) தடை நேர்ப்படுத்திக் கொள்வாள்; நல் ஆகம் காணல் உறும் - (இறைவனது) சிறந்த திருமார்பை காணத் தொடங்குவாள்; கண்கள் நீர் மல்கும் - (கண்ட அளவில் அம்மார்பு அணைப்புத் தனக்கு வாயாதோ என்று) கண்களில் நீர் நிரம்பப் பெருக்குவாள்; காண்பார் முன் நாணல் உறும் - (உலாவந்த பெரு மானைக் கண்டவுடன் எழுந்து வந்து தான் அடைந்த மாறு பாட்டை) நோக்குவார் எதிரில் (பெரி து) நாணங்கொள்வாள்; நெஞ்சம் ஒட்டாது - (அதன்பின்) மனம் பொருந்தாது (தன்னை விட்டுத் தலைவனை நோக்கி ஒடியதும்); பூண் ஆகம் புல்லவ் உறும் - (மயக் கத்தால் சிவபிரானை வந்ததாகவும் தான் அவனை அணைகின்ற ஆர்வமும் தோன்ற) ஆபரணம் அணிந்த (தன்) மார்பை(த் தானே) தழுவவாள்; (பின் நிகழ்ச்சி யறிந்து); அண்ணல் கை வாரான் என்று இவ்வகையே அல்லவ் உறும் - பெருமான் (தன்) கைக்கு அகப் படான் என்று (எண்ணி) இவ் வண்ணமே (பெரி து) வருந்துவாள்; ஆழ் துயரால் அழுந்தும் மெல்லியவாள் - யிக்க துன்பத்தால் கைகின்ற அம் மடந்தை; தன் உருவம் பூங் கொன்றை தார் கொள்ளி - தனது தேகத்தில் (அப் பரமனது) கொன்றை மலர் மாலையைச் சூட்டிக்கொள்ள நினைத்து (அதன் பயனே எனும்படி); தான்-, கொன்றை பொன் உருவம் கொண்டு புலம்புற்றாள் - (தான் உடம் பெலாம் பரவியதேம்லால்) கொன்றையின் பொன்னிறத்தை அடைச் சுவளாய்க் கதறலானாள், (எ-று).

பெரு மூக்கடன் மங்கை நிறக் ஆங்கிருந்து விரைந்து சென்றது விடை; மற்றோர் புறம் மடந்தை ஒருத்தி நிற-

கின்றார் ; பதினுண்கிலிருந்து பத்தொன்பது வயதினர் இவள் ; உன்ன வுன்ன இன்பம் சரக்கும் தெய்வத் தமிழின் சாயல்கொண்ட இங் நல்லாள், ஈசன் வில்லைப் புருவமென்ன முருகப்பரமன் வேற்படையைக் கண்ணென்ன பவளத்தை வாயென்ன முத்துக்களைப் பற்களென்ன வஞ்சிக் கொடியை இடை யென்ன, மூங்கிலைத் தோளென்ன தாமரை அரும் பைத்தனமென்ன மதி மண்டலத்தை முகமென்னக் கொள்வ ளொனில், பங்கயப் போதென்னும் சிறடியும் வாழைத் தண் டெனும் தொடையும் தேர்த்தட்டொத்த அல்குலருமான இவள் இயற்கை யழகை என்னென்று உரைப்பது ; உரைக்க வேண்டுமெனில் ‘தீந்தமிழின் தெய்வவடிவாள்’ என்ற அப்பெருமாக் கோதையாரே ஈண்டு வேண்டப் பெறுவர். இதன்மேல் தனக்குச் செயற்கைக் கோலமும் செய்து கொள்ள முயல்கின்றார் ; பேரொளி வீசும் முத்து மாலையைக் கழுத்தில்லணிந்து கொள்கின்றார் ; முகப் பொலிவும் அம் முத்து மாலையும், இது மதியமென மயங்கிய விண் மீன் கள் வந்து மொய்த்துள்ளோ என உள்து. அதன் மேலும் கலகலவென ஒலிக்கும் பிற ஆபரணங்களைப் பெரிதும் அணிகின்றார். தேன் மகரந்தம் கலவைச்சாங்து மூன்றை யும் கலந்துகொள்கிறார் ; புறத்தில் ஆடையணி நிறைவு, அகத்தில் கற்பு நிறைவு; மேலும், கள் சூழ்த்தவன் இன்பம்; மதம் பிடித்த யானையின் மறதி; கலப்பின் இன்பம் மூன்றை யும் உடையாளெனினும், வித்தகத்தால் ஒள்ளும் புறம்பும் அடைந்த மாறுபாடு ஒருவர்க்கும் தோன்று வண்ணம் அடக் கியுளாள்; நீல நிற ஒளி காட்ட மணிகள் பதித்துக்கொய்த் துதல ணியை அணிகின்றார்; தோள் முழுதும் சந்தனத்தை அப்பி அதன்மேல் கூட்டுச் சாந்தும் பூசகிறார் ; தோழியர்கள்

புடைசூழ வந்து ஓர் பிடத்தில் ஏறி அமர்கின்றார்கள். நீலகண்
டத் திறைவன் மேல் பாடிய திருமடல் என்று ஒரு பிரபந்தம்
உள்ளது. அப்பரமன் என்னை மணவானேல் யான் மடலார்
வேன் என்னும் கருத்தை அடக்கியுள்ள அந்தால் சந்தமய
மாக உள்ளது. சிவத்தையே காதலிக்கும் அம்மடங்கை சீகா
மரம் என்னும் பண்ணை யாழில் சேர்த்து அம்மடல் பிரபந்
தத்தைப் பாடிக்கொண்டே இருக்கின்றார்கள்; திடீரென்று கண
கண கண என்று மணியின் பேரோசை கேட்கின்றது.
நிறைந்த வெற்றியில் வல்ல வேல் ஏந்திய வல்லாளன்; மேரு
வில் ஏந்து வண்மையன்; என்றைக்கும் மாதரார்க்கு மயலூட்
மேம் திறத்தான் ஊர்ந்து வரும் பேரிடபத்தின் மணியோசை
அது எனுமிதை அறியாள் எனினும், என்னிது மணியோசை
யென ஏறிட்டு நோக்கினார்கள்; நோக்கிய ஆங்கே விடைமீத
மர்ந்த அணியேறு தோளாளைக் கண்டாள்; கண்டதும் அவு
அழகிய மாதரார் கூட்டத்தை விட்டு விரைங்தெழுந்தாள்;
பலர் கூடியிருப்பது தான் எண்ணிய நினைவிற்கு இடையூறும்
என வன்னி நெற்றி சிவப்பேற அவ்வளவு முகம் சளித்தாள்;
பக்கத்திலிருந்த பாங்கியை நோக்கி, இங்குள்ள மாதராரிற்
சிறந்த உயிர்த்தோழியே! எனது உள்ளத்திருக்கும் அந்த
தெய்வத்தை நாட்டில் உள்ள யாவருமே நோக்கினார்; எனது
எண்ணம் கை கூடினும் கூடும் என்றுரைத்து, அப்பரமனை
அனுகற்குச் சனத்திரளை விலக்கிய வண்ணம் செல்லத்
தொடங்கினார்கள்; அடிபெயர்த்தற்குள் கால்கள் இரண்டும் நடுங்
குகின்றன; நான் இனி தலைவன் இணக்கமின்றி உய்யேன்
உய்யேன் எனத் தன்காதல் நோயை வாய்த்திறந்து கூறுகிறார்கள்;
அதையேனும் ஓயாது சொல்லினாளா? அந்தோ! சொல்லும்
தடைப்பட நாக்குழறுகிறது; அமலன் மார்பகத்தை நோக்கு

கிறார்கள்; கண்ணீர் பெருகுகிறது; பெருமான் உருவெளித் தோற்றம் தன் அண்மையில் தெரிய, அவ்வருவைத் தன் மார்புடன் சேர்த்துத் தழுவுகிறார்கள்; தனது வெறும் மார்பகத்தைத்தான் தன்கையிரண்டும் தழுவியது என்பதையறிந்தபின், இது உருவெளித்தோற்றம் என்று உணர்கின்றார்கள்; தனது நிலையை யாவரும் நோக்குவதை அறிகிறார்கள்; சுகித்தற்கரிய நாணம் அடைகிறார்கள்; மனம் சகியாளாய், அணி பல அணிந்த தனது மார்பம் தழுவதற்குப் பெருமையிற் சிறந்த அவ்விறைவன் அகப்படான் என எண்ணினளாய் இங்ஙனமே வருந்துகிறார்கள்; ஆழங்க துயரத்தில் அழுங்கி விட்டாள் பாவம்; இத்தனைக்கும் அப்பரமன் தான் அணிந்த கொன்றையையேனும் நல்கின்றார்கள் இல்லையே; அம்மாலையை தன் மேனியில் சூட்டிக்கொளற்கு விழைந்த அவள் உணர்வின் பயனென்னப் பரவிய பசலையால் உடலெல்லாம் கொன்றை மலரின் பொன்னிறமாக, யாதே என் கதி என்னவாய் திறந்து கதறலானார்கள்.

‘தீந்தமிழின் தெய்வ வடிவாள்’ என்றது இன்பமயமான சாயலை உணர்த்திற்று. ஒன்று சேர்ந்த தனங்கள் பெற்றமையின் ‘மருவினிய கொங்கை’ என்றார். சேய் - முருகன்; செம்மையெனும் பண்புப் பெயர் ஈறு கெட்டு முதலீண்டு முன்னின்ற மகரமெய் யகரமெய்யாகத் திரிந்தது. இப்பெயர், செங்கிறமுடையான், இளமையன், சிவகுமரன் எனும் பொருள் தரும். பங்கயம்-பங்கஜம்; சேற்றில் முளைப்பது எனுங் காரணக் குறி: [பங்கம் - சேறு; ஜம் - தோன்றுதல்]. குறங்கு - தொடை; “நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடைப்பேர்” என்பது நிகண்டு. மஞ்சில்வரு மாதிபோல் மண்டலம் - புறங்கழுத்தைக் கவ்விப் பாரமாக உள்ள கூந்தலைச் சேர்ந்து விளங்கும் முகத்தைக் குறித்தது. உருவ

நுச்ப்பு என்ற விடத்து வந்த உரு - மிகுதியின் மேற்று ; பிறங்கல், புதுமை எனினுமாம். வேதியன்-வேதங்களை அருளியவன் ; வான வருள் அந்தணன் சிவபிரானே யாம். படுமேல் படும் என்பதற்கு - (எம் இறைவனை யாவரும் நோக்கினாகவின்,) மென்மேலும் கண் ஜெச்சில் படும்போலும் என்று கைக்கின்றவளாயினால் எனினுமாம்.

அரிவை

—பின்னென்றுத்தி

செங்கேழுற் றுமரைபோற் சீற்றியா டெதிலா
அங்கே முரிவைப் பிராயத்தா—ளொண்கேழுல்
திங்களுந் தாரகையும் வில்லுஞ் செழும்புயலுந்
தங்கொளிசேர் செவ்வாயு முண்மையாற்—பொங்கொளிசேர்
மின்னுர்வான் காட்டு முகவொளியாண் மெய்ம்மையே
தன்னுவா ரில்லாத் தகைண்மையா—ளொங்காளும்
இல்லாரை யெல்லாரு மெள்குவார் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னுஞ்—சொல்லாலே
அல்குற்கு மேகலையைக் குழ்ந்தா ளணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து—நல்கூர்
இடையிடையே யுள்ளஞ்சுக்கக் கண்டா ளெழிலார்
நடைபெடை யன்னத்தை வென்று—ளடிபினை மேற்
பாடகங் கொண்டு பரிசுமைத்தாள் பன்மணிசேர்
சூடக முன்கை தொடர்வித்தாள்—கேடில்சீர்ப்
பொன்னரி மாலை தலைக்கணிஞ்து பூண்கொண்டு
மன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள்—* பொன்னனாள்
இன்னிசை வீஜையை வாங்கி யிமையவர்தம்
அண்ணன்மேற் றுனிட்ட வாசையான்—முன்னேம

* பொன்னரியின்

பாட ரூடங்கும் பொழுதிற் பரஞ்சோதி
 கேடிலா மால்விடைமேற் ரேன்றுதலுங்—கூடிய
 இன்னிசையு மிப்பிறப்பும் பேணு·மிருந்தமிழும்
 மன்னிய வீஜையுங் கைவிட்டுப்—பொன்னனையீர்
 இன்றன்றே காண்ப தெழினாலங் கொள்ளேனேல்
 நன்றன்றே பெண்மை நமக்கென்று—சென்றவன்றன்
 ஒண்களப மாடு மொளிவாண் முகத்திரண்டு
 கண்களப மாடுவபோற் கட்டுரைத்—தொண்டேழுற்
 கூந்த லவிழ்க்கு முடிக்குங் கலைதிருக்துஞ்
 சாந்தந் திமிரு முலீயார்க்கும்—பூந்துகிலைச்
 சூழு மவிழ்க்குங் தொழுமழுஞ் சோர்துயருற்
 ரூழு மழுங்து † மயர்வயிர்க்குஞ்—சூழுமாளிய
 அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
 நங்கை யிவளுஞ் நலங்தோற்றாள்

(ப-ரை.) பின் செம் கேழல் தாமரை போல் சிறுடியாள் - பிறகு
 சிவந்த நிறம் உள்ள தாமரை போன்ற சிறிய பாதங்களை யுடையவ
 எான ; தீது இலா அம் கேழ் அரிவை பிராயத்தாள் ஒருத்தி - குற்
 றம் இல்லாத அழகிற் சிறந்த அரிவைப் பருவம் உடைய ஒருவள் ;

ஒன் கேழல் திங்களும் - ஒண்மை நிறம் உள்ள மதியமும் (இது
 கூறித்தது) ; தாரகையும் - விண்மீன்களும் (இது முத்து
 மாலையையும் பல் வரிசையையும் குறித்தது) ; வில்லும் - வான
 வில்லும் (இது புருவத்தைக் குறித்தது) ; செழும் புயலும்-செழுமை
 உள்ள முகில் கூட்டமும் (இது கருத்த கூந்தலைக் குறித்தது) ;
 தங்கு ஒளி சேர் செவ்வாயும் உண்மையால் - நிலைத்த ஒளி அமைந்த
 செவ்வாய்க் கிரகமும் (இது சிவந்த வாயைக் குறித்தது ; ஆக இவை

† மவாவுறூஉஞ்

யெல்லாம்) கொண்டு இருத்தவினால் ; பொங்கு ஒளி சேர் யின் ஆர் வான் காட்டும் முக ஒளியாள் - மிக்க ஒளிபொருந்திய மின்னல் அமைந்த வானத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ள திருமுகத்தை முடையவள் ; மெய்ம்மையேய தன் ஆவார் இல்லா தகமையாள் - மெய்ம்மையாகவே தனக்கு ஒப்பானவர் இல்லாத் தகுதியை உடைய வள் ; என்னாலும் இல்லாரை எல்லாரும் என்குவர் - என்றைக்கும் (பொருள்) இல்லாத ஏழைகளை எத்தகையோரும் இகழ்வர் ; செல் வரை எல்லாரும் சிறப்பு செய்வர் என்னும் சொல்லாலே - செல்வம் உடையவர்களை எத்தகையோரும் மதித்து வரவேற்பார் எனப்பெறும் சொற்களை அறிந்திருப்பதனால் ; (தனக்கு ஒப்பாவார் இல்லா இயற் கைச் செவ்வி யமைந்தவளாயிருந்தும், செயற்கைக்குத்தான் இவ் உலகில் மதிப்புள்ளதனாக காட்டுவாள்போல்,) அல்குற்கு மேகலையை சூழ்ந்தாள் - நிதம்பத்தைச் சூழ்ந்திருக்கும்படி (மிக உயர்ந்த) மேகலை யைச்சூற்றிக் கட்டினாள் (அஃப்தோடு அமையாது); அணிமூலை மேல் மல்கிய சாங்தொடு பூண் புனைந்து - அழகிய தனங்களின் மேல் நிரம் பிய (மணம் வீசும் கலவைச்) சந்தனம் பூசி மேலும் (பல) ஆபரணங்களையும் அணிந்து ; நல்கூர் இடை இடையே உள் உருக கண்டாள் - (முன்னரேயே உளதோ இலதோ எனும்படி) மிகச் சிறுத்திருந்த இடை (மென்மேலும் ஆபரணங்களை அணிந்த பாரம் தாங்காது) வர வர வருந்தித் தேய்வற்றது எனும்படிச் செப்தாள் ; எழில் ஆர் நடை பெடை அன்னத்தை வென்றாள் - அழகு நிறைந்த நடையால் பெண் அன்னத்தையும் வென்றவள் ; இணை அடிமேல் பாட்கம் கொண்டு பரிசு அமைத்தாள் - (அன்னத்தை நடையால் வென்ற சிறப்புடைமை கருதி தனது) இரண்டு கால்களில் பாடகம் (என்னும் ஆபரணத்தை பரிசில் தருவாள்போல) எடுத்து சிறப்புற அணிந்தாள் ; பல் மணி சேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள் - பல மணிகள் பதித்த சூடகம் என்னும் வளையை முன்னங்கையில் தொடர்பு உண்டாம்படி அணிந்தாள் ; கேடு இல் சீர் பொன் அரி மாலை தலைக்கு அணிந்து - கெடுசி யில்லாப் பெருமை உள்ள

பொன்னரி மாலையைத் தலையில் அணிந்து ; பூண் கொண்டு மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் - ஆபரணத்தை எடுத்து (அணிந்து, தக்க ஆபரணம் அணியப் பெற்றேம் என்று எண்ணும்படி) நிலைந்த கழுத்தை மகிழ்ச்செய்தாள் ; (எனவே கண்டசரம் முதலிய ஆபரணங்கள் கழுத்திற்கு அலங்காரமாகப் பூட்டப் பெற்றது என்க.)

பொன் அனாள் - (இயற்கை அழகாலும் செயற்கைச் செவ்வி யாலும்) திருமகளை ஒத்த அந்த அரிவை ; இன் இசை வீணையை வாங்கி - இனிய இசையையுடைய வீணையை எடுத்து (சதிகூட்டி) : இமையவர் தம் அண்ணல் மேல் தான் முன்னுமே இட்ட ஆசையால் பாடல் தொடங்கும் பொழுதில் - தேவர்களுடைய பெருமான் மீது தான் முன்னரோயே வைத்திருக்கும் காதல் காரணமாகப் பாட்டொன்று பாடத் தொடங்கும் நேரத்தில் ;

பரஞ்சோதி கேடு இலா மால் விடைமேல் தோன்றுதலும் - (குர்ய சந்திர அக்கினியின் ஒளிகளைக் காட்டினும்) மேலான ஒளிப் பிழம்பினானு உலாவந்த சிவபிரான் கெடுதல் இல்லா மதர்த்த விடைமேல் காட்சி யளித்தலும் ; கூடிய இன் இசையும் - (சதி கூட்டியபோது) நேர்ந்த நயமான இசையையும் ; இப் பிறப்பும் - இந்த பெண்மைப் பிறப்பையும் ; பேணும் இரும் தமிழும் - மேற் கொண்ட மேன்மையான தமிழையும் ; மன்னிய வீணையையும் கைவிட்டு - நிலைபெற்ற வீணையையும் கை கழுவச் சோர விட்டு ;

பொன் அனையீர் - திருமகளை ஒத்த தோழியர்காள் !; எழில் இன்று அன்றே நலம் காண்பது - அழகு இன்றைக்குத்தான் அல்லவா (பெருமானைக் கண்டதால் ஒப்பற்றதன்) பயனைக் கண்டதா யிற்று ; (இப் பெருமானைக் காண்டற்கு முன் நமக்கு அழகு இருங்கும் அது பயனின்றி இருந்தது அன்றே என்றபடி.) கொள்ளே னேல் - (இத்தலைவனைக் கணவனுக்கு) கொள்ளேனுயின் ; பெண்மை நமக்கு நன்று அன்றே என்று சென்று - (இப்) பெண்மைப்

பிறப்பு நமக்கு (இருந்தும்) பயனில்லை அன்றே என்று கூறிய படியே (பெருமான் எதிரே நடந்து) சென்று; அவன்தன் ஒள் கள பம் ஆடும் ஒளிவாள் முகத்து - அந்த இறைவனுடைய சிறந்த திரு நீறு¹ தோய்ந்த மிக்க ஒளியுடைய திருமுகத்தில்; களபம் ஆடுவ பேரால் இரண்டு கண் கட்டுரைத்து - கலத்தல் செய்வதுபோல இரண்டு கண்களும் (தன்) கருத்தை கூறி; (ஒரு தலைக் காதல் காரணமாக);

ஒன் கேழல் கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும்-ஒளியுடை (கருத்த) நிறம் வாய்ந்த கூந்தலை அவிழ்ப்பாள் (அவிழ்த்த கூந்தலை மீட்டும் வாரி யெடுத்து) முடிப்பாள்; கலை திருத்தும்-(கலைந்த) ஆடையைத் திருத்தப்படுத்துவாள்; சாந்தம் தியிரும் மூலை ஆர்க்கும் - சந்தனம் பூசம் தணங்களை நெருக்குவாள்; பூம் துகிலை சூழும் அவிழ்க்கும் - அழகிய ஆடையை (எடுத்துக்) கட்டுவாள் (கட்டிய ஆடையை மீட்டும்) அவிழ்ப்பாள்; தொழும் - (தலைவனை நோக்கித் தன் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் குறிப்பால்) வணங்குவாள்; அழும் - (தனதெண்ணம் நிறைவேரூதோ என) அழுவாள்; சோர் துயர் உற்று ஆழும் அழுந்தும் - சோர்வடையும்படி யான துன்பம் அடைந்து (அத் துன்பக் கடவில்) ஆழுவாள் (ஆழுந்த அதனிலேயே மீட்டும் கரையேரு வண்ணம்) அழுந்தி விடுவாள்; அயர்வு உயிர்க்கும் - அயர்ச்சியொடு பெருமூச்சு விடுவாள்; குழ் ஒளிய அம் கை வளை தொழுது காத்தாள் - குழந்த ஒளியையுடைய அழகிய கை வளையல்களை (கை குவித்துத்) தொழுதமையால் (அவ் வளையல்கள் கீழ் வீழாதபடி) காத்தனள்; (ஆனால்,) கலை காவாள் - (ஒரு தலைக் காமத்தால் உடல் இளைக்க) ஆடையை (நகிழ்ந்து வீழா வண்ணம்) காக்க முடியாதவள் ஆயினாள்; (எனவே,) நங்கை இவளும் நலம் தோற்றாள் - பெண் மக்களிற் சிறந்த தீவ் அரிகவையும் (தனது பெண்மைக்கு உரிய அச்சம் மட்ம் நாணம் பயிர்ப்பு எனும்) நலன் அளைத்தும் இழுந்தவளாகி நின்றிட்டாள், (எ-று).

இருபது முதல் இருபத்து நான்கு வயது வரை பேசப் பெறும் அரிவைப் பிராயம் உடைய இவ் அணங்கு, பிறை மதியன்ன நுதலும் விண்மீன் அன்ன பல்வரிசையும் வான வில்லன்ன புருவமும் புயலன்ன கூந்தலும் வானத்தில் ஒளி ரும் செவ்வாய் கிரகத்திற்கு ஏற்ற பொருள் அமைந்த சிவந்த வாயும் உடைய காரணத்தால் வானமே ஒத்த முகம் உடையவள்; தனது இயற்கைப் பொலிவுடன் செயற்கை யழகும் சிறந்து தோன்ற மேகலை யுடுத்தித் தனத்தின்மேல் சாந்து பூசியவள்; அன்னத்தை வென்ற நடை கருதி அவ்வெற் றிக்கு அறிகுறியாகப் பாடகம் எனும் பணியணிந்த பாதத் தாள்; முன்கையில் வளை யணிந்து பொன்னரிமாலையைத் தலையிற் சூடிக் கண்ட சரம் அணிந்து தெய்வத் திருமகள் போலும் தோற்றம் உடைய இவள் பலகாலம் பரமன்மேல் கொண்டிருந்த காதல், வீஜையை யெடுத்துச் சுருதி கூட்டி அவன் பிரிவு ஆற்றுக் கருத்தமைந்த பண் ஒன்றைப் பாட வைக்கின்றது; பாடத் துவக்கு ரேத்தில் விடைமேல் பரமன் வெளியானன்; இவரும் அவனை நோக்கினன். இசையை, பெண்மைப் பிறப்பை, பாடத்துவக்கிய அழுதி னும் இனிக்கும் அருந்தமிழை, அப்பாவிற்கு இசை வகை யில் துணை செய்யும் கருவியாம் வீஜையை, கைவிட்டு எழுந் தனள்; காதல் கைம் மிகுந்த தாகலின் பக்கத்தே தோழியர் உளரா இலரா என்பதையும் ஆய்ந்து ஓய்ந்து பாராளாய் பொன்னளையீர்! என்றாள்; தன்னையே விளிக்கின்றாளா தோழியரத்தான் அழைக்கின்றாளா என்பதும் தெரிதற் கில்லை;

அழகின் நலத்தை இன்று அன்றே காண்கின்றேம்; அவனைக் கொள்ளேனுயின் பெண்மைப் பிறப்பால் பயனி

ஃலையே என்று பித்தங் கொண்டாற் போலப் பிதற்றுகிறார் : அவள் கண்களிரண்டும் தலைவன் திருநீறு அணிந்த திருமுகத் தில் கலந்து பல பேச்சுப் பேசகின்றன ; வாய்ச் சொற்களே வேறு வேண்டாம்போல் தோன்றுகிறது. கூங்தலை அவிழப் பது முடிப்பது முதல் தொழுவது அழுவது ஈருக அவள் ஒருதலைக் காதல் காரணமாகப் படும்பாடு சொல்லி முடியா. கை குவித்துக் கும்பிடுவதால் வளையல்கள் கழலவில்லை யெனி எனும் ஆடை அவிழந்து தன் கோலம் நிருவாணம் ஆனதை அறியாளாய் நலமீனத்தும் இழந்தாளாய் நிற்கின்றார்.

“இல்லாரை யெல்லாரும் என்குவர் ; செல்வரை யெல்லாரும் செய்வர் சிறப்பு” என்பது வள்ளுவர் பெருமான் வாய்மலர்ந்த திருக்குறள்; இது, பொருட்பாலில் அமைந்த பொருள் செயல்வகை என்றும் அதிகாரத்து ; பொது மறையில் மிகப் பழகியவள் இவ் அரிவை யென்பது, அக் குறள் நோக்கறிந்து செயற்கைக் கோல மும் செய்துகொண்டமையால் அறியப் பெறும். பரஞ்சோதி - எல்லா ஒளிகளிலும் சிறந்த ஒளியடையவன்; அப் பெருமானது திவ்ய தேஜசில் ஈடுபட்டமை தோன்ற ‘பரஞ்சோதி’ என்றார். பொன்னளியி னின்னிசை வீணை என்றும் பாடத்திற்கு, பொன்னிற வண்டின் இசைபோன்ற இனிய இசையை யுடைய வீணையென்க. கொள்ளேனேல் நன்றான்றே பேண்மை நமக்கு - ஒருமையிற் பண்மை வந்த வழுவமைதி.

தெரிவை

—அங்கொருத்தி

ஆரா வழுதி னவயவம் பெற்றினை
சீரார் தெரிவைப் பிராயத்தா—ளோரா
மருளோசை யின்மழலை வாய்ச் சொலா * வென்றும்.
இருஙர் புலரியே யொப்பா—ளருளாலே

* என்றும்

வெப்ப மிளையவர்கட் காக்குதலா லுச்சியோ
 டொப்பமையக் கொள்ளு முருவத்தாள்—வெப்பந்தீர்க்
 தங்தளிர்போற் சேவடியு மங்கையுஞ் செம்மையால்
 அந்திவான் காட்டு மழுகினு—ளங்தமில்
 சீரார் முகமதிய மாதலாற் சேயிழையாள்
 ஏரா ரிரவி னெழில்கொண்டாள்—சீராருங்
 கண்ணூர் பயோதரமு நுண்ணிடையு முண்மையால்
 தண்ணிளாங் காரின் சவிகொண்டாள்—வண்ணஞ்சேர்
 மாந்தளிர் மேனி முருக்கிதழ்வா யாதலால்
 வாய்ந்த விளவேனில் வண்மையாள்—மாந்த
 ரறிவுடையீர் சின்மின்க ள்லார்போ மென்று
 பறையறைவ போலுஞ் சிலம்பு—முறைமையாற்
 சீரார் திருந்தடிமேற் சேர்த்தினுள் தேரல்குல்
 ஓரா தகலதுரு தென்று—சீராலே
 அந்துகிலு மேகலையுஞ் சூழ்ந்தா ளணிமுலைகள்
 மைந்தர் மனங்கவரு மென்பதனுன்—முந்துறவே
 பூங்கக்சி னலடையப் பூட்டுறீஇப் பொற்றெழியாள்
 காம்பொத்த தோளினையைக் காப்பேவி—வாய்ந்தசீர்
 நற்கழுத்தை ளல்லாரத் தான்மறைத்துக் காதுக்கு
 விற்பகருங் குண்டலங்கள் மேவுவித்து—மைப்பகருங்
 காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன்
 தாவிய வஞ்சனத்தை முன்னோட்டி—யாவரையும்
 ஆகுல மாக்கு மழுகினு ளன்னமுங்
 கோகிலமும் போலுங் குணத்தினு—ளாகிப்
 பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
 அலர்சுமந்து கூழைய வாகிக்—கலைகரங்
 துள்யாது மின்றிப் புறங்கமழுங்து கீழ்தாழுங்து

கள்ளாவி நாறுங் கருங்குழலா—டெள்ளொனிய
 செங்கழுநீர்ப் பட்டுடுத்திச் செங்குங் குமமெழுதி
 அங்கழுநீர்த் தாம நுதல்சீசர்த்திப்—பொங்கெழுவிலார்
 பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சுது
 நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில்—விற்பகிருங்
 தோளா னிலைபேறு தோற்றங்கே டாய்னின்ற
 தாளான் சடாமகுடங் தோன்றுதலுங்—கேளாய
 நாணூர் நடக்க நலத்தார்க் கிடையில்லை
 யேனே ரொழிக வெழிலொழிக—பேணுங்
 குலத்தா ரகண்றிடுக குற்றத்தார் வம்மின்
 நலத்தீர் னினைமினீ ரென்று—சொலற்கரிய
 தோதி தேவன் சிவனுயிற் ரேன்கொன்றைப்
 பூவா ரலங்க லருளாது—போவானேற்
 கண்டா லறிவ னெணக்சொல்லீக் கைசோர்ந்து
 வண்டார்பூங் கோதை வளங்தோற்றூள்

(ப-ரை.) ஆரா அமுத அவயவம் பெற்று அனைய சீர் ஆர்
 தெரிவை பிராயத்தாள் அங்கு ஒருத்தி - தெவிட்டாத அமுத (த்தை
 எடுத்து) அவயவங்கள் (ஆகப் பிரமன் அமைக்கப்) பெற்றிருப்பதை
 ஒத்த சிறப்பு அமைந்த தெரிவைப் பருவத்தை உடையளாய் (பெரு
 மான் உலாவரும்) வழியில் (உள்ள) ஒருவள்; ஓரா மருள் ஒசை
 இன்மழலை வாய் சொலால் என்றும் இருள் தீர் புலரியே ஒப்பாள் -
 னினைக்கத் தகும் மருண்ட ஒசையை யுடைய இனைய மழலை மொழி
 யான வாய்ச்சொற்களால் (குளிர்ந்த தன்மையைச் செய்யும்) இருள்
 னீங்கிய காலைப் பொழுதை ஒத்தவள்; அருளாலே வெப்பம் இனைய
 வர்கட்டு ஆக்குதலால் உச்சியோடு ஒப்பு அமைய கொள்ளும் உரு
 வத்தாள் - ஆசையால் (காம) வெப்பத்தை இனங் காளைகளுக்குச்
 செய்தலால் உச்சிப்பொழுதுடன் சமங்கிலையாகக் கொண்ட உருவம்

உடையவள்; வெப்பம் தீர்ந்து அம் தளிர்போல் சேவடியும் அம்கை யும் செம்மையால் அந்திலான் காட்டும் அழிகளுள் - வெம்மை நீங்கி அழிய (மாங்) தளிர்போலும் செவ்விய பாதங்களும் உள்ளங்கைகளும் சிவங்கிருக்கும் தன்மையால் அந்திப் பொழுதின் சிறப்பைக் காட்டும் அழிகளை யுடையவள்; அந்தம் இல் சீர் ஆர் முகமதியம் ஆதலால் சேயியைழையாள் ஏர் ஆர் இராவின் எழில் கொண்டாள் - அழிவு இல்லாச் சிறப்பு நிறைந்த திருமுகம் மதிபோன்று அமைந்திருத்த வால் எழுச்சி நிறைந்த இராப்பொழுதின் அழிகைக் கொண்டவள்; சீர் ஆரும் கண் ஆர் பயோதரமும் நுண் இடையும் உண்மையால் தன் இளம் காரின் சவி கொண்டாள் - சிறப்பு நிறைந்து காம்பு அமைந்த பயோதரமும் நுண்ணிய இடையும் கொண்டிருத்தலால் குளிர்ந்த இளமையான மேகத்தின் அழிகைக் கொண்டவள்; (பயோ தரம் நுண் இடையென்பன, மேகமும் அம்மேகம் உலவும் நுட்பம் உள்ள ஆகாயத்தின் நடுவிடத்தையும், மூலை இடுப்பு எனப் பெண்ஜை யும் உணர்த்துகின்றது. பயோதரம் - மேகம், மூலையென இரு பொருளும் பயின்றதெனக) :

வண்ணம் சேர் மா தளிர் மேனி முருக்கு இதழ் வாய் ஆதலால் வாய்ந்த இளவேனில் வண்மையாள் - நிறம் பொருந்திய மாந்தளிர் போலும் மேனியையும் முருக்கம் பூவின் இதழைப் போன்ற வாயையும் (உடையவள்) ஆதவினால், இளவேனில் பருவம் (ஆக) அமைந்த வளம் உடையவள்; (மாந்தளிரும் முருக்கம் பூவும் இளவேனில் பருவத்திற்கு உரியன) :

மாந்தர் அறிவுடையீர் நின்மின்கள் அல்லார் போம் என்று பறை அறைவு போலும் சிலம்பு - (ஆண்) மக்களில் (தம்மைக் காத்துக் கொள்ளும்) அறிவுடையவர்களே (எம் எதிர்) நில்லுங்கள் - , (அத்திடம்) இல்லாதவர்கள் (நேர் நில்லாது) செல்லுங்கள் என்று பறை அடிப்பது போன்ற சிலம்பை; சீர் ஆர் திருந்து அடிமேல் சேர்த்தினாள் - சிறப்புப் பொருந்திய திருத்தமான பாதங்களில் அணிந்தாள்;

தேர் அல்குல் ஓராது அகலல் உருது என்று சீராலே அம் துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் - தேர்த் தட்டுபோன்ற நிதம்பம் (எவரையும் தான்) நினையாமல் (எங்கும்) செல்லுதல் (அல்லது விரிதல்) கூடாது என்று எண்ணி சிறப்பு முறையால் அழகிய ஆடையையும் மேகலையையும் சுற்றி அணிந்தாள் ; அணி மூலைகள் மைந்தர் மனம் கவரும் என்பதனால் - (தனது) அழகிய தனங்கள் ஆடவர் மனத்தைக் கவர்த்துவிடும் என்ற எண்ணத்தால் ; முந்துறவே பூம் கச்சினால் அடையப் பூட்டுறீஇ - முதலிலேயே மென்மையான இரவிக்கையால் (அத்தனம்) முழுதும் கட்டி ; பொன் தொடியால் காம்பு ஒத்த இனை தோளைகாப்பு ஏவி—பொன்னால் ஆகிய தொடியை எடுத்து மூங்கில் ஒத்த இரு தோள்களுக்குக் காவல் வைத்ததன அணிந்து ; சீர் வாய்ந்த நல் கழுத்தை நல் ஆரத்தால் மறைத்து - சீர்த்தி அமைந்த சிறந்த கழுத்தை உயர்ந்த முத்தாரம் அணிந்தமையால் மறைத்து ;

காதுக்கு வில் பகரும் குண்டலங்கள் மேவுவித்து-செவிகளுக்கு ஒளி மிக்கதென எவராலும் சொல்லப்பெறும் குண்டலங்களை விரும்பி யணிந்து ; மை பகரும் காவி அம் கண்ணை கதம் தணிப்பாள் போல - குவளை மலர் போன்றது எனும் அழகிய கண்களை வெம்மை தணிக்க முயன்றவள் போல ; தன தாவிய அஞ்சனத்தை முன் ஊட்டி-தான் செய்த மையை (முதலில் கண்களுக்கு) இட்டு ; யாவரையும் ஆகுலம் ஆக்கும் அழகினாள்-எவரையும் துன்பத்தில் சேர்க்கும் அடிகு உடையவள் ; அன்னமும் கோகிலமும் போலும் குணத்தினாள் - ஆகி - அன்னத்தையும் கோகிலத்தையும் ஒத்த குணம் உடையவளாய் ; பல கருதி கட்டி - பலவகையாக சிந்தனைசெய்து முடிந்து ; கரியவாய் - கருமை நிறம் உடையதாய் ; கோடி அவர் சுமந்து - எண்ணிலா மலர்களைத் தாங்கி ; கூழைய ஆகி - பின் பாகத்தில் இருப் பதாய் ; யாதும் கலை உள் இன்றி கரந்து - சிறிதும் ஆடையின் உட் புறத்தில் இல்லாது (வெளியே காணப்பட்டு); புறம் கமழ்ந்து-புறத்தில்

மட்டும் மணம் வீசி ; கீழ் தாழ்ந்து - கீழ் (நோக்கித்) தொங்கி ; கள் ஆவி நாறும் - தேன் மணம் வீசும் ; கரும் குழலாள் - கருமையுள்ள கூந்தலை யுடையவள் ; தெள் ஒளிய செங்கழுநீர் பட்டு உடுத்து - தெள்ளிய ஒளியுடைய செங்கழுநீர் (மலர்போலும் நிறமுடைய) பட்டுச்சேலையை உடுத்தி ; செம் குங்கும் ஏழுதி - சிவந்த குங்குமப் பொட்டு இட்டு ; அம் கழுநீர் தாமம் நுதல் சேர்த்தி - அழகிய கழுநீர் மாலை (யெனும் ஆபரணத்தை) நெற்றியில் அணிந்து ; பொங்கு எழில் ஆர்-மிகுதியான பொவிவு அமைந்த ; பொன் கவற்றின் வெள்ளி பலகை - பொன்னால் ஆன தாயக்கட்டையால் வெள்ளிப் பலகையில் ; மணி சூது நன்கு அமைய நாட்டி - மணிகளான சூதாடுகாய்களை நன்கு பொருந்த வைத்து ; பொரும் பொழுதில் - (சூது) போர் ஆடிக் கொண்டிருந்தபோது ; வில் பகிரும் தோளான் - ஒளி வீசும் தோள் களை யுடையவனும் ; தோற்றம் நிலைபேது கேடு ஆய் நின்ற தாளான் - படைப்பு காப்பு அழிப்பு (ஆகிய முத்தொழிலும்) செய்வதாய் நின்ற திருவடிகளை யுடைய (உலாவந்த) பெருமானது ; சடாமகுடம் தோன்றுதலும் - சடைமுடி தோன்றவும் (தன் வசம் கெட்டாளாகவின்) ;

கேள் ஆய நாணூர் நடக்க - சுற்றத்தினரான (அச்சும் மடம் பயிர்ப்பொடு கூடிய) நாணமே ; (நீ இனி என்னை விட்டுச்) செல் ; நலத்தார்க்கு இடை இல்லை - சிறப்பு (எனும் ஒன்று இங்கு தங்குதற்கும் இனி) இடம் இல்லை ; எனூர் ஒழிக - திடம் என்பவரே ! (நீரும் இனிச்) செல்வீராக ; எழில் ஒழிக - அழகே ! (நீயும்) நீங்குக ; பேனும் குலத்தார் அகன்றிடுக - (என்னைக்) காக்கும் வரிசையில் இருப்பாரெலாம் நீங்குக ; (அதற்கு பதிலாக என்னைக் கெடுக்கும் :) குற்றத்தார் வம்மின் - குற்றம் என்பவர்களே ! (நீங்கள் மட்டும்) வாருங்கள் ; நலத்தீர் - (என்னை விட்டு நீங்கும்) சிறப்புடைய நாணம் திடம் அழகு முதலியவர்களே ! நீர் நினையின் என்று - (சென்றாலும்) நீங்கள் (என்னை மறவாது) நினையுங்கள் என்று சொல்லிக் கொண்டே ;

சொலற்கு அரிய தேவாதி தேவன் சிவன் - சொல்லுவதற்கு அரிய இந்த தேவர்கட்டகெல்லாம் ஆதி மூர்த்தியான சிவபிரான் ; ஆயின் - (யான் அவனையே) என்னும்போது ; தேன் கொன்றை பூ ஆர் அலங்கல் - தேன் நிறைந்த கொன்றைப் பூக்களால் ஆன நிறைந்த மாலையை ; அருளாது போவானேல் - (எனது காதல் நோய் நிங்கக்) கொடாது போவானுயின் ; கண்டால் அறிவன் என சொல்லி - (அவன் என்னை) நோக்கினால் (அவனை நான் ஒருகை) பார்க்கின் ரேன் என்று கூறி ; கை சோர்ந்து - (தனதெண்ணம் நிறைவேரு தென் ஓர்ந்த பின்) மிக்க சோர்வு அடைந்து ; வண்டு ஆர் பூங் கோதை - வண்டுகள் ஆரவாரிக்கும் பூமாலை சூடிய கூந்தல்தெரிவை ; வளம் தோற்றுள் - (தன் பெண்ணை) வளம் அழிந்து நின்றிட்டான் ; (எ - று).

இருபத்தைந்து முதல் முப்பது வரை தெரியப் பெறுவது தெரிவைப் பருவம். தெவிட்டப்பெறு அமுதமே உருவமாகச் சமைந்ததோ எனும் தோற்றம் அப்பருவத் தாட்கு உடைமை. கேட்டாரை வயப்படுத்தும் மழலை மொழி யால் தண்மையைத் தரும் வைகறைப் பொழுதே யென வரைந்த வனிதை ; காளையர்க்குக் காம வெப்பத்தைப் பெரி தூட்டும் காட்சியால் பகற்பொழுதே யென நின்ற படிவத் தாள் ; வெம்மை நீங்கிய மாங் தளிரன்ன பாதங்களும் உள் எங்கையும் சிவந்திருக்கும் சீர்த்தியால் அந்திப் பொழுதை நினைவுறுத்தும் அழகுடையாள் ; தேய்வில்லாச் சிறப்பமைந்த திங்களே முகமென்ன அமைந்த தெளிவினால் இரவின் எழி ஸ்ரீத்தும் ஏற்றிருப்பவள் ; சொல்லாலும் பொருளாலும் முகில்களைக் குறிக்கும் தணங்கள் எனப்பெறும் பயோதாங்களை உடையாளாகலின் கார்ப் பருவம்போல் தோன்றும் கவி னுடையாள் ; மேனியில் மாந்தளிரும் வாயில் முருக்கிதழும்

உவமை முகத்தால் தோன்றலீன் அவ் இரண்டும் மலரும் இளவேனிற் பருவம் என உள்ளவள் ; எனவே வைக்கரை உச்சி அங்கி இரவு கார் இளவேனில் ஆகிய பருவங்களை நினைவுறுத்தும் தெரிவை பணிபல அணிந்து சொக்கட்டான் ஆடிக் கொண்டே இருக்கின்றார்கள் ; உலாவந்த பெருமான் சடைபூடி அவள் கண்களுக்கு எதிரே தோன்றுதலும் ஞானமேலென எழுங்தாள் ; பெருமான் கோலம் காண்கின்றார்கள் ; கண்டதும் காதல் தலையெடுக்க நீங்கா நட்புடை நாணம் நீங்குகிறது ; பெருமிதம் கெடுகிறது ; மனோதிடம் மறைகிறது, அழகும் அமலன் எதிரே குன்றுகிறது : சிறுமை எண்ணங்கள் சிந்தையில் ஊற்றெடுக்கின்றன : நாணத்தாரே நலத்தாரே ஏனுரே எழிலாரே நீங்கள் செல்லுங்கள் சென்றாலும் எனை மறவன் மின், குற்றத்தாரே நீர் வம்மின் எனத் தினைமயங்கி ஒப்பாரி வைப்பதென உரைத்து உரைத்துப் பின் உமாபதியை நோக்குகிறார்கள். ஒருதலைக் காமம் கைம்மிக, இப்பரமன் கொன்றை மாலையைக்கூட கொடாது போவதே எனக் கொல்லீக் குமுங்குகிறார்கள் ; தாராதே போவானுயின் யானும் விட்டேன அவனை ; ஒருகை பார்த்துவிட மாட்டேனு என சபதம் கூறுகிறார்கள் ; பின், தன தெண்ணம் வாயாதோ என எண்ணிச் சோர்வு மிக பெண்மைவளன் அழிந்து பேதுற்றார்கள். நாணம் ஏன் என்னும் அஃறினைகளை நானூர் நலத்தார் ஏனுர் என்றது தினைமயக்கம் ; இம்மயக்கம் தோன்ற தலைவி அவைகளை விளித்தது தனது தடுமாற்றத்தால் என்க.

பேரிளம்பேண்

* ஒண்டாய

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
 பண்ணமரு மின்சொற் பணிமொழியாண்—மண்ணின்மேல்
 கண்டுகேட் உண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
 ஒண்டொடி கண்ணே யுளவென்று—பண்டையோர்
 கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணைடி † மண்டலம்போல்
 விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள்—கட்டரவும்
 அஞ்சப் பரந்தகன்ற வல்குலா ஓாய்நலத்த
 வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையா—ளாஞ்சாத
 போற்செப் பிரண்டு ‡ முகடு மணியழுத்தி
 வைத்தன போல வளர்ந்தேந்தி—யொத்துச்
 சணங்குங் திதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
 கணங்கு மழுதமுமாய்த் தோன்றி—யிணக்கொத்த
 கொங்கையாள் கோலங்கட் கெல்லாமோர் கோலமா
 நங்கையா ஞிளவேய்த் தோளினு—ளங்கையாற்
 காந்தட் சூலம்பழித்தாள் காமவேள் காதலாள்
 சாந்த மிலங்கு மகலத்தாள்—வாய்ந்துடனே
 யேய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
 தேய்ந்து துடித்த செழும்பவளங்—காய்ந்திலங்கி
 முத்தமுங் தேனும் பொதிந்து முனிவரையுஞ்
 சித்தங் திறைகொள்ளுஞ் செவ்வாயா—ளாத்து
 வரிகிடங் தஞ்சன மாடி மணிக

* ஒண்டாங்கு

† மண்டிலம்

‡ முகட்டின்

ஞருவ நடுவுடைய வாகிப்—பெருகிய
 தண்ணங் கயலுஞ் சலஞ்சலமுந் தோன் றுதலால்
 வண்ணங் கடலீனை வாட்கண்ணுள்—ஒண்ணிறத்த
 குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
 மண்டலமே போலு § மதிமுகத்தாள்—வண்டலம்ப
 யோசனை நாறு குழலா ஜொளிதுதன்மேல்
 வாசிகை கொண்டு வடிவமைத்தாள்—மாசில்சீர்ப்
 பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
 சீதாரி கொண்டுதன் * மெய்புகைத்தாள்—மாதார்ந்த
 பண்கவருஞ் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
 வெண்கவரி வெள்ளத் திடையிருஞ்—தொண்கேழற்
 கண்ணவைனை யல்லது காணு சேவியவன
 தெண்ணருஞ்சீ ரல்ல † திசைகோள்ளா—வண்ணல்
 கழலடி யல்லது கைதொழா வஃதான்
 றழலங்கைக் ‡ கொண்டான்மாட் டன்பேன்—றெழி ஹுடைய
 வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் வினங்கொளிசேர்
 கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன்—வின்பால்
 அரியரணஞ் செற்றூங் கலைபுனலும் பாம்பும்
 புரிசடைமேல் வைத்த புராண—னெரியிரவில்
 ஆடு மிறைவ னமராக்குழாங் தற்குழ
 மாட மறுகில் வரக்கண்டு—கேடில்சீர்
 வண்ணச் சிலம்படி மாதரார் தாழுண்ட

§ மலர்முகத்தாள்

* மெய்புகைத்தாள்

† திசைகேளா

‡ கொண்டான் மாட் டன்போர்ங்

கண்ணச்சி லெம்மையே யூட்டுவா—நன்னலே
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலு மருந்துயருங்
தந்தா யிதுவோ தகவென்று—நொந்தாள் போற்
கட்டுரைத்துக் கைசோர்க் தகழுருகி மெய்விளர்த்து
மட்டிவரும், பூங்கோதை மால்கொண்டாள்—கொட்டிமைசேர்
பண்ணேரு மின்சொற் பணிப்பெருந்தோட் செந்துவர்வாய்ப்
பெண்ணேர வாரம் பெரிதன்றே—விண்ணேங்கி
மஞ்சடையு நீள்குடுமி வாணிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

ஒள் தாய் பெண் அரசாய் தோன்றிய பேரிளம் பெண்மையாள்—
ஒளி பரவிய பெண்மை யுலகுக்கே அரசத் தானமாகப் பிறந்த:
பேரிளம்பெண் பருவத்தாள் ஒருவள்; பண் அமரும் இன்சொல்
பணி மொழியாள் - இசையும் விரும்பத்தக்க இளிய சொல்லும் பணி
வான மொழியும் உடையவள்; மண்ணின் மேல் - நிலவுகில்;
கண்டு - (கண்ணுல்) கண்டும்; கேட்டு (செவியால்) கேட்டும்; உண்டு
(நாவால்) உண்டும்; உயிர்த்து - (மூக்கால்) மோந்தும்; உற்று - (மெய்
யால்) தீண்டியும்; அறியும் ஜம்புலனும் - (விடையங்களை) அனுபவிக்
கும் ஜம்புலனும்; ஒள் தொடி கண்ணே உள் - இவ் ஒளிபொருங்
திய வளையலை யுடையவளிடத்தே உள்ளன; என்று - என்று
(சொல்லும்); பண்டையோர் கட்டுரையை மேம்படுத்தாள் - மேலார்
(ஆகிய வள்ளுவர் பெருமான் அருளிய) வாய்க்கை மொழியை மேன்
மையாம்படிச் செய்யும் தோற்றத்தினை யுடையவள்; கண்ணடி,
மண்டலம் போல் விட்டு இலங்கும் - வட்டாகாரமான கண்ணடி
போல விட்டு விட்டு ஒளிரும், நல் உகிர் சேர் மெல்லிரலாள் -
தாய் நகங்கள் அமைந்த மென்மையான விரல்களை யுடையவள்;
கட்டு அறவும் அஞ்ச பரங்கு அகன்ற அவ்குலாள் - திரண்ட
(படமெடுக்கும்) பாம்பும் அஞ்சம்படிப் பரவி அகன்றுள்ள விதம்-

பத்தை யுடையவள் ; ஆய் நலத்த வஞ்சிக்கொடி நுடங்கு நுண் இடையாள் - ஆராயும் நலம் உடைய வஞ்சிக் கொடி போலத் துவள் கின்ற சிறுத்த இடையை யுடையவள் ;

எஞ்சாத பொன் இரண்டு செப்பு முகடு - குறைவு இல்லாத பெயான்னலாகிய இரண்டு முழுக்குடத்தின் (அதாவது பூர்ண கலசத்தின்) உச்சியில் ; மணி அழுத்தி வைத்தன போல் வளர்ந்து ஏந்தி - நீலமணியைப் பதித்து வைத்திருப்பதோல் வளர்ச்சிபெற்று (உள்ள காம்புகளைச்) சமந்து ; ஒத்து - (இரண்டும்) சமம் ஆகி ; சணங்கும் திதீஸையும் சூழ் போந்து - மென்மையும் தேமலூம் சுற்றிலும் கிரைந்து ; கண்டார்க்கு அணங்கும் அமுதமும் ஆய் தோன்றி-நோக்கி ஞாங்கு (இது நமக்கு வாய்க்கால என்றபோது) வருத்தமும் (வாய்க்கப்பெறின் இன்பம் அளிக்கும்) அமுதமுமாகக் காணப்பட்டு ; இணங்கு ஒத்த கொங்கையாள் - (ஒன்றுடன் ஒன்று) நெருங்கி ஒத்து உள்ள தனங்களை உடையவள் ;

கோலங்கட்டு எல்லாம் ஓர் கோலம் ஆம் கங்கையாள் - அழகு கையை அனைத்திற்கும் (அழகு செய்யும்) ஒப்பற்ற அழகினையுடைய பெண் மக்களிற் சிறந்தவள் ; நாகு இளவேய் தோளினாள் - (சன்று அணிமை யுடைத்தெனும் அத்துணைச்) சிறிய மூங்கில் ஒத்த இரு தோள்களை யுடையவள் ; அம் கையால் காந்தள் குலம் பழித்தாள் - கைகளின் அழகால் காந்தள் (மலர்த்) தொகுதியைத் தோற்கச் செய்தவள் ; காமவேள் காதலாள் - மன்மதன் விரும்பும் இரத்திபோல்வாள் ; சாந்தம் இலங்கும் அகலத்தாள் - சந்தனம் (பூசி) ஒளிரும் மார்பு உடையவள் ;

உடன் வாய்ந்து - இரண்டாக அமைந்து ; ஏய்ந்து - (ஒன்றையொன்று) ஒப்பாகி ; குவிந்து - குவிவெபெற்று ; திரண்டு - திரட்சி யற்று ; மறந்து - மடங்கி ; இருபால் தேய்ந்து - இருமூனையினும் (வரவரத்) தேய்வு பெற்று ; துடித்த - (மலரும் போதும் குவியும் போதும்) துடித்துக்கொண்டு இருக்கின்ற ; செழும் பவளம் - செழு மையான பவளம் (போன்ற உதடுகளும்) ; காய்ந்து இலங்கி - மிக்கு ஒளிர்ந்து ; முத்தமும் தேனும் பொதிந்து - (பற்களாகிய) முத்துக்

களும் (ஹறல் நீரான) தேனும் நிலைந்து; முனிவரையும் சித்தம் திறை கொள்ளும் செவ்வாயாள் - (பற்றற்ற) முனிவர் மனத்தையும் கப்பமாகக் கொள்ளும் சிவந்த வாயினை யுடையவள்;

வரி ஒத்து கிடந்து-செவ்வரிகள் சமமாகப் படார்ந்து; அஞ்சனம் ஆடி - அஞ்சனம் பூசி; மணிகள் உருவம் நடு உடைய ஆசி - (கருவிழிகளான) நீல மணிகளின் உருவம் நடுவில் இருப்பதாய்; பெருகிய தண் அம் கயலும் - (பிறழ்ச்சியாலும் ஒளியாலும்) மிக்க குளிர்ந்த அழகிய கயல் மீனும்; சலஞ்சலமும் தோன்றுதலால் - சலஞ்சலம் (என்ற வெண் சங்கும் வெள்ளை விழிகளாகக்) காணப்படுதலினால்; கடல் வண்ணம் அனைய வாள் கண்ணுன் - கடலின் தண்மை ஒத்த ஒளிவீசும் கண்களை யுடையவள்; ஒள் நிறத்த குண்டலம் சேர் காதினாள் - ஒண்மை நிறம் உள்ள குண்டலங்கள் சேர்ந்திருக்கும் செவிகளை யுடையவள்; கோலம் குளிர் மதிய மண்டலமே போலும் மதிமுகத்தாள் - சிறந்த குளிர்ச்சியுள்ள மதிமண்டலம் போன்ற மதிக்கத்தக்க திருமுகமுடையவள்; வண்டு அலம்ப யோசனை நாறு குழலாள் - வண்டுகள் (தேன் உண்ணச் சற்றி) ஒலிக்க ஏரு யோசனை தூரம் மணம் வீசும் கூந்தலை யுடையவள்; ஒளி நுதல் மேல் வாசிகை கொண்டு வடிவு அமைத்தாள் - ஒளி:யுடைய நெற்றி யின் மேல் வாசிகை (என்னும் ஆபரணத்தைச்) சேர்த்து அழகைப் பொருத்தினவள்;

மாசு இல் சீர் பாதாதி கேசம் பழிப்பு இலாள் - குற்றம் இல் லாசு சீர்த்தியும் அடிமுதல் முடிவரை பழிப்பு சொல்லற்கு இயலாத சாமுத்திரிக இலக்கணமும் அமைந்தவள்; பாங்கு அமைந்த சீதாரி கொண்டு - தகுதியாக அமைந்து உள்ள சீதாரி (யெனும் ஓர் வகை மரத்தால் அமைத்த) வாசனையை எடுத்து; மெய் புகைத்தாள் - உடம் விற்குப் புகையுட்டினாள்;

மாது ஆர்ந்த பண் கவரும் சொல்லார் - அழகு நிறைந்த இசை யையும் வயப்படுத்தத் தக்க மொழிகளையுடைய தோழியர்கள்; பல் லாண்டு ஏத்த - பல்லாண்டு பாட; பாய் ஒளி சேர் - பரவிய ஒளி பொருந்திய; வெள் கவரி வெள்ளத்து இடையிருந்து - வெண் சாமரை (யெடுத்துப் பலர் வீச, அக்) கூட்டத்தின் நடுவில் இருந்து

ஓன் கேழல் - ஒளிரும் நிறம் உடைய; கண் அவனை அல்லது கானை - கண்கள் அப்பரமனை யல்லாது (வேறு ஒன்றையும்) கானைது; செவி அவனது என் அரும் சீர் அல்லது இசை கொள்ளா - செவிகள் அந்த இறைவனது நினைத்தற்கு அரிய புகழை அல்லாது (வேறு எவர் புகழையும்) ஏற்காது; அண்ணல் கழல் அடி அல்லது கைதொழா - பெருமையிற் சிறந்த சிவப்ரானது வீரக்கழல் அணிந்த திருவடிகளை யல்லாமல் (வேறேவரையும் எனது) கைகள் கும் பிடாது; அம் கை அழல் கொண்டான் மாட்டு அன்பு - அழகிய திருக்கரத்தில் அழல் ஏந்திய பெருமானிடத்துக்கொண்ட (என் மனத்து) அன்பு; அஃதான்று - அதுவேயாம்; என்று எழில் உடைய வெண்பா விரித்து உரைக்கும் போழ்தில் - என்று சொல்லும் அழ குடைய வெண்பாவை விரிவாக (இப்பேரினாம் பெண்) பாடிக் கொண்டிருக்கும் அவ்வமயம்;

விளங்கு ஒளி சேர் கண் பாவு நெற்றி - விளக்கம் தங்கிய ஒளி பொருந்திய கண் பரவியிருக்கும் நெற்றி (உடையவனும்); கறைக் கண்டன் - திருநீலகண்டனும்; விண்பால் - ஆகாயத்து (இருந்த); அரி அரணம் செற்று - (முப்புரவாசிகள் எனப்பெறும்) பகைவர் களின் (பொன் வெள்ளி இருந்பு எனப்பெறும்) மதில்களை (புன்னகையால்) அழித்தவனும்; அலை புனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் - அலைகளையுடைய கங்கையையும் அராவினங்களையும் முறைக்கேறிய சடைமுடிமேல் வைத்திருக்கின்ற மிகப் பழையவனும்; எரி இரவில் ஆடும் இறைவன் - (சர்வ சம்மாரகாலத்து) நள்ளிரவில் தாண்டவஞ்சு செய்பவனும் ஆன எம்பெருமான்; அமரர் குழாம் தன் குழ மாடம் மறுகில் வரக்கண்டு - தேவர்கள் கூட்டம் தன்னைச் சூழ்ந்து தொடரா (உயர்ந்த) மாளிகைகளையுடைய வீதியில் (உலா) வர நோக்கி;

கேடு இல் சீர் வண்ணம் சிலம்பு அடி மாதரார் - கெடுதியில்லாத சிறப்புள்ள அழகான சிலம்பணித் பாதங்களை யுடைய பெண்கள்; தாம் உண்ட கண் எச்சில் - தாம் கண்டதால் ஆன கண் (பார்வையால் நேர்ந்த) தோடங்களை (எல்லாம்), அண்ணலே - பெருமானே!

எம்மையே ஊட்டுவான் வந்தாய் - எமக்கே சோப்பதன் பொருட்டு வந்தனை ; வளைகவர்ந்தாய் - (வந்ததும் எம் கை) வளையல்களைக் கொள்ளை கொண்டாய் ; மாலும் அரும் துயரும் தந்தாய் - (மேலும், காம) மயக்கமும் (நீங்குதற்கு) அரிய தன்பமும் கொடுத்தனை ; இது தகவோ என்று கட்டுரைத்து - (உயிர்களை வாழ வைக்கும் பெருந்தகையான உண்கு) இது தகுதியாமோ என்று வாய்மைபடக் கூறி ; கை சோர்ந்து - (அதற்கு மேல் பேச முடியாமல்) அயர்ச்சி மிக்கு ; அகம் உருகி - மனம் (கசிந்து) உருகி ; மெய் வெளுத்து - (ஒருதலைக் காதலால் பொன்னிறமான) உடல் வெண்மை நிறம் அடைந்து ; மட்டு இவரும் பூ கோதை மால் கொண்டாள் - தேன் நிமிரும் பூ மாலை சூடிய அப்பேரிளம் பெண்ணுவாள் (பேய் பிடித்த வள் போல) மயக்கம் கொண்டவளாயினாள் ;

வின் ஓங்கி மஞ்ச அடையும் நீள் குடுமி - ஆகாயத்தை அளாவி மேகங்கள் (இளைப்பாறும் நிமித்தம்) வந்து தங்கும் நீண்ட சிகரங்களையுடைய ; வாள் நிலா வீற்றிருந்த செம் சடையான் போந்த தெரு - ஒளியுடைய பிறைமதி சிறப்புடன் அமர்ந்திருந்த செக்கார் வானம்போன்ற சடைமுடி யுடைய பெருமான் உலா வந்த வீதி யில் ; கொட்டு இமை சேர் - கொட்டிக் கொண்டே இருக்கும் இமை கள் சேரப் பெற்ற (கண்களையும்); பண் ஆரும் இன் சொல் - இசை (வந்து) அமையும் இனிய மொழிகளையும் ; பனை பெரும் தோள் - (மூங்கிலெனப்) பருத்த பெரிய தோள்களையும் ; செம் துவர் வாய் - சிவந்த பவளம்போன்ற வாயையும் உடைய; பெண் ஆரவாரம் (இப்) பெண்களினுடைய ஆரவாரம் ; பெரிது அன்றே - பெரிதா யிருந்தது, (எ - று).

பேண்ணீர்மை டி காமின் பெருந்தோ எினைகாமின் *
உண்ணீர்மை மேகலையு மூள்படுமீன்—றேண்ணீர்மைக் காரேறு கோன்றையந்தார்க் காபாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

(ப - ரை.) பெண் நீர்மை காமின் - பெண்களின் இயல்பைக் காத்துக்கொள்ளுங்கள் ; பெரும் இனை தோள் காமின் - பெருமை வாய்ந்த (வளையலணிந்த) இரண்டு தோள்களையும் காத்துக் கொள்ளுங்கள் ; உள் நீர்மை மேகலையும் உள்படுமீன் - நினைக்கத் தக்க

* காண்மின் * காண்மின்

நேர்மை உள்ள மேகலையையும் (அவிழா-வண்ணம்) அகப்படுத் துங்கன் ; (ஏனெனில்) : தெள் நீர் - தெளிந்த (கங்கை) நதியையும் ; கார் ஏறு கொன்றை அம் தார் காவாலி - கார் காலத்தில் மிக்கு மலரும் கொன்றையாகிய அழகிய மாலையையும் சூடிய கபாலியும் ; கட்டங் கன் - மழுவை யேந்தியவனுமான பெருமான் ; ஊர் ஏறு போந்தது உலா - ஊர்கின்ற விடைமேல் உலா வந்தான், (எ - று).

முப்பது முதல் நாற்பது வயது வரை ஈவிலப் பெறுவது பேரினாம்பெண் பருவம்; இப்பருவப்பெண்ணரசி யொருவள் பலங்கள் பரமணியே என்னிட ரூகிய இதயத்தள் ; தன் கண் னும் செவியும் கையும் அன்பும் அப்பரமனுக்கே ஆளான வரலாற்றை வெண்பா இயலால் விரித்துப் பாடுகின்றாள் ; நள்ளிரவில் நட்டம் பயின்றும் நாதன் வானவர் கூட்டம் புடைவர அவளிருக்கும் மாடலீதிவழி வருகின்றான் ; வந்தானே நோக்கினாள் ; காதல் தலைநிமிரத் தன்னையும் மறந்து வர்த்திறந்தாள் ; காரிகையார் நோக்கி நோக்கிக் கண்ணேறு பட்டிருக்கும் கண்னுதால் ! என்கிறாள் ; உடல் இளைக்க வளை நெகிழ்ந்து கீழ் விழுகிறது ; வந்தானே ; வளையல் கவர்ந்தானே ; மயக்கமும் துண்பும் தந்தானே ; உனக்கு இது தகுதியேயோ என்கிறாள் ; அயர்ச்சி மிக்கது ; உள்ளம் உருகிற்று ; மெய்யும் வெளுத்தது : உலகையும் மறந்தவளாயினாள்.

இங்னனமாகவே பெருமான் உலாப் போந்த வீதியே லாம் உள்ள ஏழுவகைப் பருவப் பெண்களின் ஆரவாரமே பேரிதாயிற்று.

இதனைத் தம் மனக்கண்ணால் நோக்கிய பெருமாக் கோதையார், பெண்ணின் நீர்மையைக் காத்திர் ; இனைத் தோளைக் காத்திடுதிர் ; மேகலையை நெகிழா வண்ணம் காமின்! காமின்!! உலாப் போந்துளான் உமை கேள்வன் என உயிர்த்தொகுதிக்கட்கு உள்ளுறைப் பொருள் தோன்ற இவ் வேத மொழியை ஒதுக்கின்றார் ; விழிமின் ; எழுமின் ; ஓம்.

பிழை திருத்தம்

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
II	6	வண்ணைன	வண்ணைன
IV	19	முதலியன	முதலிய
VIII	19	மிளமுளையா	மிளமுலையா
14	7	புறங்கடைகட்ட	புறங்கடைக்கட்ட
46	7	ஒருவள்	ஒருத்தி
61	27	எடுத்துப்	எடுத்து
68	25	ஒருவள்	ஒருத்தி
73	21	பேண்மை	பெண்மை
75	21	ஒருவள்	ஒருத்தி
80	3	கைக்கறை	கைக்கறை
83	13	ஒருவள்	ஒருத்தி
87	28	காபாலி	காவாலி
88	9	ஒருவள்	ஒருத்தி

வினம்பரம்.

ரூ. அ. பை.

திருக்கயிலாய் ஞானவுலா விருத்தியுரை 0 12 0

சிதம்பரம் : இராமலிங்க சவாமிகள் பக்திரச

தோத்திரப்பா :—இது, அடிகள் உளக்
கிடையை நினைவுக்குக் கொண்டது உரு
கிய உளத்தொடு பாடிய ஓர் இனிய
நால்; சவாமிகளின் சரித்திரச் சுருக்க
மும் திருவுருவப் படமும் அடங்கியது. 0 1 0

போன் வண்ணத் தந்தாதி விருத்தியுரை அக்சில்

திருவாநூர் மும்மணிக் கோவை விருத்தியுரை „

திருப்பாவை (ஆண்டாள் அருளியது) விருத்தியுரை „

பேரிய புராணம் முதல் நான்கு சருக்கங்கள் :—

ஸ்ரீ கா. ஆலால் சுந்தரம் பிள்ளையவர்கள்
இயற்றிய விசேஷவுரை 11 0 0

கிடைக்குமிடம் :—

அ. ப. எல்லப்ப நாயகர்,

அமைச்சர்

கெ. 11, அல்லார். வேங்கடாத்திரி மந்திரம்

கொல்லவார் அக்ராரம் ரோட்டு,

பழைய வண்ணுரப்பேட்டை

சென்னை.